

கபிலர்

இது

[4] திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீபர் காலேஜ்

285

தமிழ்ப் பேராசிரியராகிய

நகெல்காவேரி

மு. வேங்கடசாமி நாட்டுத்

எழுதியது.



கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாரால்
வெளியிடப் பெற்றது.

TRICHINOPOLY.
Jegam & Co., Dodson Press

1930

காப்பிடப் பெற்றது.

Registered.

உள்ளுக்கற.

அதிகார எண்.	பேயர்.	பக்கம்.
	பதிப்புரை	v
	முசுவரை	viii
1.	தமிழ்ச் சங்க வரலாறு	1
2.	கபிலர் வரலாறு ✓	30
3.	பெயர் முதலியவற்றின் ஆராய்ச்சி	58
4.	குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி	84
5.	குறிஞ்சிக்கலி ஆராய்ச்சி	126
6.	மற்றைய அகப்பகுதிகள்	147
7.	புறப்பொருட் பகுதியும் பிறவும்	162
	குறிப்புரை	179



T000285

Sarasvali Mahal Library, Thanjavur

உலகத்தில் ஒவ்வொரு நாட்டினரும் தத்தம் முன்னேர்களின் வரலாறுகளைத் தெரிந்துகொள்ள அவாவுகின்றனர். தமது முன்னேற்றத்திற்குத் தம் முன்னேர்களைப்பற்றிய உணர்ச்சி ஒருதலையாக வேண்டற்பால் தொன்றேயாம். நம் முன்னேராகிய தமிழ் மக்கள், பழைய நாளில், பல துறைகளிலும் எத்துணை மேன்மையுற்று விளங்கினார்கள் என்பதனை அக்காலத் தெழுந்த தமிழ் நூல்களினின்றும், தமிழ் மொழியின் திருந்திய நிலையினின்றும் அறிந்துகொள்ளலாகும். பழைய தமிழ்ப் புலவர்களின் வரலாறு களோடு, அவர்களியற்றிய நூல்களின் பொருணுட் பங்களையும் நம்மனோர் அறிந்துகொள்ளுமாறு செய்யின், அது பொதுவாகத்தமிழுகத்தின் நிலைமையையே அறிவித்தாகும். மொழி வளர்ச்சிக்கும் அஃது ஏற்ற வழியாகும். இக்கருத்துப் பற்றியே, எல்லீசுப் புலவர்களின் வரலாறுகளைத் தக்க புலவர்களைக்கொண்டு, ஆராய்ச்சி முறையில், செவ்விபெற எழுதுவித்து வெளியிடுதலையாம் ஓர் சிறந்த கடனாக மேற்கொண்டுள்ளோம்.

ஆனால், இவ்வரும்பணியை யியற்றுவதில் பல இடையூறுகள் தலைப்படுகின்றன. தமிழ்ப் பெரும் புலவர்களைப் பற்றிய சான்றுகள் பழைய நூல்களில் அருகிக் கிடைக்கின்றன. அவர்களைப் புரந்த அரசர்களைப் பற்றிய செய்திகள் கல்வெட்டுகளிலும், பட்டயங்களிலும் காணப்படுகின்றன. இவ்வாறாவுக்களைத் துருவி ஆய்ந்து, தமிழ்ப் பெரும் புலவர்களின் உண்மை வரலாறுகளையும், அவர்களின் அறிவு

செயல் ஒழுக்கங்களையும், அவர்களின் கால இயல்பு, நிகழ்ச்சி முதலியவற்றையும் வரன்முறையாக எழுதித் தரும் ஆற்றலுடைய பெரும் புலவர்களும் மிகச் சிலர். இத்துணை முட்டுப்பாடுகளையும் கடந்து வெளி வரும் நூல்களைக் கற்கும் தகுதியுடையாரும், வாங்கி ஆதரிப்பாரும் அதனினும் சிலர். என்றாலும், இத்தடைகளால் பின்னிடாது, தக்க புலவர்களின் உதவியால், ஆராய்ச்சி முறையில் எழுதத் துணிந்து, கிடைத்த சில சான்றுகளைக்கொண்டு இயற்றி முடித்த நூல்களைப் பெரியார் போற்றி, எம்மை இம்முயற்சியில் ஊக்குவார்கள் என்ற துணிபுடையேம்.

ஆங்கிலப் புலவர்களின் வரலாறு பற்றிய ஆராய்ச்சி நூல்கள்போல் விரிவுரை எழுத விருப்புடையே மெனினும், போதிய ஆதரவுகள் இன்மையானும், தமிழ்ப் புலவர்களிற் பெரும்பாலர் ஆங்கிலத் துறையில் பயிலுதலை அவாவி நிற்றலானும், அப்பெற்றியுடைய நூல்களை வெளியிடுதற்கு அடிப்படையான முயற்சியில் இதுபோது நிற்கின்றேம்.

யாம் மேற்கொண்ட இக்கொள்கையை நிறைவேற்றுதற்கு முன்வந்து உதவியவர் எம் துணைவரும், திருச்சிராப்பள்ளி எஸ்.பி.ஐ. கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பெருங் கணக்காயர்மாகிய திருவாளர் பண்டி தீர் ந. மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் ஆவர். அவர்கள், முன்பு ‘ஙக்கீரர்’ என்ற நூலை இயற்றித் தந்தாங்கு இப்பொழுது ‘கபிலர்’ என்னும் புலவர் வரலாற்றையும் எழுதித் தந்தார்கள்.

‘ஙக்கீரர்’ வெளிவந்தவுடன் அறிஞர் அனைவரும் அதனை ஏற்றுப் பாராட்டினர். அதன் சிறப்புணர்ந்து

சென்னைப் பல்கலைக் கழகத்தாரும், அது பி.வ. வகுப் பிற்கு ஆராய்ச்சிப் பாடமாகத் தக்கதெனக் கொண்டனர். யாம் இது பற்றிப் பெரிதும் மகிழ்ந்து, அவர்க்கு நன்றி பாராட்டுகின்றேம்.

இப்போழுது வெளிவரும் ‘இந்நால்’, ‘தமிழ்ப் புலவர் ஒன்றும் அறியாதார்’ என்னும் அகந்தையாளரின் வெற்றுரையைப் பொய்யாக்கி, தமிழ்ப் புலவரின் அறிவு மாட்சியை மெய்யாக்கி, திருவாளர் நாட்டார் அவர்களின் விரிந்த கல்வியையும், நுனுகிய ஆராய்ச்சியையும், திருந்த எழுதும் திறனையும் வெளியாக்கும் என்னும் பெருந்துணிபுடையேம்.

‘நக்கீரரை’ வெளியிடப் பல அன்பர்கள் முன் வந்தது போலவே, ‘கபிலரை’ வெளியிடக் கோய முத்துரை யடுத்த ஒப்பிலிபாளையத்தில் தமிழ்ப் பணியாற்றி வரும் திருவாளர் ஆர். வி. இலக்குமணனாடு அவர்கள் வலிய வந்து, பொறுப்பைத் தனிமையில் ஏற்றுக்கொண்டனர். இஃது அவர்கள் கடமைதானென்னினும், கடமை யின்னதென் றணரலாகா இக் காலத்தில் இவ் வரிய செயல் வியப்புடைத் தன்றே! இவர்களது இத்தகைய செயல் மேன்மேலும் பெருகுவதாகவென வாழ்த்துவதல்லது வேறென் செய வல்லேம்?

பிற புலவர்களின் வரலாறுகளையும் இப்பும் வரை வெளியிட நினைக்கின்றேம். இத்தகைய ஆராய்ச்சியுரைகளை எழுதித் தருமாறு ஏனைப் புலவர்களையும் பின்னும் வேண்டுகின்றேம்.

கரங்கைத்த தமிழ்ச் சங்கம், ஜி.த.வே. உமாமகேசவரன், துன்மதிஷுபு சித்திரைமா கூடி பி.எ., பி.எல்., சங்கத்தலைவர்.

முகவரை.

எக்காலத்தும் செவ்வி புலராது, கிலையுதலுற்று, மலர்ந்து, தென் பிலிற்றும் நீர்மையால் செந்தனிர்க்கற்பகத்தின் றிருமலரே போலும் நம் தெய்வச் செந்தமிழ் மொழியினைப் பண்டைநாளிலே ஆராய்ந்து புலமைமுற்றிய நல்லிசைப்புலவர் பெருமக்களுள்ளே, கபிலர் என்னும் சான்றேரைப் பற்றி ஆராய்ந்து எழுதிய இந்தால், புலவர் வரலாற்றுக் கோவையுள் இரண்டாவதாகும். இதிலே, தமிழ்ச்சங்க வரலாறும், கபிலரது காலமும், குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியும் பொருந்திய வளவு விரிவாகவே எழுதப்பட்டுள்ளன. கபிலரது வாழ்க்கை வரலாறு, பெரும்பாலும் பழைய பாட்டுக்களின் உதவிகொண்டு ஒரு வாறு தொடர்புபடுத் தெழுதியிருக்கின்றது. பழைய பாட்டுக்களின் பொருள்களை உரை நடையில் எழுதுங்கால், அவற்றிலுள்ள அடைமொழிகளைப் பெரிதும் அகற்றிவிட்ட டெழுதி னன்றி, நடையமகு செவ்விபெற்று என அறியப்பட்டும், முன்னுளில் எவ்வெப் பொருள் எப்படி யெப்படிக் கூறப்பட்டன வென்பது புலப்பட வேண்டுமெனக் கருதியே, புறப்பாட்டுக்களையும், குறிஞ்சிப்பாட்டையும் உரைநடைப்படுத்தும்வழி, அடைகள் பெரிதும் தழுவிக்கொள்ளப்பட்டன. நல்லிசைப் புலவர்கள் உலகியற் பொருள்களை எங்கனம் கூர்ந்தறிந்து, பொருந்துமாறு உவமைக்குறியுள்ளார்கள் என்பதையொவரும் அறிய வேண்டு

மெனக் கருதி, இந்நாலிலே உவமைகள் பெரும் பாலன தொகுத்துக்காட்டப் பட்டுள்ளன. அறிஞர்கள் இதிற் காணப்படும் பிழைகளை எனக்கு அறிசித்து, இதனை ஆதரிக்குமாறு வேண்டுகிறேன்.

பலவான்குடி, மணிவாசக சங்கத்தின் தலைவரும், இருபெருஞ்செல்வமும் ஒருங்கு வாய்ந்த உத்தமரும் ஆகிய திருவாளர் ராம. கு. ராம. இராமசாமிச்சேட்டி யார் அவர்களின் நல்விருப்பின்படி, அச்சங்கத்தின் ஒன்பதாம் ஆண்டுத் திருவிழாக் காலத்தில், திருக்கோவலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புவியூர் ஞானி யார் மடத்தின் தலைவரும், கல்விக் கடவின் நிலைகண் உணர்ந்த பெரியாருமாகிய உயர் திரு. சிவசண்முக மேய்ஞ்ஞான சிவாசாரிய சவாமிகள் தலைவர்களாக வீற்றிருக்க நடைபெற்ற பேரவையில், இந்தாந் பொருள் சுருக்கமாக வுரைக்கப் பெற்று, மதிப் பெய்தியது.

இதனை அச்சியற்றவேண்டும் பொருஞ்சுவி புரிந்தார், கோயமுத்துரை யடுத்த ஒப்பிலிபாளையத்தி அள்ள செல்வக் குரிசிலும், அவ்வுர்க்கம்பர் கழகத்தின் தலைவரும் ஆகிய என் அருமை நண்பர் திருவாளர் R. V. இலக்குமண நாயுகோர் ஆவர். அவர் மேன் மேலும் எல்லாச் செல்வமும் ஒங்கப்பெற்று நீடுவாழ வேண்டுமெனத் திருவருளை வழுத்துவ தன்றி, யான் புரியும் கைம்மாறு யாதுளது?

இதனைக் கரங்தைத் தமிழ்ச் சங்க வாயிலாக வெளிப்படுத்த அன்புடன் ஏற்றுக்கொண்ட, அதன்

தலைவரான திருவாளர் த. வே. உமாமகேஸ்வரம் பிள்ளை B.A., B.L., அவர்களுக்கு நன்றி பாராட்டும் கடப்பாடுடையேன்.

ஓன்றுக்கும் பற்றுத் என்னை இம் முயற்சியுட் புகுத்தி இயக்குவித்தருஞும் இறைவன் திருவருளில் யாதினையறிந்து யாங்கனம் வழுத்துகேன்!

ந. மு. வே.

இரண்டாம் பதிப்பின் குறிப்பு

இந்நாலின் முதற்பதிப்பு கி. பி. 1921-ஆம் ஆண்டில் வெளியானபின், தமிழ்நூர் பலருடைய நன்மதிப்பிற்கும், சிலபல்கலைக் கழகங்களின் ஆதரவிற்கும் இஃபு உரித்தானமை தமிழ்ப் பணியின் கண்ணன்னை ஊக்குவனவற்றுள் ஒன்றாக சென்னைப் பல்கலைக் கழகத்தினர் யானெழுதிய நக்கீரர் என்னும் உரை நூலைப் போன்றே இதனையும் ஏற்று, பி. ஏ. பழையமுறையில் 4, 5, 6-ஆம் (Groups) பிரிவுகட்குச் சிலமுறை பாடமாக ஏற்படுத்தியும், பி. ஏ. புதியமுறையில் 1932-ஆம் ஆண்டுக்குப் பாடமாக்கியும் ஆதரித்துள்ளனர். இதுபற்றி, சென்னைப் பல்கலைக் கழகத்தினர்க்கும், சிறப்பாக அதன் தமிழ்ப்பாடங்யமனக் கழகத்தினராகிய ஸ்ரீமான் கா. நமச்சிவாய முதலியாரவர்கள் முதலான தமிழ்நூர்கட்கும் நன்றி பாராட்டுதலுடையேன்.

ந. மு. வே.

கபிலர்.

முதல் அதிதாரம்.

தமிழ்ச்சங்க வரலாறு.

காப்பு.

ஞம் புறவு மனாய பொருளாய்த்
மு மறிவின் றெளிவாய்—நிகரிலின்பச்
தமிழே யென்னவுயர் செம்பொருளை யெப்பொழுதுஞ்
சித்து நெஞ்சேங் சேர்.

தோடக்கம்.

உலகத்தில் மக்களாய்த் தொன்றினேர் கல்வியறிவு
வெரப் பெற்றவரேல் விண்ணவரே போல்வ ரென்
த இருவர்க்கும் ஒப்ப வழங்கும் ‘புலவர்’ என்னும்
யரானே தெளியப்படும். * ‘தேவரணையர் புலவ
ம்’, † ‘தேவரேகற்றவர்’ என்னும் ஆன்றேர் கூற்று
கரும் காண்க. கற்றுருள்ளும் நல்லிசைப் புலமை
வாய்ந்த சான்றேர் பெருமை அளப்பரிய தொன்று
கும். ‡ நான்முகக் கடவுளானவர் கலைமகளை நானிலே

* நான் மணிக்கடிகை.

† சிறுபஞ்ச மூலம்.

‡ ‘கலைமகள் வாழ்க்கை முகத்த தெளினு—மலரவன்
வன்டமிழோர்க் கொவ்வான்’—நீதிநெறி விளக்கம்.

வைத்துளரேனும் மேன்மை பொருந்திய தமிழ்ப் புலவர்க் கொவ்வார் என்று ஒர் புலவர் பெருந்தகை கூறுமாறு புகழுடம்பால் நிலைபெற்று விளங்கும் பண்டைத் தண்டமிழ்ப் புலவர்களின் அறிவு மாட்சி யாரால் எடுத்தியம்பலாகும்? அன்னவர் பலர் ஒருங்கிருந்து தமிழாராய்ச்சி செய்ய, மன்னவர்கள் உடனிருந்து கேட்டு இன்புற்று வேண்டுவன நல்கிப் போற்ற, வரம்பி லறிவனுகிய முதல்வனும் அகத்தும் புறத்தும் தோன்றி அருள் வழங்கப் பல்லாண்டு பல்லாண்டு நிகழப் பெற்ற பெருமையுடையது நம் தமிழ்ச் சங்கம். சங்கப் புலவருள்ளே பொங்கொளிவாய்ந்த செம்மணி விளக்குப்போல மெய்ம்மையின் மேம்பட்டு விளங்கினார் கபிலர் என்னும் புலவர் பெருந்தகை.

இனி, தமிழ்ச் சங்க உண்மையினை இக்காலத்துச் சிலர் ஐயுற்றுத் திரிபுற எழுதி வருகின்றனர் ஆகவின் முதற்கண் அதனை ஆராய்ந்து உண்மை நிலைநாட்டுதல் கடனுகின்றது.

தமிழ்ச் சங்க நிகழ்ச்சி.

திருவிளையாடற் புராணம் கூறுமாறு.

‘எல்லார்க்கு மெனிய நெல்லும் சீரும் முதலியன தோன்றும் பிறநாடு போலன்றி, வரைய சாந்தமும் திரைய முத்தமும் தோன்றும் சிறப்புடைய செந்தமிழ்ப் பாண்டி நாட்டில் மதுரை யென்னுங் தலைநகரமார்து திங்களின் வழித்தோன்றலான பாண்டியன் வங்கியசேகரன் செங்கோலோச்சி வருவானுயினன்.

அந்நாளில் நான்முகப் புத்தோனவர் காசித்திருப் பதியின்கண் ஒருபது பரிமா வேள்வி செய்து முடித்து, நீராடற்பொருட்டு நாவின்செல்வி, சாவித்திரி, காயத் திரி என்னும் நங்கையர் மூவருடனும் கங்கையை நோக்கிச் செல்வாராயினர். செல்லும் நெறிக்கண் நாவின் செல்வியானவள் விண்ணிடையியங்கும் விஞ்சைமாதொருத்தி பாடும் இசையினில் உள்ளம் போக்கினின்று வரவுபாணித்தாளாக, நதியையடைந்த மலர்மிசைக் கடவுள் ஏனை நங்கைய ரிருவரோடும் நீராடிக்கரையேறினர். அப்பொழுது பாமகள் அங்கு வந்து, ‘என்னையன்றி நீர் நீராடியவாறென்னை?’ என வெகுளாநிற்ப, அது கண்ட தாமரைக்கிழவர், ‘குற்றம் நின்மேலதாகவும் நம்மை நீ சினவலுற்றமையின் பெருந்தீங்குடையையாயினே, இனைய தீங்கினை எண்ணறுமாக்களாகத் தோற்றமுற்ற ஒழிக்கற்பாலே’ எனச்சபித்தனர். சமிக்க, அப்பொற்றெழுடி மடந்தை அஞ்சிப் புலம்பி அவலமுற்று, ‘எம்பெருமானே! நுமது ஆருயிர்த் துணையாகிய யானும் மக்களுடம் பெடுத்து மயங்குவேனே!’ என்று பரிந்து கூறினன். அவரும், அன்னவள் இடரகலக் கருதி, ‘பூங்கொம் பளையாய்! நினக்கு உடம்பா யமைந்த ஜம்பத்தொரு முதலெழுத்துக்களில் ஆகாரம் முதல் ஹாகாரம் இறுதியாகவுள்ள நாற்பத்தெட்டும் புவியிடை நாற்பத்தெண் புலவராய்த் தோன்றுவவாக. அவ் வெழுத் துக்கள் எல்லாவற்றினும் கலந்துநின்று அவற்றை வேறுவேறுக இயக்குவிக்கும் தலைமையுடைய அகரத் திற்கு, அதுபோன்று உயிர்ப்பொருளும் அல்பொரு ஞமாகிய யாவற்றினுங் கலந்துநின்று அவற்றை இயக்

குஷ்க்கும் தலைமையுடைய ஆலவாயடிகளே முதல் வராகவின், அம்முறையானே அவர் ஒரு புலவராய்த் திருவருத் தரித்துப் புலவர் நாற்பத் தொன்பதின்மெரன்னுமாறு சங்க மமர்ந்து, அவரவர்க்கு உண்ணின்று அறிவினை விளங்கச்செய்து புலமை புரந்தருள்வர் என்றனர். அவ்வாறே நாற்பத்தெட்டெட்டமுத்துக்களும் புவியின்கண் வேறு வேறு மக்களாய்த் தோற்றஞ்செய்ய, அவரெல்லாம் ஆரியத்தொடு பதினெண்மொழிகளும் ஆராய்ந்து, செவ்விய மதுரங்க் சேர்ந்த நற்றமிழாம் சிரிய மொழியினையும் நன்காராய்ந்து, பன்மாண்கலையுங் தேர்ந்து, புலமையிற் றலைமை சார்ந்தனர். அவர்கள் வயிரமணி முதலியன இழைக்கப் பெற்ற கலன்களேயன்றிக் கண்டியென்னும் கொழுமணிக்கலனும் பூண்பவர்; தண்ணிலாப் போலும் வெண்ணீறு அணிபவர்; வழுவற ஆராய்ந்த செஞ்சொற்களாற் ரெடுத்த பாமாலையும், பூமாலையுஞ் சூடிடிச் சிவனை வழிபடும் இயல்பினர். அவரெல்லாம் நாடுகடோஹும் சென்று சென்று, ஆங்காங்குள்ள புலவர்களை யெல்லாம் புலமையால் வென்று வென்று, பாண்டி நாட்டு மதுரை நோக்கி நண்ணுவாராயினர். அப்பொழுது ஆலவாயமர்ந்த அவிர்ச்சடைக் கடவுளானவர் மறைமுடியுங் தொடர்களிய திருவடி நிலங்தோயப் போந்து, ஆண்டு வருகின்றூரை நோக்கி, ‘நீவிர் யாவிரோ? எங்கு நின்று போதுகின்றனர்?’ என்ன, அன்னவர், ‘யாங்கள் விஞ்சை வல்லேம்; ஈண்டுப் பொருளை நாட்டின் வருகின்றேம்.’ என்று கூறினர். கூற, அவரும், ‘நீவிர் அருட்பெருங் கடலாய ஆலவாய்ப் பெருமான் றிருவடிகளை இறைஞ்சு

தல் வேண்டும்.' என்று கூறி அழைத்துச் சென்று, நஞ்சக்கறை பொலிந்த திருமிடற் றிறையைப் பணியுமாறு புரிந்து மறைந்தருளினர். புலவர்கள் விம்மித மெய்தி, விண்ணிழி விமானத்து மேவிய கண்ணுதலைப் பலப்பல செய்யுட்களாற் பரவி வணங்கி, மீண்டு, பாண்டியனைச் சென்று கண்டார்கள். மன்னவனும் அன்னவர்தம் அறிவும், செறி வும், ஒழுக்கமும், விழுப்பமும் நோக்கி, இப்பெரி யோர்கள் இவண் எய்தப் பெற்றேம் என்று உவகை பூத்த உள்ளத்தனைய், திங்களங்கண்ணி வேய்ந்த செஞ்சடைப் பரமர் கோயிலின் வடமேற்கில் ஓர் புடைச் சங்க மண்டபம் உண்டாக்கி, அவர்களை அங்கிருக்கச் செய்து, வரிசை பல நல்கா நின்றனன். அது கண்ட முன்னைப் புலவரெல்லாம் உளம் புழுங்கி, அவர்களை நெருங்கி வாது புரிந்து, தோற்றுத் துயருமந் தேகினார்கள். இங்ஙனமே வேறு புலத்தி ருக்கும் கேள்வி வல்லோரும் வந்து வந்து, தருக்கினாற் பற்பல வினாக்களை யெழுப்பிப் பட்டிமை புரிந்து, தோல்வியுற் றேகினர். இன்னணம் யாவரையும் சொற்போரில் வென்று வைகும் அன்னவர், மலைமக: ளொருபால் நீங்காத் தலைவரை யடைந்து வணங்கி, 'எந்தாய்! யாவரும் அடுத்துத் திங்கு வந்து எம் மொடு பட்டிமை 'புரிகின்றனர்; ஆகவின், அவரவர் புலமையை ஆராய்ந்து அளந்து அறிவிப்பதாய சங்கப் பலகை யொன்று தந்தருள வேண்டும்.' என்று குறையிரந்து நின்றனர். வேண்டுவார் வேண்டுவதையீங்தருஞும் கருணை வள்ளலான கடவுளும் ஆண்டு ஓர் பலகையுடன் புலவராய்த் தோன்றி, 'சதுர-

மாய் இருசாண் அளவுள்ளதாகும் இப் பலகை மதி யினும் வாலிது; மந்திர வசீபது; புலத்துறை முற் றிய நும்மனேர்க் கெல்லாம் முழும் வளர்ந்து இருக்கை நல்குவது; இது நுமக்கு அளவு கோலா யிருக்கும்.' என்றியம்பி அதனை யீங்தனர். நாமகனுரூ வாய் வந்த நாவல ரெல்லாம் வெள்ளோத் தாமரையனைய அப்பலகையைப் பெற்று, கோயிலை வலம் வந்து, கழுகத்தை யடைந்தனர். அடைந்த பின், நிறுமலர் தூஷி நறும்புகை யெடுத்துப் பலகையை வழிபட்டு, நக்கீர் அதன் கண்' ஏறினர். கபிலரும், பரணரும் ஏறினர். இருங்கலை வல்லோரெல்லாம் இம் முறை யேறி யேறி ஒருங்கு இனிதிருந்தனர். பலகையும், சுருங்கி நின்று உரை செய்வார்க்கு விரிந்துதோன்றும் நூல் போல, யாவர்க்கும் வளர்ந்து இடங்கொடுத்தது.

'மேதகு சான்றேர் நூலின் விளைபொருள் விளங்கத்தம்மில் ஏதுவு மெடுத்துக் காட்டும் எழுவகை மதமுங் கூறும் போதவை தெளிந்த கிள்ளை பூவையே புறம்பு போந்து வாதுசெய்வார்கள் வந்தால்மறுத்துநேர் நிறுத்தும்மன்னே!'.

• இங்ஙனம் புலவர் நாற்பத்தெண்மரும் தாம் ஆராய்ந்தறிந்த கல்வியின் பயன் விளங்குமாறு தூய்மை மிக்க பாட்டுக்கள் பல பாடிக் கொண்டிருந்தனர். பாட்டுக்கரும் பலவாயின. அவை ஒன்று ஒன்ற ஞேடு சொல் வளனும் பொருள் வளனும் ஒத்துத் தோன்றவின், அவற்றின் வேறுபாடறியாமல், 'நுமது பாட்டு அது; எமது பாட்டு இது' என்று கூறிச் சங்கப் புலவரும் மாறுபாடுற்றனர். சொல்லும்பொருளுமாய் விளங்கும் சொக்கப் பெருமானும் அவரது

மாறு பாட்டினை யகற்றக் கருதி, ஓர் நாவலராய்த் தோன்றி, அவரவர் பாட்டுக்களை அவரவர்க்கு எடுத்தனித்தனர். அவை பெற்ற புலவர்கள், ‘நீரும் எம் முட்டெருவராய் உயர்வுற வாழ்வீராக!’ எனவேண்டிக்கொள்ள, நாவலராய் வந்த இறைவரும், அக் கனமாப் பலகையென்னும் பொன்றாத்திற் சூழப்பதித்தமணிகள்போல் ஏனைப்புலவர்கள் விளங்கா நிற்க, நடுவிற் பதித்த குருமணிபோன்று நண்ணி வீற்றிருந்தருளினார். புலவரெல்லாரும் தம் மதி நலம் தோன்றப் பின்னரும் பற்பல பாட்டுக்கள் பாடி. வாழ்ந்து வந்தனர்’ என்பது.*

களவியலுரை கூறுமாறு.

‘தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கமென மூவகைப் பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள், தலைச்சங்கமிருந்தார், அகத்தியனாரும், திரி புரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றெற்றிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடி நாகராயரும், நிதி யின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞாற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானாற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன, எத்துணையோயா பரி பாடலும், முது நாரையும், முதுகுருகும், களரியா விரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்துநானாற்று நாற்பதிற்றியாண்டு சங்க மிருந்தா

* இதனை யடுத்துப் புராணத்திற் கூறப்பட்ட ‘தருமிக்குப் பொற் கிழி யளித்தது’ முதலிய வரலாறுகள் ‘நக்கீரி’ என்னும் புத்தகத்திற் காணக.

ரென்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினர் காய்கின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈருக எண்பத் தொன் பதின்மர் என்ப. அவருட் கவியரங் கேறினர் எழுவர் பாண்டிய ரென்ப. அவர் சங்கமிருந்து தமிழராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரை யென்ப. அவர்க்கு நூல் அகத்தியம்.

‘இனி, இடைச் சங்கமிருந்தார் அகத்தியனுரும், தொல்காப்பியனுரும்; * இருந்தையூர்க்கருங்கோழி யும், மோசியும், வெள்ளூர்க் காப்பியனும், சிறு பாண்டரங்கனும், † திரையன் மாறனும், துவரைக் கோமானும், கிரந்தையும் என இத் தொடக்கத்தார் ஐம்பத் தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத் தெழு நூற்றுவர் பாடினு ரென்ப. அவர்களாற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலை யகவலும் என இத்தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும், மாபுராணமும், இசை நுனுக்கமும், பூதபுராணமும் என இவை யென்ப. அவர் மூவாயிரத் தெழுதூற் றியாண்டு சங்கமிருந்தா ரென்ப. அவரைச் சங்கம் இரீஇயினர் ‡வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈருக ஐம்பத் தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங் கேறினர் ஐவர் பாண்டிய ரென்ப. அவர் சங்கமிருந்து தமிழராய்ந்

* ‘இருந்தையூர்க் கருங்கோழி மோசியாரும்’ என்பது சிலப்பதிகார வுரைப்பாயிரம்.

† ‘மதுரை யாசிரியன் மாறனுரும்’ என்பது சிலப்பதிகார வுரைப்பாயிரம்.

‡ ‘விண்டேர்ச் செழியன்’ என்றுங் கூறுவர்.

தது கபாட புரத்தென்ப. அக் காலத்துப் போலும் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது.

‘இனி, கடைச்சங்கமிருந்து தமிழராய்ந்தார்சிறு மேதாவியாரும், சேந்தம் பூதனாரும், அறிவுடையர் னரும், பெருங்குன்றார் கிழாரும், இளந்திரு மாற னும், மதுரை யாசிரியர் நல்லங்துவனாரும், மருதனிள நாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கிரனாரும் என இத்தொடக்கத்தார் நாற்பத் தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நானாற்று நாற்பத் தொன்பதின்மர் பாடினு ரென்ப. அவர்களாற் பாடப்பட்டன நெடுங் தொகை நானாறும், குறுங்தொகை நானாறும், நற் றிணை நானாறும், புறநானாறும், ஐங்குற நாறும், பதிற்றுப் பத்தும், நாற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரி சையும் என்று இத் தொடக்கத்தன. அவர்க்கு நால் அகத்தியமும், தொல்காப்பியமும் என்ப. அவர் சங்கமிருந்து தமிழராய்ந்தது ஆயிரத் தெண்ணாற் றைம்பதிற்றி யாண்டு என்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யீருக நாற்பத் தொன்பதின்மர் என்ப. அவருட் கவியரங்கேறினார் மூவர் பாண்டிய ரென்ப. அவர் சங்க மிருந்து தமிழராய்ந்தது உத்தர மதுரை யென்ப.’ என்பது.

இவற்றுள் புராண கதையானது இற்றை நாள் ஆராய்ச்சியாளர்க்குப் புதுமை யுடைத்தாய்த் தோன்றும். எனினும், உலகத்து வழங்கும் கதைகள் ஒவ்வொன்றும் யாதானும் ஓர் உண்மையை அடிப்படை

யாக்கொண்டே யெழுந்தனவாம் என்பது ஆராய்ச் சியாற் பெறப்படுதலீன், இதனினின்று அறியலா கும் உண்மையினை அறிந்து கொள்ளுதல் கடனும். பன்னாரூண்டுகளின் முன்னர் மதுரையில் தமிழ்ச் சங்கம் நடைபெற்றது எவரானும் மறுக்க வொண்ணு ததோ ருண்மையாகும். இதனை அடிப்படையாக கொண்டே இக்கதை யெழுந்தது. வட மொழியிற் புராண மெழுதினேர், அக்காலத்துத் தமிழ்ச்சங்க நிகழ்ச்சி எவரானும் ஐயுறவின்றித் துணியப் பட்டி ருந்தமையின், அதனை முதலாகக் கொண்டு, செவி வழக்காக வந்த சில செய்திகளோடு தாம் புகுத்தக் கருதியவற்றை உருவகப் படுத்துக் கூறியுள்ளாரென் பது தேற்றம். கங்கைக் கரையிலிருந்த வடமொழி யெழுத்துக்களில் ஆகாரம் முதலிய நாற்பத்தெட்டும் நாற்பத்தெண் புலவராக, அப்புலவர்கள் பாண்டி நாட்டு மதுரையை அடைந்து தமிழாராய்ந்தனர் என்று கூறியவர் கருத்து, வடமொழியின் ரூடர்பு தமிழுக்கு உண்டென்றேனும், வடமொழி வாணர்கள் தென்னாடு போந்து தமிழை வளம் படுத்தின ரென்றேனும்காட்டுவதாகல் வேண்டும். அவர் கருத்து யா தா யி னு ம் ஆக. வட நாட்டிற்கு ஆரியம் போன்று தென்னாட்டிற் குரிய தொன் மொழி தமி ழென்றும், தமிழானது வட நாட்டவரும் விரும்பிக் கற்குமாறு அத்துணை அழகும் திருத்தமு முடைய தாய் விளங்கிற ரென்றும் இக் கதையிலிருந்து புல னுகின்றது. இங்ஙனம் தமிழ் பயின்ற வடமொழி வாணர்கள் தமது மொழியில் அபிமானமுடையவர்களாயின், தமிழிலுள்ள நலங்களைத் தம் மொழியில்

பெயர்த்துக் கொண்டிருக்கவே வேண்டும். பிறமொழி பயின்றவர் அப்பயிற்சியின் பயனுக்கத் தமது மொழிக்கு யாதேனும் நலம் புரியாவிடின், அன்னுரைத் தாய் மொழியிலும் மிக்க பற்றுடையரென் யாங்குனம் கூறுவது? இனிக், களவியலுரையானது, கடைச் சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொன்பதின் மர் என்றதற் கேற்பவே, புராணமும், இறையனாருடன் சங்கப் புலவரை நாற்பத் தொன்பதின்மராகக் கூறிற்ற. இத் தொகை பெறுதற் பொருட்டே வட மொழி யெழுத்துக்களில் ஈற்றி நூல்கள் சில எழுத்துக்கள் கழிக்கப் பட்டன போலும்? இனி, வடவெழுத்துக்கள் ஐம்பத்து மூன்று எனச் சில நூல்கள் கூறுகிற்கும். நன்னாலாரும் அங்ஙனமே கூறினார். ஐம்பத்தொன்று எனச் சில நூல்கள் கூறுகின்றன. இந்நூல் ஐம்பத்தொன்று கொண்டு, அவற்றுள் இரண்டினைக் கழித்துவிட்டது. மாகேச்சர் சூத்திரங்கள் நாற்பத்திரண்டு எழுத்துக்களே கிளங்கெடுத்துக்கூறுகின்றன. கூட்டெழுத்து முதலியவைகளைச் சேர்த்தும் சேர்க்காதும் கணக்கிடுதலின் இவ்வேறுபாடுகள் நிகழ்கின்றன. நக்கிரர், கபிலர், பரணர் என்னும் மூவர் பெயரையும் புராணம், சிறந் தெடுத்துக் கூறுவது அவர்களது பெருமைக்குச் சான்றாகும். நம்பியாண்டார் நம்பிகளும் இம் மூவர் பெயரையே கிளங்கோதோதினமை காண்க. புராணங்களுக்கிற வேறு சில தெய்விக நிகழ்ச்சிகள் நம் ஆராய்ச்சிக்கு எட்டுவனவல்ல. அவை வேறு நூல், உரைகளாலும் ஆதரிக்கப்படுகின்றன. நம் ஆராய்ச்சியின் முடிபு யாதாயினும், பரஞ்சோதி முனிவ ரியற்றிய திருவிளையாடற்

புராணம் கற்பவர்க்கு அன்பினைப் பெருகச் செய்து இன்பம் விளோக்கு மென்பது ஒருதலை.

இனி, இறையனார் களவிய ஹரையானது பெரி தும் மதிப்பிற் குரிய தொன்று. இவ்வுரை கூறும் முச்சங்க நிகழ்ச்சி யெல்லாம் வரலாற்று முறையான் அறியப்பட்டவாதல் வேண்டும். இன்றேல், மூன்று சங்கத்தினு மிருந்த புலவர்களிற் சிலர் பெயரையும், அவர்களாற் பாடப்பட்ட பனுவல்களிற் சிலவற் றின் பெயரையும், சங்க மீரீஇய அரசர்களிற் சிலர் பெயரையும் எடுத்தோதுதலும், ஒவ்வொரு சங்கத்தும் விளங்கிய புலவர்களும், அரசர்களும் இத்துணைய ரென்றும், சங்கம் நிலவிய ஆண்டுகள் இத்துணைய வென்றும் வரையறுத்துக் கூறுதலும் அமையா வன்றே? அன்றியும், இவ்வுரை கூறும் சங்க வரலாற்றின் அறியலான நூல்களிற் சிற்சில நமக்குக் கிடைத்திருத்தலும், இதனில் இடைச்சங்க மிருந்த இடமாகக் கூறியுள்ள கபாட புரமானது இராமாயண காலத்தில் பாண்டி நாட்டிலிருந்ததாக *வான்மீக விராமாயணங் கூறுதலும், பாண்டி நாட்டைக் கடல் கொண்டதாக இதனிற் கூறப்படுகின்ற செய்தி, †கவித்தொகை, ‡சிலப்பதிகாரம் என்றசிறந்த

* ‘ததோ லேஷமயம் திவ்யம் முக்தாமணி விழுவிதம் யுக்தம் கவாடம் பாண்டியானும் கதாத்ருக்ஷயதவாநரா:’ —வான்மீக விராமாயணம், கிஷ்கிந்தா காண்டம்.

† ‘மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வெளவிலின் மெவிவின்றி மேற்கெண்று மேவார்நா டிடம்படப் புலியொடு விண்ணீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை வலியினுன் வணக்கிய வாடாச்சீர்த் தெண்னவன்’ —கவித்தொகை, முல்லைக்கலி.

‡ ‘வடிவே லெறிந்த வான்பகை பொருது

பழைய தமிழ் நால்களிலும், பழைய வுரைகளிலும் கூறப்பட்டிருத்தலும், கடல்கோட் செய்தி பிற நாட்டுப் புலவர்களின் அரிய ஆராய்ச்சிகளானும் ஆத சிக்கப்படுதலும் இவ்வுரையின் மெய்ம்மையை விளக் குவனவாகும். இவ்வுரையின் மெய்ம்மை தெளிந் தன்றே பின் வந்த வுரையாளர் பலரும் இதனைப் பொன்னேபோற் போற்றி மேற்கொள்வாராயினர்? எனினும், காலத்தாற் பெரிதும் சேய்மைப்பட்ட முச் சங்க வரலாறுகள் கூறுவாரானும், எழுதுவாரானும் சிறுபாண்மையாகத் திரிந்து சிதைந் திருத்தலும் இயல்லே.

* இவ்வுரை கண்டார் நக்கிரனை ரென்பதனை ஐய ரத்தக்க சில குறிப்புக்கள் உள்வேணும், அவரேயென வலியுறுத்தும் சான்றுகள்பல வளவாகவின் அவ்வையம் விலைப்பறு தொழிகின்றது. ‘வினையினீங்கி’ என்னும் மரபியற் சூத்திர வுரையில், ‘கடைச் சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கிரனார்’ எனப்பேராசிரியர் கூறினார். ‘தினை மயக்குறுதலும்’ என்னும் அகத்தினையியற் சூத்திர வுரையில், ‘இக் கருத்தானே நக்கிரரும் ஐந்தினையுள் ஞாம் களவு நிகழுமென்று கொண்டவாறுணர்க்’ என நச்சினார்க்கிணியர் கூறினார். சிலப்பதிகாரத்து வேணிற் காதை முதற்கண், ‘கணக்காயனார் மகனார் நக்கிரன ருறைத்த இறையனார் பொருஞ்சை’ என அடியார்க்கு

பல்துளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடு கொடுஇங்கடல் கொள்ள’

—சிலப்பதிகாரம், காடுகாண் காதை.

* ‘நக்கிரர்’ பக்கம் 48, 49 காண்க.

நல்லார் கூறினர். பலரானும் மதிக்கப்பட்ட பழைய பேரூரையாளர் யலரும் இங்கு னம் ஒரு படித் தாகக் கூறு மிதனினும் சிறந்த சான்று வேறென்ன வேண்டும்?

இனி, பண்டைநாளிற் சங்கமிருந்து தமிழ் வளர்த்தமையைப் புலப்படக் கூறும் தெய்வப்பெற்றி யாளர்களின் கூற்றுக்களை யீண்டு எடுத்துக் காட்டுதும்.

‘சிறைவான் புனர்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும், உறைவா னுயர்மதிற் கூடலி னுய்ந்த வொன் மந்தமிழின், ருறை’—திருக்கோவையார்.

என மாணிக்கவாசகரும்;

‘நன்பாட்டுப் புலவனுய்ச் சங்கமேறி நற்கனகக்கிழிதருமிக் கருளினேன்காண்’—தேவாரம், திருப்புத்தூர்.

எனத் திருநாவுக்கரையரும்;

‘ஞானசம் பந்த னுரைசெப் சங்கமலி செந்தமிழ் கள் பத்தும்’—தேவாரம், தேஹூர்.

எனத் திருஞானசம்பந்தரும்;

‘கோதைசொன்ன—சங்கத்தமிழ் மாலைமுப்பதும்’—திருப்பாவை.

என நாய்ச்சியாரும்;

‘கலீயன் சொன்ன சங்கமுகத் தமிழ்மாலை பத்தும்’; ‘கலீகன்றி சொன்ன சங்கமலி தமிழ் மாலைபத்திவை’—பெரிய திருமொழி.

எனத் திருமங்கையாழ்வாரும்;

‘சால்பாய மும்மைத் தமிழ்தங்கிய வங்கன் முதூர், நூல்பா யிடத்தும் முள.....செய்யுண்மிக் கேறு சங்கம்’; ‘திருவாலவாயில் எம்மைப் பவந்தீர்ப்பவர் சங்க மிருந்தது’—பெரியபுராணம், மூர்த்தி.

‘சென்றைனந்து மதுரையினிற் றிருந்திய நூற் சங்கத்து ஓன்றிருந்து தமிழாராய்ந் தருவிய வங்கனர்’—பெரியபுராணம், திருநாவுக்கரசர்.

எனச் சேக்கிழாரும்;

‘சங்கத்தமிழ்மூன்றுந்தா’—நல்வழி.

என * ஒளவையாரும்;

அருளிச் செய்துள்ளார்கள். இவற்றுள், அப்பர் தேவாரமும், பெரிய புராணமும் முறையே சிவ பிரான் புலவராய்ச் சங்கமேறி வாதியற்றினதை யும், அவர் சங்க மமர்ந்து தமிழாராய்ந் தத்தையும் கூறுதலுங் காண்க.

இறையனுரகப்பொருளுரை கூறும் முச்சங்கவுண் மையைத் தரித்து நிற்கும் மேற்கோள்கள் வருமாறு:-

‘தலை, யிடை, கடைச் சங்கத்தாரும், பிற சான்றே ரும் நாற் சிரடியான் வரும் ஆசிரியமும், வெண்பா வும், கலியுமே பெரும்பான்மையுஞ் செய்தார்; வஞ் சிப்பா சிறு வரவிற் ரெனக்கொள்க.’ என்றும், ‘இந் நூல் செய்த காலத்துத் தலைச் சங்கத்தாரும், இடைச் சங்கத்தாரும் அவ்வாறு கட்டளையடியாற் பயின்று வரச் செய்யுள் செய்தார்.’ என்றும், ‘இடைச் சங்கத்தாரும், கடைச் சங்கத்தாரும் இவ் விலக்கனத் தாற் செய்யுள் செய்தார்’ என்றும் செய்ய ஸியலுரை

* இவர் கடைச்சங்க நாளில் விளங்கிய ஒளவையாரல்லர்.

யிலும்; ‘அவ் வழக்கு நூல் பற்றி யல்லது முன்று வகைச் சங்கத்தாரும் செய்யுட் செய்திலர்.’ என்று மரபியலுரையிலும் பேராசிரியர் கூறினர்.

‘அவ் வாசிரிய ராவார் அகத்தியனாரும், மார்க்கண் டேயனாரும், தலைச்சங்கத்தாரும் முதலியோர்’ என்று பாயிரவுரையிலும்; ‘இனித் தமிழ்ச் செய்யுட் கண் னும், இறையனாரும், அகத்தியனாரும், மார்க்கண்டே யனாரும், வான்மீகனாரும், கெளதமனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச்சங்கத்தார் செய்தன கடையுமா கக் கொள்க.’ என்று புறத்திணையியலுரையிலும்; ‘தலைச்சங்கத்தாரும் முதனாலாசிரியர் கூறியமுறையே கரணம் ஒன்றுக்க் செய்யுள் செய்தார் என்பதுஉங் கூறியவாறுயிற்று.’ என்று கற்பியலுரையிலும்; ‘அது மூவகைச் சங்கத்தாரும், பிற சான்றேருரும் நாற் சீரடியானே மூன்று பாவும் வரப் பெரும்பான்மை செய்யுட் செய்து, வஞ்சிப்பா சிறுவரவிற்றுக்க் செய் யுள் செய்தவாற்று னுணர்க.’ என்றும், ‘இந்நூல் செய்த காலத்திற் ரலைச்சங்கத்தாரும் இடைச் சங்கத்தாரும் கட்டளையடி பயின்று வரச் செய்யுள் செய்தா ரென்பது இச் சூத்திரங்களாற் பெறுதும்; பின்பு கடைச் சங்கத்தார்க்கு அஃதரி தாகலிற் சீர் வகையடி பயிலச் செய்தா ரென்றுணர்க.’ என்றும், ‘அது தலைச் சங்கத்தாரை யொழிந்தோர் சிறு பான் மை வழக்கும் பெரும்பான்மை செய்யுட் சொல்லு மாக இவ் விலக்கணத்தாற் செய்தவாறே இக்காலத் துச் செய்யினுமாம்.’ என்றும் செய்யுளியலுரையிலும் நச்சினார்க்கினியர் கூறினர்.

‘இரண்டாம் ஊழியதாகிய கபாட புரத்தினிடைச் சங்கம்’ என்றும், ‘கடைச் சங்க மிரீஇய பாண்டி யருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனுர் செய்த மதிவாணனுர் நாடகத் தமிழ் நூல்’ என்றும் சிலப்பதிகார வுரைப்பாயிரத்தும்; ‘முதலூழி யிருதிக்கண் தென் மதுரை யகத்துத் தலைச் சங்கம்’ என்று வேணிற் காதை யுரையிலும் அடியார்க்கு நல்லார் கூறினர்.

‘சாலு மேன்மையிற் றலைச்சங்கப் புலவனுர் தம் முன்’ என்று திருஞானசம்பந்தமூர்த்திநாயனுர் புராணத்தே சேக்கிழார் கூறினர்.

இன்னணம் பேரருட் புலமை யாளரான பண்டைப் பெரியார் பலரியற்றிய நூல்களினும், உரைகளினும் தமிழ்ச் சங்க வரலாறு பரக்கக் கூறப்பட்டுக் கிடக்கவும், சென்னை இராசதானிக் கல்லூரியில் வடமொழிப் போத காசிரியரா யிருந்து காலஞ் சென்ற எம். சேஷகிரி சாஸ்திரி அவர்கள், எம்.ஏ., வழுக்கள் மல்கத் தாமெழுதிய ‘தமிழ்க்கணி சரிதம்’ என்னும் சிறு புத்தகத்தில் பலவிடத்துப் பின் வருமாறு கூறிப் போயினர்.

‘முதலீரண்டு சங்கங்களையும் பற்றி யாம் ஆராயப் புகின், அவை ஏறக்குறையப் பொய்யுரையும் புனைந்துரையும் பொதிந்துளவாதலிற் சிறிதேனும் நம்புதற் பாலன வல்ல.’

‘இவ்வாறு கடைச் சங்கங் கூடிய புலவருட் பல்லோர் வெவ்வேறு காலங்களில் விளங்கின ரெனல் காட்டப்படிற் சங்க மென்பது தனுது மெய்ச் சரிதவியலிழுந்து பொய்க்கதையி னியலுடைத்தாய்விடும்.’

‘கடைசியிற் பார்க்கப் போன்ற சங்க நிகழ்ச்சி யைப் பற்றிய யாவும் கற்பனு சாமர்த்தியங் காரணமாக விளைந்த பொய்க் கதையாய்க் கழியினும் கழி யலாம்.’

‘போசராசனிருந்த காலமென்று வழக்கமாகக் குறிக்கப்படுங் கால வரையறைக்கு முற்பட்டவரும் தனித்தனி வெவ்வேறு காலங்களிலிருந்தவருமாகிய காளிதாசன், பாரவி, மாகன், பவழுதி, பாணன், தண்டி முதலாயினே ரெல்லாம் அவ்வரசன் தவைக் களத்தினை அலங்காரஞ் செய்தற் பொருட்டும், ஒரு வரோடொருவர் முறணிப் போட்டியிட்டுத் தமது இறைவனை மகிழ்விக்கத் தக்க வடமொழிக் கவிகள் தக்கணமே சொல்லுதற் பொருட்டும் ஒரே காலத்தின ராக்கப்பட்டனர். இத்தகைய பொய்ம் மகிழையோடும் விளங்கா நின்ற இவ்வடநூற் புலவர் குழாம் எமது தமிழ்ச் சங்கத்திற்கு எவ்வாற்றானும் தக்க வினையாம்.’

இவ்வாறு அவர்கூறியதன் காரணம் இன்னது என யாம் கூற விரும்புகின்றிலம். அவரது உளப் பான்மையை யாவரும் தெரிந்து கொள்ளுதற் பொருட்டே அவர் கூற்றுக்கள் இங்கு எடுத்துக் காட்டப் பட்டன. தாம் நடுவிலையோடு ஆராய்ப்பவ ரென்று காட்டிக் கொள்ளவே வடமொழிப் புலவர் கூட்டமொன்றையும் இங்குக் கூறி வைத்தனர் போலும்?

இவர் கூறிய வழுவரை யெல்லாம் தமிழ்ப் பயிற் சியுடையார் கண்டு நகையாடற் கேற்றனவே யன்றி எடுத்து மறுத்தற் கேற்றன வல்ல. உதாரணமாகச் சில காட்டுதும்:

இறையனு ரகப்பொருளுரை கூறும் முச் சங்க வரலாறு ஆலாசிய மாண்மியத்திற்கு மாறாக இருத்த வின் பொய்யுறையாம் என்று கூறிவிட்டுப், பின் ஆலாசிய மாண்மியம் கூறுவதும் பொய்யென்கின்றார். ஒரு பொய்க்கு மாறுபட விருக்கும் பிறிதொன்றும் பொய்யென்பது இவர் கருத்துப் போலும்!

கரிகாலன் காலமும், சிலப்பதிகார, மணிமேகலை களின் காலமும், கி. பி. இரண்டாம் நூற்றுண்டு எனக் கூறிவிட்டுக், கடைச் சங்கம் தோன்றுதற்கு 760 ஆண்டுக்கு முன் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் யாக்கப்பட்டிருத்தல் வேண்டும் என்கிறார். இஃது 9, 10-ஆம் நூற்றுண்டுகளில் இவர் படைத் துக்கொண்ட தமிழ்ச் சங்கம் போலும்! சிலப்பதி கார காலத்தில் பரணர் முதலிய சங்கப் புலவர் பலர் இருந்தமையை ஓர்ந்திலர்.

கரிகாலன் 2-ஆம் நூற்றுண்டினன் ஆகலானும், தொண்டைமான் இளந்திரையன் என்பான் 11-ஆம் நூற்றுண்டிலிருந்த குலோத்துங்கனது வழியில் வந்தோனுக்காலனும், இவ் விருவுறையும் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணஞர் இளந்திரையன் காலத்தில் இருந்திருக்க வேண்டுமே யன்றிக் கரிகாலன் காலத்தில் இருந்திருக்க முடியாது என்கிறார். இளந்திரையன் பிற்காலத்தவன் என்பதற்கு இவர் கண்ட ஆதாரம் இன்னதெனக் காட்டினாரில்லை. முதற் குலோத்துங்கன் காலத்திருந்த சயங்கொண்டார், பரணியில், கரிகாற் பெருவளவன் உருத்திரங் கண்ணஞர்க்குப் பதினாறு நூற்றியர் பொன் பரிசில் கொடுத்துப் பட்டினப் பாலை பெற்றுன் என்பார், ‘தமுவு செங்

தமிழ்ப் பரிசில் வாணர் பொன், பத்தொடாறு நூறு யிரம் பெறப், பண்டு பட்டினப் பாலை கொண்டதும், எனக் கூறியிருத்தலையும் ஓர்ந்திலர்.

இனி, ஆயிரக்கணக்காடியுள்ள ஆண்டுகள் தமிழ்ச் சங்கம் நடைபெற்ற தெனின், அக்காலத்து இயற்றப் பட்ட நூல்களும், பாட்டுக்களும் அளவில் வாதல் வேண்டுமோ. அவை அத்துணை யிருந்தன வென்ப தற்குச் சான்று என்னை? இப் பொழுது அவை யெல்லாம் யாங்கு ஒழிந்தன? என்னை கூறுதும். சங்கநாளில் இயற்றப்பட்ட நூல்களும், பாட்டுக்களும் எண்ணிறந்தனவே யாகும். அகத்தியம், தொல் காப்பியம், மாபுராணம், பூதபுராணம், பணம்பாரம், பன்னிருப்படலம், அவினயம், காக்கைபாடினியம், சிறுகாக்கைபாடினியம், சங்கயாப்பு, நற்றத்தம், பல் காயம், மயேச்சரம், வாய்ப்பியம், அணியியல் என் பன்வும்; இசைநுணுக்கம், பஞ்சபாரதீயம், பரதம், முறுவல், சயந்தம், குணநூல், செயிற்றியம், பெருங்கலம், நூல், இந்திரகாளியம், பஞ்சமரபு, பரதசேனை பதீயம், மதிவர்ணர் நாடகத் தமிழ் நூல் என்பனவும்; பிறவுமாக, இயற் றமிழ்க்கும், இசை, நாடகங் கட்கும் இலக்கண நூல்கள் எண்ணிறந்தன வழங்கின வென்பது, பழைய உரையாளர்கள் அந்நூல்களிலிருந்து சூத்திரங்கள் எடுத்துக் காட்டியும், அந் நூல்களைப் பற்றிச் சிற்சில குறிப்புக்கள் வரைந்தும் சென்றமையால் அறியக்கிடக்கின்றது.

இலக்கண நூல்கள் இங்ஙனம் பல வாயின், இலக்கியங்கள் எத்துணைப் பல இருந்திருத்தல் வேண்டுமே இலக்கணம் ஒன்றுயின் இலக்கியம் நூறுதல் பொருத்

தமேயன்றோ? மந்திரமும், கணக்கும், வான்தாலும், மருத்துவ நூலும் முதலிய பல் கலைநூல்களும் அக்காலத்து வழங்கின வென்பதற்குப் பழைய நூல் களிற் காணப்படும் குறிப்புக்கள் பல சான்றுக வள்ளன. * இவ்வாறு சங்கப் புலவர்களா வியற்றப் பட்ட பல்லாயிரக் கணக்கான நூல்கள்,

‘ ஏரண முருவம் யோக மிசைகணக் கிரதன் சாலம் தாரண மறமே சந்தந் தம்பனீர் விலமு லோக மாரணம் பொருளென் றின்ன மர்னதால் பலவும் வாரி வாரணங் கொண்ட தங்தோ வழிவழிப் பெயரு மாள.’

என்றவாறு கொடுக் கடலாற் கொள்ளப்பட்டு மறைந் தொழிந்தன என்பதில் ஐயப்பாடு யாதுளது? கடைச்சங்கப் புலவரும், பிற சான்றேரும் இயற் றிய நூல்களுள்ளும், இறந்து பட்டனவும், இது காறும் செவிவந்தனவு மன்றி, வெளிவரா திருப் பனவும் பல வள்ள என்பது தேற்றம்.

இனி வெவ்வேறு காலத்து வெவ்வேறிடத் திருந்த பன்னாறு புலவர்களாற் பாடப்பட்ட இரண்டா

* ‘மந்திரப் பொருள்வயி னுஅ குநவும்’ என எச்சவிய [வினும் ;

‘நிறை மொழி மாந்த ராஜையிற் கிளாந்த

மறைமொழி தானே மந்திர மென்ப’ எனவும்,

‘ மறைமொழி கிளாந்த மந்திரத் தான்’ எனவும் செய் யுளியவினும், ஆசிரியர் தொல்காப்பியனுர் கூறுதலின், அக்காலத்து மந்திரம் யிக்கிருந்தமை புலனும்.

‘ செஞ்ஞாயிற்றுச் செலவும்’, ‘ஆடிய லழற்குட்டத்து’ என்னும் புறப்பாட்டுக்கள் முதலியவற்றால் கணக்கும், வான்தாலும் இருந்தமை புலனும்.

மருத்துவ நூல் இற்றைக்கும் பலவள்ளன.

யிரத்து நானுற்று இருபத்தாறு தனிநிலைச் செய்யுட்கள் ஒருவழிக் கொணரப் பட்டுப், பாட்டும், அளவும், பொருளும் பற்றி எட்டுத் தொகையாகத் தொகுக்கப் பட்டிருத்தலே நுனுகியுணரினும், இவற்றுக் கெல்லாம் காரணமாகத் தமிழ்ச் சங்கம் விளங்கிற் ரென்னும் உண்மை புலப்படா நிற்கும்.

இனி, ‘சங்கம் என்னுஞ் சொல் வட சொல்லாக லானும், இச்சொல் நல்லிசைப் புலவர் செய்யுட்களிற் காணப்படாமையானும், தமிழ்ச் சங்க மென்பது பிற்காலத்தோர் படைத்துக் கொண்டதாகும்?’ என்னின், நன்று சொன்னும்! தமிழகத்துக் குடியேறிய பிறமொழியாளர்கள் தம் பெற்றேர்களை அம்மை, அப்பன் என்னும் தமிழ்ச் சொற்களால் வழங்கிவரின், முற்காலத்து அவர்கட்குப் பெற்றேர் இருந்திலர் என்று கூறல்லமெயுமோ? சங்கம் என்னும் சொல்லால் வழங்குவது பற்றி, வேறு பல சான்றுகளால் நிறுவப்படும் தமிழ்ப் புலவர் கூட்டத்தினை இன்றெனக் கூறுவது எத்துணைப்பேதைமையாகும்! சங்கம் என்னும் பொருளுள்ள தமிழ்ச் சொல் இல்லாமற் போகவில்லை. ‘அவை’ என்னுஞ் சொல் அத்து முதலிய சாரியை பெற்றும், பெற்றுதும் தொல்காப்பியத்தும், தொகை நால்களிலும் பல விடத்துப் பயின்று வருவதுண்டாகவின், அதுவே முன்னர் வழங்கியிருத்தல்வேண்டும். மற்றும், மன்றம், பொதியில், பட்டி, தொகை என்னும் சொற்கள் சான்றேர் செய்யுட்களில் பயின்று வருகின்றன. இச்சொற்களும் சங்கம் என்னும் பொருளுடையனவாகும்... இச் சொற்களைல்லாம் இப் பொருளே

யன்றி வேறு கூட்டங்களையும், இடங்களையும் குறிப்பனவுமாயின. ஒரு சொல் நாளடைவிற் பொருள் வேறுபட்டு வருவது மொழிநூலாராய்ச்சி யிற் பெறப்படும் உண்மையாகும். சங்கம் என்னும் வடசொற்று நும் நல்லிசைப் புலவர் செய்யுளிற் காணப்படாததன்று. மதுரைக் கூலவாணிகள் சாத் தனை ரியற்றிய மணிமேகலையுள், ‘புலம்புரி சங்கம் பொருளொடு முழங்க’ என்று கூறியிருத்தல் காண்க. சங்கத்துச் சான்றேராகிய சாத்தனார் தமது காப்பியத்துள் ஆண்டுள்ள சங்கம் என்னுஞ் சொல் அவர்க்குச் சில நூறுண்டுள்ளின் முன்னாலே வழக் கிடைப் பயின்றிருத்தலும் கூடுவதேயாகும். இவ் வாற்றால், முதலிடைக் காலங்களில் ‘அவை’ முதலிய வற்றுள் யாதானு மொரு தமிழ்ப் பெயரால் வழங்கி வந்த தமிழ்ப் புலவர் கழகம், தென்னைட்டில் பெளத்த மதம் பரவலுற்ற கடைச்சங்க நாளில் பெளத்த ராட்சியிலிருந்த சங்கம் என்னுஞ் சொல்லைப் பெயராக ஏற்று வழங்குவதாயிற்று என்பது தேற்றமாம்.

இனி, ‘வடவேங்கடங் தென்குமரி’ யிடைப் பட்ட நிலமெல்லாம் தமிழ் வழங்கு நிலமாகவும், பாண்டி நாட்டையே தமிழ் நாடென்று பண்டைச்சான்றே ரெல்லாம் சிறந்தெடுத் தோதுதற் கேது, அந்நாட்டில் தமிழ்ச் சங்கம் நிலை பெற்றுத் தமிழ் வளர்த் தமையே யாகும். சோன்னடிலும் பண்டு சங்கமிருந்ததென்பது, ‘புலம்புரி சங்கம் பொருளொடு முழங்க’ என்ற மணிமேகலை யானும்,

‘செந்தமிழ் நாடே

மன்ற வாணன் மலர்திரு வருளால்

தென்றமிழ் மகிழ்சை செய்த
 அடியவர் கூட்டமும் ஆதிச் சங்கமும்
 படியின்மாப் பெருமை பரவுற சோழனும்
 சைவமா தவரும் தழைத்தினி திருந்த
 மையறு சோழ வளரா டென்ப?

என்னும் சூத்திரத் தானும், பிறவற்றனும் அறிய
 லாவது. சோணுட்டிலே தமிழ் பெரிதும் திருத்த
 மும் வளர்ச்சியும் பெற்றிருந்த தென்பது, தொல்
 காப்பிய வுரையாளர்கள், ‘செந்தமிழ் நிலமாவது,
 வையை யாற்றின் வடக்கும், மருதயாற்றின் ரெற்
 கும், கருஞ்சின் கிழக்கும், மருஞ்சின் மேற்குமாம்.’
 என்று சூறினமையானும், இடைக்காலத்தும், பிற்
 காலத்து மிருந்த பெரும்புவர்பலர் சோணுட்டின
 ராகலானும் துணியப்படும். அங்கங்மாயினும், பாண்டி
 நாட்டிற் போலத் தமிழ் வளர்ச்சியே கருதி ஆயி
 ரக் கணக்காய ஆண்டுகள் தொடர்ச்சியாய்ச் சோணு
 ட்டிற் சங்க மிருந்த தில்லையாகும். அதனுற்றுன்
 சான்றேர் செய்யுட்களில் சோழநாடு சேரநாடு
 கள் பொதுவகையால் தமிழ் நாடு எனக் கூறப்படுவ
 தன்றிப் பாண்டி நாடுபோல் சிறப்பு வகையாற் கூறப்
 படவில்லை.

(‘தமிழ்கெழு கூடற் றன்கோல் வேந்தே’)

எனப் புறநானூற்றிலும்,

(‘தமிழ் வையைத் தண்ணம் புனல்’)

எனப் பரிபாடலிலும்,

‘தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின்

மகிழ்நின மறுகின் மதுரையும்’

எனச் சிறுபாண்றறுப் படையிலும்,

‘தென்றமிழ் நன்னட்டுத் தீதூதீர் மதுரை’

எனச் சிலப்பதிகாரத்திலும்;

‘தென்றமிழ் மதுரைச் செழுங்கலைப்பாவாய்’

ஏன மணிமேகலையிலும்

பாண்டி நாட்டையும், மதுரையையும், வையையாற்றையும் சிறப்பிக்கும்வழித் தமிழோடு புணர்த்துக்கூறியிருத்தல் காண்க. இவற்றுள் சிலப்பதிகாரத் தொடரானது, சோணுட்டிலிருந்த கவுந்தி யடிகள் கோவலைன நோக்கி, ‘யானும் மதுரைக்குச் செல்லுங் கருத்துடையேன்’ என்னுமிடத்துக் கூறப்பட்ட தாகளின், சோணுடு சிறப்புவகையால் தமிழ்நாடன்மை பெறப்பட்டது.

திருஞானசம்பந்தப் பிள்ளையாரும் ‘செய்யனே’ என்னும் திருவாலவாய்ப் பண்ணில் பாண்டி வேங்கைக் குறிக்குமிடத்து,

‘பட்டிமன் ரென்னன் பாண்டியற் காகவே’ என்றும்,

‘பண்ணியற் றமிழ்ப் பாண்டியற் காகவே’ என்றும் அருளிச்செய்திருக்கின்றனர்.

‘செழியன் றமிழ் நாடன்’ என்று திவாகரம் கூறுகின்றது.

‘ஸழமுந்தமிழ்க்கூடலூஞ்சிதைத் திகல்கடங்ததோ ரிசைபரந்ததும்’ என்று கலிங்கத்துப் பரணி கூறுகின்றது.

சோழ நாட்டிலே திருமறைக் காட்டி வெழுந்தருளி யிருந்த திருஞானசம்பந்தர் பாண்டி நாட்டிற்குச் சென்றார் என்று கூறுமிடத்து,

‘தாமாதரவாற் றமிழ்நாட்டிற் போனார் ஞானத் தலைவனுர்’ என்றும்,

பாண்டி நாட்டினின்றும் சோழ நாட்டுக்கு வந்த னர் என்று கூறுமிடத்து,

‘தீந்தமிழ்நாட்டிடை நின்று மெழுந்தருளிச் செம் பொன்னி, வாய்ந்தவளாங் தருநாட்டு வந்தலைந்தார்’ என்றும்,

சோழ நாட்டிலே திருப்பூந்துருத்தியி லெழுந் தருளி யிருந்த திருநாவுக்கரசர் பாண்டி நாட்டுக்குச் செல்ல நினைந்தார் என்னுமிடத்து,

‘வாகிசர் மண்குலவு தமிழ்நாடு காண்பதற்குமனங் கொண்டார்’ என்றும்,

அங்கு நின்றும் சோண்டுக்கு வந்தனர் என்னு மிடத்து,

‘தேம்பொழில்குழ் செந்தமிழ்நாட் டினிலெக் குஞ் சென்றிறைஞ்சிப், பாம்பணிவார் தமைப்பணி வார் பொன்னிநாட்டுவலைந்து’

என்றும் திருநாவுக்கரச நாயனார் புராணத்திலும்;

சேரமான் பெருமானுயனுருடன் சோழனாட்டுத் திருப்பதிகளை வணங்கிக் கொண்டிருந்த சுந்தரர் பாண்டி நாட்டுத் திருப்பதிகளை யிறைஞ்ச நினைந்தார் என்னுமிடத்து,

‘செய்வார் கன்னித் தமிழ்நாட்டுத் திருமா மதுரை முதலான, மொய்வார் சடைபார் மூதூர்க் ளிறைஞ்ச முறைமை யானினைந்தார்’

என்று சேரமான்பெருமா ஞையனார் புராணத்தும், சேக்கிமூர் கூறியிருக்கின்றனர்.

கிட்கிந்தா காண்டம் நாடவிட்டபடலத்தில்,

‘துறக்க முற்றூர் மனமென்னத் துறைகெழுநிர்ச் சோன்டு கடந்தால்.....பிறக்கமுற்ற மலைநாடு நாடி யகன் றமிழ்நாட்டிற் பெயர்த்திர் மாதோ’ என்றும்,

‘தென்றமிழ்நாட் டகன்பொதியிற் றிருமுனிவன் றமிழ்ச்சங்கம் சேரு வீரேல்’ என்றும்,

ஆறு செல் படலத்தில்

‘அனைய பொன்னி யகன்புன ஞெடாரீஇ
மனையின் மாட்சி குலாமலை மண்டலம்

வினையி ளீங்கிய பண்பினர் மேயினார்

இனிய தென்றமிழ் நாடுசென் நெய்தினோ’

என்றும் கல்வியிற் பெரியராய கம்பர் கூறியுள்ளார்.

வான்மீக விராமாயணத்தில், இடைச் சங்கமிருந்த கபாட புரத்தைச் சுட்டிப், ‘பாண்டியனுடைய கபாடத்தைக் காண்பிராக்’ என்று வானர வீரர்களுக் குக் கூறியதாகவுள்ள பகுதியிற்றுனே, கம்பர், ‘தென் றமிழ்நாட் டகன்பொதியிற் றிருமுனிவன் றமிழ்ச்சங்கம் சேரு வீரேல்’ என்று கூறியது வான் மீகத்தையும், தமிழ்ச் சங்க வுண்மையையும் நன்கூ அறிந்த துணிபா வென்க.

யாம் இதுகாறஞ் செய்த ஆராய்ச்சியால், தமிழ் வளர்ச்சி கருதிப் பாண்டி நாட்டிற் பன் ணெடுங்காலம் தமிழ்ச் சங்கம் நிலவிய செய்தி உறுதியுடைய மேற் கோள் பலகொண்டு நிறுவப்படுவதாயிற்று. தமிழ்ச் சங்கம் என்பது பாண்டிவேந்தர் ஒவ்வொருவராலும், அரசியல் நடாத்தும் ஏனை அவை போன்று, தமிழ் வளர்ச்சி கருதிப் பேணப்பட்டு வந்ததோர் அவை என்க. தொகை நூல்களுக்கு மிக முற்பட்ட காலத் தது என்று பல்லாற்றுனும் நிறுவப்படும் தொல்காப்

பியம், நிலந்தருதிருவிற் பாண்டியன் அவையத்துக் கேட்கப்பட்டது என்னலால், மிகப் பழைய காலங் தொட்டுத் தமிழ்வை நிலவிற் தென்பது துணிபு. அஃது ஒவ்வோர் காலம் இடையிட்டு நடந்தமையறிந்த பிற்காலத்து நல்லிசைப் புலவர், அதனை முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் எனப் பகுத்திட்டனர் என்க.

தமிழ்ச்சங்கம் பற்றி இங்ஙனம் பொதுவகையால் அறிந்து கொள்வதன்றி, காலத்தாற் பெரிதும் சேய்யையுற்ற அவற்றின் கோட்பாடு முதலியன நம் மால் விளக்கமுறைவற்றில் அருமையாகும். எனினும், இற்றை நாள் வழக்கத்திலிருந்தும், பழம் பாட்டுக் களின் உதவிகொண்டும் ஒருண்மையினை யிங்கெடுத் துக்காட்டுதல் மிகையாகாது. பலர் புகழ் நல்லிசை வாய்ந்த பாண்டித்துரை யென்னும் கோமகனால் பதி ணெட்டாண்டுகளின் முன் மதுரையில் நிறுவப்பெற்ற தாகிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் இப்பொழுது உறுப்பினராயுள்ளார் ஏறக்குறைய முந்தாற்றைம் பதின்மராவர். இவர்களேனும், அன்றி, இவர்களிற் பண்டிதராயுள்ளாரேனும் எப்பொழுதும் ஒருவழிக் குழீஇ யிருப்பாரல்லர். யாண்டிற் கொருமுறை சிலர் பலர் குழுமுதலே வழக்கமாகும். சங்கத்திற்கு ஆவன சூழ்தற் பொருட்டு வினைப்பொறுப்புடை, யோர் சிலர் சிலமுறை கூடுதலுண்டு. இங்ஙனமே, பண்டைநாட் சங்கங்களிலும் புலவர்களானேர் வேறு வேறிடங்களிலிருந்து வேளாண்மையும், வாணிகமும் முதலிய தத்தமக்கமைந்த செய்தொழில்களை மேற் கொண்டிருப்பாராவர். அளப்பரும்புலமை சான்று

ஒவ்வொருவர் ஒவ்வொரு காலத்தில் முதன்மைப் புலவராய் விளங்கச், சில பல, புலவர் கூடித் தமிழராய்ச்சி செய்து போதருவர். களவியலுரையில் சங்கமிருந்தார் தொகை யெல்லாம் ஒன்பது எண்ணும் எண்ணால் முடிந்திருப்பது கொண்டு, சங்கத்தை நடாத்தும் வினைப்பொறுப்பர்ஸர் ஒவ்வொரு காலத்தும் ஒன்புதின்மர் இருந்திருக்கலாமென்று கருதலாகும். சங்கப் புலவராய கபிலரும் எப்பொழுதும் ஓரிடத்திற்குனே இருந்தாரல்லர். இவரது வரலாறு மேல் ஆராய்ச்சி செய்யப்படும்.

இரண்டாம் அதிகாரம்.

கபிலர் வரலாறு.

வடவேங்கடம் தென் குமரி யிடைப்பட்ட தமிழகத்திலிருந்து செங்கோலோச்சி வந்த முடிகெழு வேந்தர் மூவருள்ளே, அறஞும், மறஞும், ஆற்றலுங்குன்றுத் பாண்டிய ரானேர் வழி வழியாக ஆட்கி புரியப் பெற்றது சீர்வளர் செங்தமிழ்ப் பாண்டி நன்னடாகும். அந்நாட்டின் கண், சான்றேருருடைய பாடுக்களையனிந்து, தண்ணென்றெழுகா நின்ற வையையாற்றின் மருங்குள்ளது ஒருவாத புகழமைந்த திருவாதனுர் என்னும் திருப்பதி. அத்திருப்பதியானது அன்பே வடிவாகி, யின்ப வெள்ளத்திற் நினோத்த ஆளுடைய வடிகள் தோன்றி யருஞும் பெரும் பேறுடையதென்றால், அதன் பெருமை யாரால் அளவிட உரைக்கலாகும்? அப்பதியிலே, அறு தொழிலின் வழுவாத அந்தண ரொருவர் தம் கற்பிற் சிறந்த பொற்புடைய மனைவியோடிருந்து இல்லறம் இனிது நடாத்தி வாழுநாளில், அன்னவர் தம் நோன்பின் பயங்க அவர்க்கு ஓர் புதல்வர் தோன்றினார். பெற்றேர்கள் தம் அரும் பெறன் மகவைக் கபிலர் என்று பெயரிட்டுக், கண்ணுங்கருத்துமாகப் பேணிவளர்த்து உரிய பருவத்தே பள்ளிக்கு வைத்துக் கல்வி பயில் வித்தனர். கபிலரும், சிறிது பயின்றபின்னர், வேளாண் வாழ்க்கையும், தாளாண்மையும் உடைய பன்னருஞ் சிறப்பின் நால்லாசிரியர் ஒருவரைச் சார்ந்து, மடி, தடுமாற்றம், மானம், பொச்சாப்பு முதலியன இல்லாமையும், ஆகிரியர் பாற் சென்று வழிபடுதலும்,

ஆசிரியர் குறிப்பறிந் தொழுகுதலும், ஆசிரியரிடத்-
திற் கேட்டவற்றை நினைத்தலும், பழம்பாடம் போற்
றலும், பிறர் பால் வினாதலும், பிறர் வினாயவற்றிற்கு,
விடை கூறலும், அறியார்க்கு அறிவுறுத்திப் பயன்
விளைத்தலும், செய்ந் நன்றி அறிதலும், தீச்சார்பின்
மையும் முதலியவாக மாணவர்க்கு வேண்டும் குண
னெல்லாம் உடையராய், இலக்கண விலக்கியத் துறை-
யெல்லாம் சென்று கற்று வல்லரானார். ஆனாலே,
அவர் காவிரி முதலிய மேவியாடுதும் என்றும்,
தில்லை முதலிய எல்லை கானுதும் என்றும், தாயு
மாம் பொருளைப் போய் வழிபடுதும் என்றும்,
ஆங்காங் குள்ள பெரியாரைத் தலைப் பெய்து அறி
யாதன வெல்லாம் அறியப் பெறுதும் என்றும்,
குறிஞ்சி, மூல்லை, மருதம், நெய்தல் என்னும் நானிழி
லத்து ஜூஞ்தினைக் கருப் பொருள்களின் பெற்றியெல்
லாம் நுனித்தறிந்து கண்டு மகிழுதும் என்றும், இன்
னணம் பற்பல இடங்களினும் சென்று உலகவறிவும்,
இலகிய குணனும் பெற்று வருவார், ஆசிரியர்க்கு
வேண்டும் வாய்மையும், தூய்மையும், ஒழுக்கமும்,
விழுப்புமும் எல்லாம் ஒருங் கமையப் பெற்றவராயி
னார். அவரது மலர்ந்த முகமும், குளிர்ந்த வுரை
யும், அருள் பொழி விழியும், தெருள் பொழி யுணர்
யும் யாவர்க்கும் இன்பம் விளைப்ப வாயின. கோக்-
குடைய வாகப் பாக்க ஸியற்றுவதில் இவர்க்கு சிக-
ராவார் இல்லை யென்னுமாறு மேம்பாடுற்றனர். ஒரு-
நாள் நண்பகலில், அவர் தமக்குத் தமிழ் அறிவுறுத்-
திய ஆசிரியருடன் ஓர் இருப்பைத் தோப்பை
யடைந்த பொழுது, ஆசிரியர் அங்கே சூத்திருந்த

இருப்பையின் நாண்மலரையும், உதிர்ந்து கிடந்த பழும் பூவையும் காட்டி, ‘இவற்றுக்குப் பொருந்திய உவமை கூறிச் செய்ய வொன் நியற்றுக’ என்ப பணித்தனர். பணிக்கவே, கபிலர், சிறிதும் தாழ்க்காது ‘நீண்ட இலைகளை யுடைய இருப்பையின் வட்டமாகிய ஒள்ளிய பூ வாடாதிருப்பின், பெருமை யுடைய பெண்யானையின் கோட்டினை நிகர்க்கும்; வாடினுலோ, கரிய தலையை யுடைய வலைஞரது மீனை முன்றில் தொறும் உணங்கும் சிவந்த தலையை யுடைய இருஞ் மீனை நிகர்க்கும்;’ என்ற பொருளாமைத்துப் பாடினர். அதனைக்கேட்ட ஆசிரியர் தன்மை, உவமை, மூரண் என்னும் அணிகள் புலப்பட, விரைவிற் பாட்டியற்றிய அவரது ஆற்றலுக்கு மகிழ் பூத்த உள்ளத்தராய்ப் பின்னும் அவரை நோக்கி, ‘அன்பனே, உரிப்பொருளின்றேல் பொருட்பயனின்றும்; ஆதலால் ஒவ்வொரு பாட்டிலும் யாதேனும் உரிப் பொருளிருக்கவே வேண்டும்’ இப்பாட்டிலேயுள்ள உரிப் பொருள் யாது? என்று வினா செய்னர். அதற்கு அவர், எம்பெருமானே, அடிகள்பாற கேட்டுணர்ந்த இலக்கணத்தை உள்ளகொண்டே இஃதியற்றினேன்; இதில் யான் கருதிய பொருள், ‘தலைமகள் தலைவனை யடுத்திருப்பதே அவளது மகிழ்ச்சிக்கும் உலகின் புகழ்ச்சிக்கும் உரிய செயலாகும்; அவ்வாறன்றிப் பிரிந்திருப்பதனால், அவட்கு வாட்டமே யன்றி இகழற்பாடும் உண்டாகும்; ஆகவின், நின்மகள் தன் மனக்கிணிய காதலன் பின் சென்ற மைக்கு நீ கவலுதல் தக்கதன்று.’ என்று உடன் போக்கின் கட்கண்டோர் செவிலிக்குக் கூறினர் என்

பது. இவ்வரிப்பொருள், இதில் உள்ளுறையாகும். இது பாலையாகவின், பாலை எல்லா நிலத்திடையும் சிகமும் என்னும் விதி பற்றித் தலை நிலமாகிய சூறிஞ் சியின் கருப்பொருளும், கடை நிலமாகிய நெய்தலின் கருப்பொருளும், இதில்லவமையாகவைத்துள்ளேன்.' என்று விடை கூறினர். தம்மினும் தம் மாணவர் அறிவு சிறந்து விளங்குதல் கண்ட ஆசிரியர், பெரிய தோர் இன்பம் எய்தப் பெற்றவராய்க், கபிலரைநோக்கி, 'என் அன்புள்ள மகனே! யான் கூறுமதனைக் கேட்பாயாக! தமிழின் நலத்தினைப்பேணி வளர்த்தல் கருதி இந்நாட்டிலே தொன்று தொட்டுத் தமிழ்ப் புலவர் பேரவை யொன்று திகழ்ந்து வருகின்றது. வென் கொற்றக் குடை நிழலிருந்து கலியிருள்ளு காது செங்கோலோச்சி வரும் பாண்டிவேந்த ரொவ் வொருவரும் அதனைத் தமக்கு இன்றியமையாத தோர் அவையாகக் கொண்டு போற்றி வருகின்றனர். சாலச் சிறந்த புலவர்களே அதில் வீற்றிருத்தற் குரி யோராவர். அதுதான் மதுரையில் விளக்க முற்றி ருக்கும் தமிழ்ச் சங்கம் என்பது. அதனை நீ முன்னும் அறிதியன்றே? நீயும் அத் தமிழ்ச் சங்க மடைந்து, தமிழாராய்ந்து தமிழ்ப்பணி யாற்றிப் புகழ் சிறந்து விளங்கவேண்டு மென்பது என் விருப்பம்.' என்றனர். கபிலரும், ஆசிரியர் கட்டளையைத் தலைமேற்கொண்டு வணங்கி விடைபெற்று மதுரை யம்பதி யடைந்து, அங்கயற்கண்ணி பங்கரை வணங்கி, சங்கத்துச் சான்றேருள் ஒருவராய், அங்குள்ள பரணர், கூல வாணிகன் சாத்தனார் முதலிய நல்லிசைப் புலவர்களோடு தமிழாராய்ச்சி செய்து போதருவா ராயினர்.

அப்பொழுது நாடெங்கும் தமிழ் மணம் கமழுற்றுது. நன்மக்களுடைய நாவும், செவியும், உளமுமெல்லாம் தமிழுக்கே நிலைக்களனும் விளங்கின. வேந்தரெல்லாரும் தமிழ்மாலை சூடி, வீறுபெற்றுயர்ந்தனர். விண்ணிழி மானத்து மேவிய கண்ணுதற் பெருமானும். முந்துறு சிறப்பிற் செந்தமிழ்ப் பாக்களைப் பல்காலும் கேட்டு, அருள் நல்கானின்று, ‘பாட்டுக் குருகும் தமிழ்ச் சொக்க நாதர்’ என்று பெயரெய்தினர். கபிலரது பாவியற்றும் வன்மையும், வாய்மை, தூய்மை முதலிய கண்மையும் கண்ணோந்த * பரணர் முதலிய நல்லிசைப் புலவர்கள் உளங்கலந்து நண்டு பூண்டொழுகியதோடு, அவரைத் தமக்கெல்லாம் தலைவராகவும் கொண்டு போற்றிவந்தனர். அவரும், எடுத்துக் காட்டாரும் பெருமையுடைய பூக்கள்பல அடித்தடுத்துப் பாடித், தாம் இன்புற்றும், ஏனோரை யின் புறுத்தியும் வந்தனர்.

*பழைய வூரைகளில் ‘கபில பரணர்’ என வழங்குதலால் இவ்விருவரும் ஒருவர்க் கொருவர் சிறந்த நட்பின ரெனக்கருதப்படுகிறது.

நம்பி திருவிளையாடலில், ‘பின்னமில் கபிலன் ரேழன் பெயரிடைக் காட னென்போன்’ என்றும், பரஞ்சோதிமுனி வர் திருவிளையாடலில் ‘முழுதுணரங்த கபிலன் றன்பாற், பொழிந்தபெருந் காதன்மிகு கேண்மையினுன் இடைக்காட்டுப் புலவன்’ என்றும் கூறியிருத்தலால் இடைக்காடரும் கபிலருக்குச் சிறந்த நண்பராதல் வேண்டும். எனிலும், இடைக்காடர் சிறிது பிற்காலத் தவரெனக் கருதுதற்கும் இடனுண்டு. திருவிளையாடற் புராணமும் சண்பக மாறனுக் குப்பின் பதினெந்தாவது தலைமுறையினனுன் குலேசபாண்டியன் காலத்தில் இடைக்காடரது செய்தி கூறுகின்றது. புலவர் நாற்பத் தெண்மருமோ எப்பொழுதும் இருந்தாராகக் கொண்ட புராணத்தின் கொள்கைக்கு இது முரண்று. எனினும் ஆராயத்தக்கதாம் என்க.

அந்நாளிலே, ஆரியநாட்டு மன்னனைருவன், பிரகத்தன் என்பான், செழியர் பெருமகனுலே போர்முனையிலே பற்றிக் கொணரப்பட்டவன், பின் அப்பாண்டி வேந்துக்கே நண்பனும், மதுரையிற் ரூனே டால் ஆண்டுகள் தங்குவானுயினன். தங்கியவன், அங்கே தமிழ் கற்பான் ரூடங்கிச், சிறிது பயின்றவளவிலே, இஃது ஆரியத்திற்கு நிகராகுஞ் கொல் என்று ஜெயரவுடையனுயினுன். அவனது ஜெயத்தைக் குறிப்பானரிந்தார் நல்லிசைக் கபிலர். அறிந்தவளவில் தமக்குள்ளே சிந்திப்பார்: ‘உலகிலே யாவர்க்கும் தத்தம் மொழியிலே பற்றுண்டாதல் இயல்லே. அப்பற்றுத்தான் ஒருதலையாக வேண்டற் பாலது மாகும். எனினும், அது பற்றி நடுங்கிலை திறம்பிப் பெருமையுடைய பிற மொழியைத் தாழ நினைப்பது அழகாகாதே. இவ் வாரிய அரசன்றூன் நடுவுங்கிலையின்றி இங்ஙனம் கருதுகின்றூன் என்பதினும், வரலாற்று முறையாற் கற்றிலாமையின் தமிழின் பெருமையை அறிந்திலன் எனக் கொள்ளுதலே சால்புடைத்து. இத்தகையாற்குத் தமிழின் பெருமையை அறிவுறுத்தித் தெருட்டுதலே எனக்குரிய கடனாகும்.’ என இவ்வாறு சிந்தித்தவர், சின்னளிலே பேருங்குறிஞ்சி என்ற பாட்டினைப் பாடிக்கொண்டு, பிரகத்த மன்னன்பால் அனுகி, அளவளாவியிருந்து, அவற்கு உணர்த்தலாகுஞ் செவ்வி தெரிந்து கூறுகின்றார்: ‘அரசே! உலகிலே பழமையும் பெருமையும் வாய்ந்த மொழிகள் சிலவும், அண்மையையிற் ரேன்றி இன்னம் திருத்தம் பெருதவாய மொழிகள் பலவும் இருக்கின்றன. பழமையுடைய

சிலவற்றில் உலக வழக்கினும் நூல் வழக்கினும் பயின்று வருவதும், எக்காலத்தும் அங்கனம் பயி அதற் கேற்ற ஆற்றலமைந்ததும் தமிழோன்றேயாகும். தமிழ்மொழி எப்பொழுது உண்டாயதென்று யாவரானும் அறிய வாராமையின், படைப்புக்காலங் தொடங்கி மேம்பட்டு வருவதொன்று எனக்கூறும் படியிருக்கிறது. அவ்வளவு நீண்ட காலமாகியும் அது தன் எழில் சிதையாது, நடை தளராது, இன் னமும் கன்னியென மினிர்கின்ற தென்றால், அவ்வாறு விளங்குதற் கேற்ற சிறப்பியல்புகள் யாவையென அறிதற்கு அவாவுதல் இயல்பே. அவற்றுள்ளே சில கூறுவேன். தமிழிலுள்ள எழுத் தொலி யெல்லாம் கற்று வல்லாரும் அல்லாரும் ஒரு படியே கூறத் தக்க மென்மை யுடையன. சொற்களெல்லாம் பெரும்பாலும் இரண்டு மூன்று எழுத்துக்களால் ஆகியவை. சொற்களின் சந்தியில் உண்டாகின்ற மெய் பிறிதாதல், மிகுதல், குன்றல் என்னும் திரிபுகளும், இயல்பும் எல்லாம் இயற்கையினின்றும் மாறுபடாதன. கல்லாத சிறுர் பேச்சி அள்ள சந்தியும் தமிழிலக்கணம் கூறுகின்ற சந்தியும் ஒன்றே. எல்லாப் பெயர்களும் ஒரு தன்மையாகவே வேற்றுமை யுருபேற்றுத் திரிபின்றி நிற்கும் எண்மையுடைய வாதலால், பேசதற்கு என எவரும் வேற்றுமை யிலக்கணம் கற்க வேண்டுவதின்று. இவை யெல்லாம் இம்மொழியின் வழக்கிற்குச் சிறந்த கருவியாவன. மற்றும் இதற்குரிய சிறப்பியல்புகளோ பல. இதன் எழுத்தெல்லாம் பெரும்பாலும் இயற்கையிற் பிறப்பன. மெய்யெழுத்துக்

கள் வலி, மெலி, இடை யென மூன்று இனமாக அமைந்திருப்பதும், அவை ஒவ்வொன்றும் ஒரேயளவாக அவ்வாறு எழுத்துக்கள் பெற்றிருப்பதும் வியப்பு விளைப்பனவாம். உரப்பலும், கணித்தலுமின்றிக் கூறத் தக்க இவ் வெமுத்துக்களுள்ளும், இவை மொழிக்கு முதலில் வாரா என்றும், இவை இறுதியில் வாரா என்றும், இவ்விவரத்தோடு இவ் விவை மயங்கா என்றும், மக்களது நாலி னியல் பையும், ஒலியி னியல்பையும் ஆராய்ந்தறிந்து, அருமுயற்சியின்றிக் கூறத் தக்கவாறு முதனாலாசிரியர் வரையறை செய்திருக்கும் மாட்சியை யாம் எங்கானம் வியந்து கூறுவது? சொற்களெல்லாம் பெரும்பாலும் பொருளுக்கும், வினை, பண்பு, முதலீயவற்றுக்கும் ஏற்ற ஒசையமைதி யுள்ளன. பகுத்தறி வுடைய மக்கள் முதலிய வுயிரை உயர்த்தினை யென்றும், பகுத்தறிவில்லாத உயிரையும், உயிரில் பொருளையும் அஃங்றினை யென்றும் அறிவு பற்றி வேறு எந்த மொழியில் பாகுபாடு செய்திருக்கிறது? சொல் நோக்கி ஆணைப் பெண்ணைக்கும், பெண்ணை ஆணைக்கும், இரண்டையும் அலியாகவும், பிறழுக்கறு மாறின்றிப், பொருள் நோக்கத்தாலே இம் மொழியில் பால் வகுத்திருக்கிறது. இதிலுள்ள வினைச் சொற்கள், தினை, பால், இடம், காலம் என்பவற்றை உணர்த்துவதுபோல், வேறு எம்மொழிச் சொற்களுணர்த்துவன் வாகும்? இதிலுள்ள பாக்களெல்லாம் பொருளுக்கேற்ப வேறு வேறு ஒசையமைத்தவை. மக்கள் அடையற் பாலனவாகிய பொருளையெல்லாம் அகம், புறம் எனப்பகுத்து, அவற்றுக்

குரிய ஒழுக லாற்றினை இலக்கணத்தால் வரையறை செய்வது இம்மொழிக்கேயுரிப சிறப்பியல்பு.' என்று இங்ஙனம் கூறக் கேட்ட ஆரிய வரசன், 'ஆ! இத் துணைப் பெருமையுடைய தமிழை என் அறியாமையாலன்றே இகழ்ந்திருந்தேன்' என்று தன்னை நொஞ்சுகொண்டவனுய்ப், பின்பு கபிலரை நோக்கி, 'அந்தனைவர்! இளஞாயிறு போலும் நுமது சொல்லாகிய கதிர்களால் என் அறியாமை யென்னும் இருள் இரிந்தோடுவதாயிற்று. உலகிலுள்ள மொழிகளில், தமிழே தொன்மையும், பெருமையும் வாய்ந்ததென இப்பொழுது நன்கறிந்தேன். தமிழின் பொருட்பாகுபாட்டினைப் புலவர் பெருமானுகிய நும்மிடமே நன்கு அறிந்துகொள்ளும் அவாவுடையேன்.' என்று கூறினன். கபிலரும், அவனுக்குக் குறிஞ்சி முதலிய அகத்தின் பகுதிகளையும், வெட்சி முதலிய புறத்தின் பகுதிகளையும் விளங்க எடுத்துரைத்துப், பின்பு, தாம் இயற்றிவந்த குறிஞ்சிப்பாட்டைக் கூறி, அதன் பொருளையும் அறிவுறுத்தருளினார். வேறு எம் மொழியிலும் காணப்படாத பொருளிலக்கணத்தையும், அகப் பொருளின் ஓர் துறைக்கு இலக்கியமாகிய குறிஞ்சிப் பாட்டையும் கூறக்கேட்ட பிரகத்தனுக்கு உண்டாய மகிழ்ச்சிக்கு ஒரெல்லையின்று. குறிஞ்சிப் பாட்டிலுள்ள இயற்கை யழகுகளும், நீதி முதலியவும் அவன் உள்ளத்தைக் கவர்ந்து விட்டன. அன்று முதலாக அவ்வரசன் பேரார்வமுடன் இடையறை தமிழ் பயின்று, பாட்டியற்றும் நல்லி சைப் புலவனுமாயினான். இவ்வாறு ஆரிய வரசனைத் திருத்திய கபிலரது அறிவு, ஆற்றல் முதலிய

வற்றை அனைவரும் கொண்டாடினார்கள். கபிலரது புகழ் எங்கும் பரவிற்று.

அக்காலத்தில், வீரத்தின் மேம்பட்ட பேரரசர் கலோயன்றிக் குறுநில மன்னருள்ளும் பலர் சிறந்த வள்ளல்களாய் விளங்கினர். சிறிய பூக்களையுடைய மூல்லைக்கொடி படர்தற்குத் தனது பெருந்தேரையளித்த பறம்பிற்கோமானுகிய பாரியும், காட்டிலே யுள்ள மயிலுக்குத் தனது மேற்படாத்தினை நல்கிய பெருங்கல் நாடனுகிய பேகனும், இரவலர்க்கு வேண் வென யாவும் நல்கிய மூளைர் மன்னனுகிய காரியும், கொல்லிமலைத் தலைவனுகிய ஓரியும், நள்ளியும் முதலிய வள்ளியோர்கள் அப்பொழுது விளக்கமுற்றிருந்தனர். அவருள்ளே, வரையா வள்ளன்மையால் வையக்முழுதும் தன்புகழ் பரக்க விருந்த வேள்பாரியின் அருங்குணங்களையும், பெருஞ்செயல்களையும் கேள்வியுற்றூர் கபிலர். ‘ஆ! ஒரு மூல்லைக்கொடி படர்தற்குக் கொழுகொம்பின்றி நடுங்குவதுகண்டவளவிலே, தான் ஊர்ந்து வந்த தேரினை அது படருமாறு நிறுத்திக் கழலடி சிவப்ப நடந்து சென்றாலும்! அவ்வோரறிவியிர் மாட்டும் வரம்பின்றைமுந்த அவனது இயற்கைப் பேரருட் பெருக்கினை யாவர் அளவிட்டுரைக்கவல்லர்? அவ்வருளுடன் கூடிய அறிவன்றே அறிவெனப்படுவது. இத்தகைப் பெருமை யுடையாளை எப்பொழுது காண்பேம்?’ என்று நினைந்து வேள்பாரியைக் காண்டற்கு விருப்பு மிக்கவராயினார். பாரியும், கபிலரது பெருமையெல்லாம் கேள்வியுற்று, ‘மனந்தூய்மை, செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை பற்றுக்கோடாக வரும் என்பர் பெரியோர்.

தூய்மையே ஒருருவெடுத்தா லீனயர் கபிலர். அன்ன வரை எப்பொழுது இனமாகப்பெறுவேன்? தூய்மை யுறுவேன்? என்றெண்ணி, அவர்பால் அன்புமீது ரப்பெற்றவனான். வள்ளியோன் அன்பினால் இழுக் கப்பட்டார் கபிலர். மதுரையை அரிதின் நீங்கினார். பறம்புநாட்டைந்து பாரியைக் கண்டார். அன்று தொட்டு ஒருவர் ஒருவரிற் கலந்த கேண்மையராயினர். பாரியானவன், அறிவாற்றல் மிக்க பெரியராய் கபிலரது கேண்மையினும் பெறுதற்கரிய பேறு பிறிதின்றெனக் கருதி, அவரது குறிப்பின்வழி யொழுகுவானுயினன். கபிலரும், அவ்வள்ளாலுக்கு அருமங்தநண்பராயும், சூழ்ச்சித்துணைவராயும் விளங்கியதோடு பறம்பு மலையின் இயற்கை வளனென்லாம் பல்காலும் கண்டு கண்டு களித்து, அங்குள்ள பூவும், புள்ளும் முதலிய கருப்பொருள்களின் பெற்றியையெல்லாம் நுனித்தறிந்து, சுவை கணிந்த அகப்பொருட் பாடுக்கள் பலபாடியும் வள்ளியோர் தலைவனை மகிழ்வித்து வருவார். ஒரொருகால், தன்னையடைந்தவர் அறிஞராயினும், மடவராயினும், வசியராயினும், மெவியராயினும் அன்னவர்க்கு வேண்டுவன் நல்கி விடுக்கும் பாரியின் வண்மையினைப் பாராட்டிப் பாடுவர். இங்நனம் பல்லாண்டாகப் பாரியிடன் வாழ்ந்து வரும் நாளில் வையாவிக்கோப் பெரும்பேகன், மலையமான் திருமுடிக்காரி என்னும் வள்ளல்களின் நன்பும் அவர்க்கு உளதாயிற்று.

ஓருகால் அவர் வேள்பேகனைக் காண வேண்டி, ‘அருந்திற்க கடவுள்’ ஆய முருகவேள் கோயில் கொண்டிருந்து மன்பதைகட்டு அருள் வழங்கா

நின்ற பழனிமலையினையுடைய ஆவிநன்குடி என்னும் அவனது ஊரை அடைந்தார். அப்பொழுது, பேச நே, ஆடல் பாடலில் வல்லளான அழகின் மிக்க ஓர் கணிகையின் கண்வலையிற் சிக்குண்டு, கற்பினுக் கரசி யெனத்தகும் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்துறை வானுயினான். கண்ணகியென்னும் பெயருடையார்க்குக் கணவராயினார் இங்நனம் ஒழுகுவது இயற்கை போலும்! கற்புடைய மகனிர்க்குத் தம் கணவர் தம் மைப் பிரிந்திருத்தலேயன்றிப் பிறமகனிர் வயமா யொழுகுதலும் புரியின், அதனினும் தாங்கற் கரிய துயரம் பிறிதுண்டோ? கண்ணகியும் ஆற்றுமை மேசிட்டு நிருமாடாள்; பூவுஞ் சூடாள்; விலையுயர்ந்த ஆடையானும் அணியானும் ஒப்பரை செய்துகொள் ளாள்; ஊனின்றி உறக்கமின்றி உடம்பு மெலிந்திடு வாள்; இரங்கி யினைந்திடுவாள். இங்நனம் இவ ஞற்ற ஆற்றுமையின் காரணத்தை யறிந்த சான்றே ராய பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றார் கிழார் என்னும் புலவர் பெருமக்கள் பேகன்பாற் சென்று, கண்ணகியின் றுயரினைப் பலவாறு எடுத்துக் கூறி, ‘நீ அற நெறியில் ஒழுகி, நின்மனைவியின் ஆற்றுமையைப் போக்குவதே நின்னை யாம் இரக்கும் பரிசில்’ என்று வேண்டினார்கள். அருள்சேர்ந்த நெஞ்சினராய கபிலரும், பேகனை யடுத்து, ‘வளமிக்க மலை பொருந்திய நாட்டை யுடையானே! தாளாற்றலும் கைவண்மையும் உடைய பேச! நேற்றுச் சுரத்தின் கண் நடந்து வருந்திய எனது சுற்றத்தின் பசியைப் போக்குமர்று, முரசபோல் ஒலிக்கும் அருவியை யுடைய உயர்ந்த மலையிடத்துச் சீறாரிலே நின்வா

யிலின்கண் வந்து நின்னையும் நின்மலையையும் வாழ்த்தி நின்று பாடினேன்; அப்பொழுது தூயர் மிகுதி யால் இடையருது சொரிகின்ற கண்ணீரானது தன் மார்பகத்தை நனைக்கும்படி விம்மி நின்று, வேங்குமல் இரங்கி யொலிப்பதுபோல ஒருத்தி அழுதாள்; பெரிதும் இரங்கத் தக்காள்; அவள் யாரோதான்? ’என்று கூறினர். அவற்றையெல்லாம் கேட்டபேசன், தலை கவிழ்த்து நாணமெய்தியவனுய்த் தன் தவற்றினை நினைந்து நினைந்து வருந்தி, தன் குற்றத்தைப் பொறுத்தருளவேண்டுமெனக் கபிலர் முதலிய சான்றேரை வணங்கி வேண்டி நின்று, அன்னவர்க்கு அருங்கலனும் பிறவும் ஆய பரிசில்களை அருகாது வழங்கி விடுத்து, பின்பு கண்ணகியுடன் கூடி இல்லறம் இனிது நடாத்தி இன்புற்று வந்தான்.

கபிலர், ‘ஆவியது நல் ஊர்’ எனப் பொருள்படும் ஆவிநன்குடியை நீங்கி, மலையமானுட்டிலே பெண் ணையாற்றங் கரையிலுள்ள திருக்கோவலுரை யடைந்து, மலையமான் திருமுடிக்காரியைக் கண்டு, அளவளவில் மகிழ்வாராயினர். மூளூர்மலைக்குத் தலைவனும், கோவலுரை அரசிருக்கையாகக் கொண்டவனும், போரிலே மூவேந்தர்க்கும் ஒரொருகால் உதவி புரிந்த பெரு வீரனும், புலவர்க்கும், இரவலர்க்கும் வரையாது வழங்கும் வள்ளியோனும் ஆகிய திருமுடிக்காரியும் கபிலரது வரவிற்குப் பெரிதும் மகிழ்ந்து, அவர்பால் நட்புரிமையோடு ஒழுகி வருவானுயினன். வள்ளலாகிய காரி, உயர் குணன் பலவும் உடையனுயினும், புலவர்களின் வரிசை யறியாது நல்குகின்றுன் என்பதையொறிந்த கபிலர், அவனுக்கு

அறிவுகொளுத்தக் கருதி, ஓர் கால் அவனை நோக்கி, ‘மிக்க வண்மையையுடைய தலைவ! ஓரிடத்துள்ள வள்ளியோன் ஒருவனே நினைந்து நாற்றிசையினுமுள்ள பரிசிலர் பலரும் வருவர்; அவர் வரிசையறிதல் அரிது; கொடுத்தலோ மிகவும் எளிது; நீ அதனை நன்கு அறிந்தாயாயின், புலவரிடத்து வரிசை கருதாது பொதுவாக கோக்குதலைத் தவிர்வாயாக.’ என்று கூறி னர். பின்பொருகால், அவனது வீரத்தையும், வண்மையையும் பாராட்டி, ‘வீரக்கழலனின்த திருந்திய அடியை யுடைய காரியே! நின் நாடு கடலாற் கொள்ளப்படாது; பகைவரும் கொள்ளக் கருதார்; எனி னும், அது நினக்கு உரித்தன்றி வேள்வித்தீயைப் புரக்கும் அந்தனருடையதாகின்றது. மூவேந்தருள் ஒருவற்குத் துணையாக வேண்டுமென, அவர்கள்பால் நின்றும் வந்தோர், தனித்தனி புகழ்ந்து, நினக்குத் தரும் பொருளும் நுமது குடியை வாழ்த்தினராய் வரும் பரிசிலருடையதாம். ஆதலால், அருந்ததியொக்கும் கற்பினையும், மெல்லிய மொழியையும் உடைய அரிவையது தோள்மாத்திரையல்லது, நினதென்று சொல்ல ஒன்று இல்லையாயிருக்கவும், நீ பெருமித முடையையாய் இருக்கின்றோய்! இதற்குக் காரணமென்னை?’ என்று வியப்புறக் கூறினர். ‘வள்ளியோர் பிறரெல்லாம் நான் மது வண்டு மகிழ்ச்சியுற்ற போழ்து பிறர்க்கு வழங்குவர்; மலையமான் இயல் பாக வழங்கிய தேர்கள் முன்னார் மலையிலுண்டாகிய மழைத்துளியினும் பல.’ என்றும், ‘அருவியொலிக்கும் பெரிய மலையுடையோனைப் பாடியவர்கள், நல்ல நாளன்றிப் போகிப், புள் நிமித்தம் இடை

நின்று தடிப்பச், செவ்வியன்றுகப் புகுந்து, வெறுக் கத் தக்கவைகளைச் சொல்லினும், பரிசில் பெருது வறி தாக மீள்வாரல்லர்.’ என்றும் அவன்து இயற்கை யாகிய கொட்டையின் சிறப்பைப் புகழ்ந்துரைத்தனர். இவ்வாருய ஆழ்ந்த கருத்துள்ள பாடல்கள் பல பாடி, மலையனை மகிழ்வுறுத்தி வந்த கபிலர், தம் அரும் பெறல் நண்பனுகிய வேள்பாரியைக் காணும் ஆதரம் பெருகின்மையின், அங்கு நின்றும் போந்து, பறம்பு நாட்டைந்து, பாரியின் அருள் பொழியும் விழிகளுக்கு நல்விருந்தாயினார்.

நவிலுங்தொறும் நூலின் நயம் வெளிப்பட்டு இன் பம் விளைத்தல் போல், பழகுந்தொறும் இவ்விருவு ருடைய இனிய பண்புகளும் வெளிப்பட்டு, இருவர்க்கும் இன்பம் விளைப்பவாயின. காக்கையின் இரு கண்ணிற்கும் மணி ஒன்றுதல்போல, இவ்விருவருடம்பிற்கும் உயிர் ஒன்றென்னுமாறு விளங்கினார்கள். பாரியின் வண்மைத் தன்மையைக் காணுந்தொறும், கபிலர் மிக்க வியப்பும் உவப்பும் உடைய ராய், ‘மக்களுள் யாவரானும் விரும்பப்படாத ஏருக்கம்புவாயினும் கடவுள் விரும்பி ஏற்றுக்கொள்ளுதல்போல, யாதும் அறிவில்லாரும், புன்குணனுடையாரும் செல்லினும், அன்னவர்க்கும் பாரிகைவண்மை செய்தலைக் கடப்பாடாக வுடையன்.’ என்று, கடவுளோடொப்பித்துக் கூறி, அவன்து விரிந்த வுள் எத்தின் மேன்மையை விளக்கிடுவர். ‘பாரி, பாரி யென்று சொல்லி, அவன் பல புகழையும் வாழ்த்தி, அவ்வொருவனையே புகழ்வர், செவ்விய நாவினை யுடைய புலவர்; பாரி யொருவனுமே யல்லன், மாரியு

முன்டு, இவ்விடத்து உலகத்தைப் பாதுகாத்தற்கு.' என்று பழிப்பது போற் புகழ்ந்து, வரைவின்றியும், கைம்மாறு கருதாதும் ஈயும் பாரியின் கடப்பாட்டின் மேன்மை தெரித்திடுவர். 'பறம்பு மலையானது, பாடுவார்க்குக் கூறிட்டுக் கொடுத்தலின், அவருடைய தாயிற்று; அறத்தினை மேற்கொண்டு, பாரியும், பரி சிலர் வேண்டுவராயின் அவ்வழி வாரேன் என்ன னுய் அவரெல்லையின் கண்ணே சிற்பன்.' என்று, பரி சிலர்க்கு என்பு முரியலும் அவனது அன்பின் றிறத் தினை யெடுத்தியம்புவர். இவ்வாறு, வேள் பாரியா னவன் கபிலர் பாடும் புகழுடையோனுய் விளங்கி னன். அவனது புகழ் நாடெங்கும் பரந்தது. அக் காலத்துச்சேர, சோழ, பாண்டியர்களில் வீரத்தினும், நீதியினும் மேம்பட்ட பேரரசர் சிலரிருந்தனர். அவருடன் பக்ககொண்டு அரசின்றித் திரிந்தாரும் சில ருண்டு. அங்ஙனம் திரியலுற்றார் மூவர் ஒருங்கு கூடிப் படைகளைத் திரட்டிச் சென்று, பாரியின் பறம் பென்னும் மலையரணை முற்றுகை யிட்டனர். அவ்வரணை, நீர், நிலன், காடு என்பவற்றை சூழப்பட்டது; ஏணிக்கெட்டாத வுயர்ச்சியும், புறத்தோர்க்குத் தோண்டலாகாத அடியகலமும், அகத்தோர்க்கு நின்று வினை செய்தற்காம் தலையகலமும், கல்லானும் இட்டிகையானும் செய்யப் பட்டமையின் குத்தப் படாத் தின்மையும் உடைய மதிலின யுடையது; அகத்தோர்க்கு வேண்டும் பொருள்க ளைவாவற் றையும் உடையது; தலைவன் மாட்டன்பும், மான மும், மறமும், சோர்வின்மையும் முதலிய நற்குணங்களுடையராய், உற்றுழி யுதவும் வீரரை யுடை

யது. மற்றும், அரணுக்கு வேண்டும் பிற மாட்சி களையும் உடையதாய் மடிந்திராது ஏற்ற வினையை அளவறிந்து செய்து காக்க வல்ல வினை மாட்சியுடையாரையும் உடைத்தாய் இருந்தது. ஆகவின், அஃது எத்துணைப் படை மாட்சி யுடையரானும் எளிதிற் பற்றப் படுவதொன்றன்று. மூவரது முற்றுகையும் நெடுங்காலஞ் சென்றது. அரண், அடை மதிற்பட்டிருந்த காலை, அகத்துள்ளார் உணவின்றி வருந்தா வண்ணம், அங்கிருந்த புலவர் பெருமானுகிய கபிலர், * கிளிகள் பலவற்றைப் பயிற்றி விடுத்து, அரணுக்குப் புறத்தேயுள்ள விளைநிலங்களிலிருந்து நெற்கதிர்களை நாடோறும் கொய்து வரச்செய்து,

*இச் செய்தி,

‘ உலகுடன் நிரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன் சூழச் சேய்நின்று செழுஞ்செய்ந் நெல்லின் விளைக்குர் கொண்டு தடங்தா ளாம்பன் மலரொடு கூட்டி யாண்டுபல கழிய வேண்டுவையிற் பிழையா தாளிடுக் கடங்து வாளம் ருழக்கி யேந்துகோட்டி யாளை வேந்த ரோட்டிய கடும்பரிப் புரவிக் கைவண் பாரி’ (அகம்-78)

என நக்கீரனுராலும்,

‘ புலங்கங் தாக விரவலர் செவினே வரைபுரை களிற்கெருடு நன்கல ளீயு முரைசால் வண்புகழப் பாரி பறம்பி னிரைபறைக் குரீஇயினங் காலைப் போகி முடங்குபுறச் செங்கெந்த றீஇய ரோராங் கிரைதேர் கொட்டின வாகிப் பொழுதுபடப் படர்கொண் மாலைப் படர்தங் தாங்கு’ (அகம்-303)

என ஒளவையாராலும் கூறப்பட்டுள்ளது

அங்குள்ள சூடிகளையும், படைகளையும் உண்பித்துக் காப்பாற்றிவந்தனர். அங்கிருந்த நொச்சி மறவராயினார், தம் மலையின் கண் இயற்கையாய்க் கிடைக்கும் பலாப்பழம், வள்ளிக்கிழங்கு முதலிய வணவகளோடு கபிலரது சூழ்சியாற்கிடைக்கும் உணவினையுமுண்டு தளர்வின்றிப் போர்மலைந்து வர்தனர். முற்றுகை பல்யாண்டாகியும், அரணினைக் கைப்பற்ற வியலாத மூவெந்தரும், பாரி தன் மகளிரைத் தமக்கு மணஞ் செய்து கொடுப்பின் தாம் போர்புரிவதில்லை யெனக் கூறிவிடுத்தனர். இதனைக்கேட்டலும், பாரிக்குச் சினம் மூண்டது. கவரிமான்போலும் மானமுடைய வீர னைவன் இவ்விழிமொழியை எங்கனம் பொறுத்திருப்பன்? கடியதோர் வாளராவெனச்சீறி யெழுந்து உழினையார்மேற் சேறலுற்றுன். புலவரேறை கபிலரும், முன்னர்ச் சென்று, மதிற்புறத்தெய்தி, மூவெந்தரையும் பார்த்துப் பின்வருமாறு கூறலுற்றார்:—

‘பெருமை பொருந்திய முரசினையுடைய நீயிர் மூவெந்தரும் எத்துணைக்காலம் முற்றுகை செய்யி னும், பறம்பு என்னும் அரணிலுள்ளார்க்கு உணவுக்குறை உளதாகாது. மூங்கில் நெல்லும், பலாப்பழ மும், வள்ளிக்கிழங்கும், தேனும் என்னும் நான்கு பொருளையும் அது மிகுதியாக வடைத்து. இவை உழவரது முயற்சியின்றியே இயற்கையிற் கிடைப்பன. நீங்கள் எண்ணிலாத களிறும், சேதரும் கொணர்ந்து அமர்விளைப்பினும், நுமது முயற்சியால் அரணைப் பற்றமாட்டார். நும் வாள்வலியால் பாரி அதனைத் தருவானல்லன். அதனைக்கொள்ளுமாறு யான் அறிகுவன். வடித்து முறுக்கிய நரம்பினை

யுடைய சிறிய யாழை வாசித்து, நும் உரிமை மகளிர் பின்வர, ஆடிப்பாடிச் செல்வீராயின், அவன் நுமக்கு நாடும் மலையும் சேரநல்குவன்.’

‘பெருமை மிக்க தானியினையுடைய மூன் அதிரத்திரும் கூடிப் பொருத்தீராயினும், பறம்பு கொள் ஞுதற்கனிது. குளிர்ந்த நல்ல பறம்புநாடு முந்தாறு ஊர்களை யுடைத்து. அம்முந்தாறார்களையும் பரிசி வர் பெற்றனர். நீவிர் பாடிக்கொண்டு வரின், நுமக்குப் பரிசிலாக மலையுள்ளது; அதுவேயன்றி யாழும் பாரியும் உள்ளேம்.’

‘பாரியது பெரியமலை இரங்கத்தக்கதொன்றே அது வேற்பட்டொண்டு பொரும் வேந்தர்க்கு அரிது எனினும், நீலமலர்போலும் மையுண் கண்களை யுடைய விறலி பாடினளாய்வரின், அவட்கு எளிதாகின்றது.’

என்றிங்னனம் பாரியது புரவலர்க் கருமையும், இரவலர்க் கெளிமையும் ஆகிய நிலையினை யெடுத்து, அவ்வேந்தர்களைச் சிறிதும் மதியாது, ஏந்திய கொள்கையான கபிலர் கூறினர். கூற, மூவேந்தரும், இனி நாம் பாரியை வெல்லுதலரிதென ஊக்க மழிந்தனர். பாரியும் புகுந்து மந்தர மனைய திண்டோள் வலியால் பகைக் கடலை யுழுக்குவானுயினன். மூவேந்தரும் படையுடன் முரிபட்டோடினர். வெற்றித்திருவும் பாரியின் வெற்புத் தோளை மேவலுற்றனள். இஃதிவ் வாருக, ஊழ்வினை பயனாட்டுங் காலம் அனுகியது. அதனை யொழிக்க வல்லவர் யாவர்? பாரியுடன் சமர்புரியலாற்றுது நிலைகட்டோடிய மூவரும் ஜிடத்

துக்கூடினர். கூடி, பாரியின் அருமை பெருமை கணையறியாத பண்பிளிகளாய அன்றூர், அந்தோ! அவனை வஞ்சத்தாற் கோறல் கருதினர். அதற்கொரு சூழ்சியும் புரிந்தனர். நஞ்சனையார் புரிந்த வஞ்சனை இன்னதென யாரா வியம்பலாகும்? மாரியனையான் பாரியும் பூதவுடம்பை விடுத்துப் புகழுடம்பை நிறுத்தினான். விண்ணவர் மலர்மாரி பொழிய, மன்னவர் கண்மாரி பொழிந்தனர். இரவல ரிரங்கினர். புலவர்கள் புலம்பினர். அவனுக்கு ஆருயிர்த் தோழ ராயிருந்த கபிலரது பெற்றியை உரைப்பதென்னே! பாரி தடுத்திராவிடின் தாழும் உயிர் துறந்திருப்பாரல்லரோ? பாரியின் சொற்களாலும், அவன் மகனிறைப் பாதுகாக்க வேண்டியும் உயிர் சமந்திருந்தாராயினும், புலவர் பெருமான் நாளும் எல்லையில்லாது துயருழப்பாராயினர். பறம்பு நாட்டு முந்நூறாறையும் பரிசிலர்க் களித்த பெருமையை நினைந் திரங்குவர் ஒருகால்; மூல்லைக் கொடிக்குப் பொற்றே ரளித்துக் கழலடி சிவப்ப நடந்து சென்ற பேரருளை நினைந்திரங்குவர் ஒருகால்; அறிவும், அன்பும், செறிவும், பொறையும் முதலிய சூண்ணெல்லாம் நினைந் திரங்குவர் ஒவ்வொருகால். அன்புடையாறைப் பிரிதலினும் துன்பமென்ப தியாதுண்டு? புலமை நிறைந்த அவரது உள்ளமும் நிலையழிந்தது. பலவாறு அழுங்கிக் கூறுவர்.

‘உலகெங்கும் வறங்கூர்ந்த பொழுதும் அவனது நாட்டில் வயல் விளைவு மிகப், புதலிடத்துப் பூக்கள் மலர், ஆமாவினது நிரை நல்ல புல்லை மேய், மழை பொய்யாது பெய்தது; சான்றேர் பலராயினர்; அவற்றிற்குக் காரணம் அவனது செங்கோண்மை

யன்றே ? அங்கனம் கோல் செவ்விதாக நிறுத்தியானை யும் இழப்பதே !’ என்றும் ;

‘நிழலில்லாத நின்ட சரத்துத் தனிமரம் போன்று முச்சடை வேந்தரினும் மேலாக இரவலர்க்கீடும் வள்ளியோன் நாடு முன்பு பல புதுவருவாயின்யுமுடைத்து ; இனி அது கெடுங்கொல்லோ !’ என்றும் ;

‘கரிய கூந்தலையுடைய மடந்தையர்க்குத் தந்தையும், புலவராற் பாடப்பட்ட டமையாத பண்பினனும், பகைவர் புறக் கொடுத் தோடும் வீரக் கழலின் ஆரவாரத்தைக் கண்டு நாணிப் பின்செல்லாது நிற்போ னும் ஆகிய, முருகனை யொக்கும் வென்றியை யுடையானது நாடு, முன்பு, நன்றாக விளைந்த புதிய வரகையறுக்கவும், தினையை யரியவும், என்னிளங்காய் கறுப்பவும், அவரையின் கொழுங்கொடியில் வெளியகரம் அறுக்குஞ் செவ்வி பெறவும், நறுநெய்யிலே கடலை துள்ள அதனேடு சோற்றை யட்டு ஊட்டுதற்கு மனையாள் கலம் பூசுதலைப் பொருந்தவும் புது வருவாயை உடைத்தாயிருந்தது ; இனி அது கெடும் போலும் !’ என்றும் ;

‘இரவலர்க்குத் தேர் வழங்கும் பர்ரியது குளிர்ந்த பறம்பு நாட்டில், எண்ணூட் பிறை போலும் வளைந்த கரையையும், தெளிந்த நீரையுமுடைய குளம், பாதுகாப்பாரின்றி உடைவதே !’ என்றும் ;

‘மலர் செறிந்த காவில் மயி வெழுந்து ஆடவும், மலையின் கண்ணே யேறி முசுக்கலை தாவி யுகளவும் அம் முசுக்கலையும் நுகர்ந்து வெறுக்குமாறு மரம் பலவும் காலமன்றுகவும் பழுத்துதவும் புது வருவாயொழியாத சாரலையுடைய மலை யுச்சியில் ஏறித்,

தம் தந்தையாகிய பாரியின் அருமை யறியாது போரேற்று வந்த அரசரது குதிரையை யென்னு வோராகிய, மழைக் கண்ணும் இன்முறுவலு முடைய மகளிர், இப்பொழுது முள் வேலியையும், பஞ்ச பரந்த முற்றைத்தையு முடைய சிறிய மனீன யருகே, பேர்க்கும், சரையும் படர்ந்த விடத்தில், ஈத் திலையை யுடைய குப்பையின் கண்ணே யேறி, உம் னர் உப்புச் செலுத்தும் சகடத்தை எண்ணுவர்; நோவேன் யான்! எனது வாழ் நாள் கெடுவதாக! என்றும்; அவனது மலையும், நாடுமுற்ற நிலையினையும், அவன் மகளிருக் குற்ற எவ்வத்தினையும் குறித்துப் பலவாறு அழுங்கி அரற்றினர்.

இங்நனமாகக் கையாறையில் கபிலர், பின்பு அங்கிருக்க உளம் பொருதும், பாரிமகளிரைத் தகுதி யுடைய ஆடவர்க்கு வாழ்க்கைப் படித்துதல் கருதி யும், அன்னைரை அழைத்துக்கொண்டு புறம்பே யேக அற்றனர். ஏகுகின்றவர், பறம்பினை நோக்கி நின்று ‘ஓ! பெரிய புகழை யுடைய பறம்பே! முன்பு பல சிறந்த வன்வையும் விரும்பியவர்க்கே தரும் மிகக் கெஸ்வம் முதிர்ந்து, எம்முடன் நட்புச் செய்தாய்! இப்பொழுது, பாரி இறந்தாலுகக், கலங்கிச் செயலற்று, வளையணிந்த முன் கையை யுடைய மகளிரின் மணங் கமமும் கரிய கூந்தலைத் தீண்டுதற்கு உரியவரை நினைந்து, நீர் வார்கின்ற கண்ணை யுடையேமாய், நின்னைத் தொழுது வாழ்த்திச் செல்லுகின்றேம்; நீ வாழ வாயாக! என்று கூறி, அதனை விடுத்துச் சென்றனர். சென்றவர், சிறிது தூரத்தில் நின்று, மீளவும் நோக்கி, ‘தேர் வழங்கும் இருக்கையை யுடைய உயர்ந்தோ

னது மலை, அவன் உள்ளூய காலத்துப் புச்சுமானுயர் ந்து, காணுதார்க்கும் செவிப்புலனுகத் தோன்றும்; இப்பொழுது பிற மலைகள் போல் கட்டுலனளவிற்றூய், இவ்விடத்து நின்றோர்க்கும் தோன்றும்; சிறிது எல்லை போய் நின்றோர்க்கும் தோன்றும்.' என்று இரண்கிக் கூறினர். இங்ஙனம் பறம்பின்பால் வைத்த பெரும் பற்றினுலே கவற்கிமிக்குப், பலவாறு கூறிக் கொண்டு சென்று, மாலைப்பொழுதில் ஓர் பொய்கை யருகே தங்கினர். மதியமானது வெள்ளிய நிலவிலை விரித்து விளங்குவது கண்டனர் பாரிமகளிர். சென்ற திங்களில் அங்கிலாப் பொழுதில் தாம் இருந்த நிலைமையும், இப்பொழுது இருக்கும் நிலைமையும் அவர்கள் மனத்திலுதித்தன. உடனே உள்ளுடைந்துருகி, 'ஆ! அற்றைத் திங்களில் அவ் வெண்ணிலாவில் யாம் எந்தையை உடையேமா யிருந்தேம்; எம் குன்றும் பிறராற் கொள்ளப் பட்டிலது. இற்றைத் திங்களில் இவ் வெண்ணிலாவில் வேற்று வேந்தராயினார் எம் குன்றினைக் கைப்பற்றினார்; யாம் எந்தையை உடைய மல்லேமும் ஆயினேம்.' என்று கூறி வருத்தத்துடன் தங்கி யிருந்தனர்.

கபிலரும், மறுநாள் அவர்களையழைத்துக்கொண்டு சென்று, விச்சிக்கோன் என்னும் சிற்றரசனையடைந்து அவனை நோக்கி, 'வளம் பொருந்திய மலையினையுடைய, விளைவு மிக்க நாட்டையுடையோய்! நெடிய வேலும், கடுங்கண் யானையும், விளங்கு மணிப்பூணு முடைய விச்சிக்கோவே! இவர்கள் தாம், மூல்லைக் கொடியானது நாத்தழும்பேறப் பாடாதாயினும் தனது நெடியதேரைக் கொள்க வென்று கொடுத்த மேம்பட்ட சிறப்

பினையுடைய பாரியின் மகளிர்; யானே பரிசிலன்; அது வன்றியும் அந்தணன்; நீயோ பகைவரை முறை மையாற் பொருது வணங்குவிக்கும் வாளால் மேம்படு பவன்; ஆதலால், இவர்களை நினக்குயான்தர, நீகொள் வாயாக! என்று பரிசி சிரப்பார் போன்று கூறினர். கூறியும், அவன், அவர்களுற்ற தாழ்மையை நினைஞ் தோ, அவர்களை முன்னம் விரும்பிய வேந்தர்களின் பகையுண்டாமெனக் கருதியோ, அன்னவரை மணஞ் செய்து கொள்ள மனமில னுயினன். பின், புலவர் பெருமான், இருங்கோவேள் என்பானுமூச் சென்ற னர். அவனும், இவரை வரவேற்று, இம்மகளிர் யாவரென அறியும் கருத்தினாயிருக்க, அன்னகாலையில் கபிலர் அவனை நோக்கி, ‘போரின்கண் வென்றி மேம் படும் அண்ணலே! புதிகடிமால் என்பதொரு பெயரினை யுடையாய்! பொன்னுண்டாகும் பெரிய மலைக்குத் தலைவு! பகைவு ரஞ்சம் தானையும், கேடில்லாத நாடும் உடையோய்! இவர் யாரென்று வினவுவாயாயின், இவர்தாம், ஊரெல்லா வற்றையும் இரப்போர்க்கு வழங்கித், தேரினை ஏறுதற்கேற்பச் சமைத்த அணி யுடன் மூல்லைக்கு வழங்கிய நல்லிசை வாய்ந்த பறம் பிற்குத் தலைவனுகிய பாரியின் மகளிர். யான் இவர் தந்தையின் ரேஞ்சுமலுதலால், இவர் என்னுடைய மகளிர். அந்தணனுகிய புலவன் யான் கொண்டுவந்தேன். நீயோ, வடபக்கத்து முனிவனுடைய ஓமகுண்டத்திற் ரேஞ்றி, நெடிய மதிலையுடைய துவராபதியென்னும் படைவீட்டையாண்டு, நாற்பத்தொன்பது தலைமுறை தொன்றுபட்டு வந்த வேளிருள் வேளாயுள்ளாய். ஆதலால், யான் நினக்குத் தர, நீதான் இவரைக்கொள்

வாயாக !’ என்றனர். அவனும், பொய்யில் கேள்விப் புலவராகிய கபிலர் இங்ஙனம் கூறியதை மதியாது, சிறிதும் இரக்கமின்றி, அவர்களை மணந்து கொள்ள மறுத்து விட்டனன். கபிலரும், உள்ளும் நொங்து, அன்னவளை நோக்கி, ‘ நுந்தையின் உரிமையை நிறையப்பெற்ற புலிகடிமாலே ! வேங்கையின் ஒள்ளிய பூச்கள் பரந்த பாறை, பெரிப் புலியின் வரியையுடைய புறத்தை யொக்கும் மலையிடத்துர்களை யுடைய நாட்டை யுடையோய் ! சிற்றரையம், பேரரையம் என இருக்குற பட்டதும், பல்கோடி பொருளை நுங்கட்கு உதவியது மாகிய அரையத்தினது கேட்டையும் கேட்பாயாக ! அது கெடுதலுற்றது, நும்போலும் அறிவினையுடைய நும்குடியு ளாருவன் கழாத்தலையா ரென்னும் புலவரை அவமதித்தமையாலாகும். இவர், கைவண்மையை யுடைய பாரியின் மகனிர்; எவ்வியின் பழைய குடியிலே வாழ்க்கைப் படுவார்களாக; என்று கூறிய எனது தெளிவில்லாத புன் சொல்லிப் பொறுப்பாயாக! பெருமானே! நின்பால் விடைகொண்டேன்! நின்வேல் வெல்வதாக !’ என்று வெறுப்புடன் கூறி, அவ்விடம் விட்டு அகன்றனர். அகன்றவர், வேறு செய்வகையறியாராய், ஆன்றவிந்தடங்கிய கொள்கை நான்மறையாளர் பால் பாரி மகளிரை அடைக்கலமாக வைத்துவிட்டு, மலைநாட்டில் சேரமான் செல்வக் கடுங்கோவாழியாதன், சிறந்த குணமும், மிக்க வண்மையும் உடையன யிருக்கின்றன என்ப தறிந்து, அவளைக் காணுமாறு சென்றனர். சென்று, செல்வக் கடுங்கோவைக் கண்டு, ‘ வெற்றி பொருந்திய வேந்தே ! பூசிப் புலர்ந்த சாந்தினையும், புலராத ஈகையினையும்,

மலர்ந்த மார்பிளையும் உடைய எங்கோ வாகிய பாரி யானவன் முழுவு மண் புலரவும், இரவலர் இனைய வும் மீண்டு வாராத சேனுலகத்தை யடைந்தான். நீ என்னை அளிப்பாயாக வென்று இரப்பேனு மல் லேன்; அஃதன்றி, உண்மை யொழியப் புகழுந்து சொல்வேனு மல்லேன். ஈத்ததற் கிரங்காமை முதலிய பாரியின் குணங்கள் நின்பாலும் உளவென்று உலகங் கூறும் நின் புகழை நின்பாலே தருதற்கு வந்தேன்.' என்று தொடங்கி, அவன் புகழினை ஒரு பத்துப் பாட்டினாற் பாடியருளினார். கபிலரது செங்காவினின்றும் போந்த தீஞ்சுவைச் செந்தமிழுப் பாட உக்களை வேந்தர் பெருமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கேட்டனன். உள்ளத்தே கிளர்க் கெழுந்த உவகைப் பெருக்கினி லாழுந்தனன். பரிசு லாக தூரூயிரம் பொற்காசு கொடுத்தும் அமையாது, நன்றா எனப் பெயரிய மலையின் மீதேறித் தன் கண் ணிற் கண்ட நாடெல்லாமும் கொடுத்தான். கபிலரது ஒண்மையையும், சேரமானது வண்மையையும் யாவரும் பாராட்டுவாராயினர். கபிலரும் பெரு மகிழ் வோடு சின்னை எங்கிருந்து, செல்வக் கோவிடம் விடைபெற்றுப் போந்து, பார்ப்பனர் பாதுகாவலில் இருந்த பாரிமகளிறையும் உடன் கொண்டு திருக்கோவலுரை யடைந்தனர்.

அடைந்து, தன் நண்பனுகிய திருமுடிக்காரியின் வழியில் வந்த எழிலும், இளமையும் வாய்ந்த ஏற்கென யார்க்குத் தாம் அழைத்து வந்த பூவை யீனைய பாவையரை அளித்தனர். மன்னரெலாம் வியக்க, மரட்சிமிக்க பெரியோர்கள் வரழுத்த, அன்னவர்தம் திரு

மணம் அளவிடற் கரிய சிறப்புடன் நடைபெற்றது.*

கபிலரும் சின்னாள் அங்கிருந்து, பின்பு, தம் நண்பனுகிய பாரியின் பிரிவுத் துன்பம் தம்மைப் பெரி தும் சுடா நின்றமையின் தாம் இவ்வுலகில் உயிர் வாழ்ந்திருக்க மனம் பொருராய், பாரியை நினைந்து ‘பெரிய வண்மையினையுடைய பாரியே! நீயும் யானும் கலந்த நட்பிற்குப் பொருந்த, நீ செல்லுங்கால் யான்

* தமிழ் நாவலர் சரிதை என்னும் புத்தகத்திலுள்ள ஜில்பாட்டுக்களைக் கொண்டு, பாரிமகளிர் அங்கவை, சங்கவை என்னும் இருவரும் திருக்கோவலூரி விருந்த தெய்வீகன் என்பானுக்கு ஒளவையாரால் மணஞ்செய்விக்கப் பெற்றனர் என்று ஒரு சாராரும்; பாரிமகளிருள் மூத்தவளை மலையுற்கு மனம் புரிவித்து, இளையவளைக் கபிலர் தமக்கு வேண்டிய பார்ப்பார் ஜிலரது பாதுகாவலில் வைத்துவடக்கிருக்க, அவ் விளையவளைத் தெய்வீகன் என்னும் மலையமானுக்கு ஒளவையார் பின்பு மணம் புரிவித்தனராகல் வேண்டும் என மற்றெலூருசாராரும் கூறுப. பிறர் பிறவாறும் கூறுப. ஒளவையார் ஒரு பெண்ணுக்கு மணஞ்செய்வித்திருப்பினும் இருக்கலாம். பாரி மகளிர் ஒளவையாரை உபசரித்திருப்பினும் இருக்கலாம். அவ்வளவன்றிப் பாரி மகளிர் மனம் ஒளவையாரால் நிகழ்த்தப் பெற்ற தென்த் துணிதற்கு இடனில்லை. மணநிகழ்ச்சி பற்றித் தமிழ்நாவலர் சரிதையிற் காணப்படும் பாட்டுக்க ணெல்லாம் பின்னுளோர் புனைவேயாகும். அவை சங்க காலத்திருந்த ஒளவையார் பாடியன என்று கொள்ளுதல் தகாது. அவற்றைச் சங்க காலத்துப் பாட்டுக்களோடும் வரலாற்றேரும் அறிவுடையோர் சீர்தூக்கி யறிதல் வேண்டும். பாரிமகளிர் மன வரலாற்றை ஒளவையார், கன்றும் கனியுதவும், வேளிர் வரலாறு என்னும் புத்தகங்களிலும், செந்தமிழ் இரண்டாங் தொகுதியிலும் காணக்.

உடன் சேறல் முறைமையாகவும், அதற் கியையாது ‘நீ ஈண்டுத் தவிர்க’ எனச் சொல்லி, இங்ஙனம் மாறு பட்டனை யாதலின், யான் நினக்குப் பொருந்தினவ னல்லே ணயினேன் ; அதனால், நீ எனக்கு உதவி செய்த காலங்களினும் என்னை வெறுத்திருந்தா யாதல் வேண்டும் ; எனினும், இப் பிறப்பில் நீயும் நானும் கூடி இன்புற் றிருந்தவாறு போல மறுமையி னும் நின்றெடு கூடி வாழ்தலை விதி கூட்டுவதாக !’ என்று சொல்லிப் பெண்ணை யாற்றின் நடுவிலுள்ள மணற் பரப்பிலே வடக்கிருந்து, மூலக் கனலை மூட்டி யெழுப்பித் துறக்கம் புக்கனர். * அதன்பின், அவ ரது வடிவு கல்லினாற் சமைக்கப்பட்டு, யாவரானும் வழிபடப்பட்டு விளங்குவதாயிற்று.

* ‘வன்கரை பொருது வருபுனற் பெண்ணைத்
தென்கரை யுள்ளது தீர்த்தத் துறையது
மொய்க்கவத் தியலு முத்தமிழக் கபிலன்
மூரிவண் டடக்கைப் பாரிதன் னடைக்கலப்
பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை
யலைபுன மழுவத் தந்தரிக்கூஞ் செல
மினல்புகும் வீடுபே ரெண்ணிக்
கனல் புகுங் கபிலக் கல்லது புனல்வளர்
பேரெட்டான வீரட்டானம்
அனைத்தினுமநாதியாயது’ (திருக்கோவலுர்ச்சாசனம்)
இதன் பொருளைப் புறநானாற்றுக் குறிப்புக்களோடு
மாறின்றி அமைத்துக் கொள்ளுதல் முறைமையாகும்.

முன்றும் அதிகாரம்.

பேயர் முதலியவற்றின் ஆராய்ச்சி.

பேயர்க்காரணம்.

கபிலர் என்னும் பெயரினர் பலர். திருமா லவதார மாகக் கூறப்படும் முனிவர் கபிலரும், சாங்கியநாளின் ஆசிரியராகிய கபிலரும், சங்கப் புலவருள்ளே தொல் கபில ரென்பாரும், இவ்வாராய்ச்சிக்குப் பொருளாயுள்ள புலவர் பெருமானுகிய கபிலரின் வேறூக விளங்கினாவர். சிவபெருமானுக்கு உரியதாகும் கபிலர் என்னும் பெயர், கடவுளர் பெயரை மக்கட்கு இட்டு வழங்கும் முறைப்படி இவர்கட்கு இடப்பட்டது எனக் கொள்ளல் வேண்டும். கபிலம் என்பது செங்கிறத்திற்கு ஒரு பெயராகவின், கபிலர் என்பது செங்கிறமுடைய சிவனார்க்கு உரிய பெயராயிற்று. ‘மாஅயோயே’ என்னும் பரிபாட்டில், சிவனது திருவருவடையரான உருத்திரர் பதினெருவரையும் ‘பதி நெரு கபிலர்’ எனக் கூறி யிருப்பதும், ‘உருத்திரரைக் கபில ரென்றூர்; அவர் செய்யராதவின்.’ என்று பரி மேலழகர் உரை தெளித்திருப்பதும் காண்க.

குலம்.

இவரது குலம், தமிழ் நாட்டு ஐந்துண்மைக்களின்றும் வேறூகத் தொல்லோரால் வகுக்கப் பெற்ற நாற்பாலுள்ளே அந்தணர் குலமாகும். இவர் அந்தணரென்பது, ‘புலனமுக்கற்ற வந்தணைளன்’ (புறம்-126) என மாரேகத்து நப்பசலையர் இவரைப்

புகழ்ந்து கூறியிருத்தலாலும், இவர் பாரிமகளிரை விச்சிக்கோன், இருங்கோவேள் என்பவர்களிடம் கொண்டு சென்று, அவர்களை மணந்து கொள்ளுமாறு வேண்டிய பொழுது, ‘யானே, பரிசிலன் மன்னுமாந் தணன்’ (புறம்-200) என்றும், ‘அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே’ (புறம்-201) என்றும் தமிழைக் கூறிக் கொண்டிருத்தலாலும் பெறப்படுகின்றது.

இனி, பகவன் என்னும் அந்தணனும், கருவூர்ப் புலைச்சியாகிய ஆதி யென்பவரும் மனந்து, நான்கு பெண்மக்களும், மூன்று ஆண்மக்களும் வெவ்வேறு ஊர்களில் பிறந்தன ரென்றும், அவர்களுள் திருவாரூரிற் பிறந்த ஆண் குழந்தையை அவ்வூரிலிருந்த பிள்ளையில்லாத பிராமணன் எடுத்துக் கபிலர் என்று பெயரிட்டு வளர்த்து, தக்க பருவத்தில் உபநயனஞ்சு செய்வித்தற்கு அவ்வூர் அந்தணர்களை அழைக்க, அந்தண ரெல்லாம் ஒருங்கு கூடி, இப் பிள்ளை நம் மரபிற் பிறந்தவ னன்மையால் கூடாது என மறுத்து விட்டன ரென்றும், அது கேட்டுத் தந்தையார் வருந்தி நிற்பது கண்ட கபிலர் அம் மறையவர் கூட டத்திற் சென்று, கன்மத்தாலன்றிப் பிறப்பினாலே சாக்கியென்ப தொன்றில்லை யென முடிவு செய்தன ரென்றும் கபிலரகவல் என வழங்கும் ஒரு பாட்டும், அதனை யொட்டிச் சில ரெழுதிய கதைகளும் கூற நிற்கும். அவ் வகவல் கபிலர் கூறியதாகவே அது தெரிவிக்கின்றது. | அது, கபிலர் பார்ப்பன மாங் தரை விளித்துச் சில வினாக்களை யெழுப்பி, பின்பு இளமையும், யாக்கையும், செல்வமும் நிலையற்றன வாகலின் அறத்தினை உடனே செய்யவேண்டுமென்

றும், கூற்றுவன் உயிர் கொண்டு செல்லின் புந்தி நைந்தமுவது தகாதென்றும், இறந்தவரைக் குறித் துப் பிராமணருக்குப் பொருள் கொடுப்பது பேதை மையென்றும், பிறநாடுகளில் பார்ப்பார் இல்லை யென்றும், இந் நாட்டிற்குண் பார்ப்பார் நால்வகைச் சாதியை நாட்டிவிட்டன ரென்றும், பெற்றமும், ஏரு மையும் முதலியை வெவ்வேறு சாதியின் ஆண் பெண் மாறிக் கலந்து கருப்பெறுமை போலன்றி மக்கள் கருவுயிர்த்த அண்டாகவின், மக்க ளெல்லாரும் ஒரு வகையினரே யென்றும், வசிட்டர், சத்தி, பராசரர், வியாசர் என்போர் பிறப்பில் இழிந்தோராகக் கூறப் படினும், ஒழுக்கத்தால் மாதவராகி வயங்கின ரென்றும், பகவனுக்கும் ஆதிக்கும் பிறந்த மக்களில், உப்பை ஊற்றுக்காட்டில் வண்ணு ரகத்திலும், உறுவை காவிரிப்பூம் பட்டினத்தில் சான்றூ ரகத்தி லும், ஒளவை பாண ரகத்திலும், வள்ளி மலைச்சார விலும், வள்ளுவர் மயிலாப்பூரில் பறைய ரகத்தி லும், அதிகமான் வஞ்சி நகரில் அதிகன் இல் விலும் வளரா நிற்க, யான் திருவாரூரில் அந்த ணர் வளர்க்க வளர்ந்தே னென்றும், குலமும் ஒன்றே, தெய்வமும் ஒன்றே யெனவுணர்ந்து, புலையுங் கொ லையும் தவிர்ந்து, இரப்பவர்க் கிட்டு வாழ வேண்டு மென்றும், சிறப்பும் சிலமு மல்லது, பிறப்பு நலந்தரா தென்றும் அவர்கட்டுக் கூறுவதாக அமைந்துளது. கபிலர் மற்றை ஆறு பிள்ளைகளும் போன்று, பிறந்த அக்கணத்திலே செய்யுளியற்றும் அறிவு பெற்றவ ராகவின், வேறு வேறிடத்திற் பிறந்து வளர்ந்த அப் பிள்ளைகளையும், பிற நாட்டியல்புகளையும், பன்னாற்

கருத்துக்களையும் ஒருங்கு உணர்ந்து கொண்டனர் போலும்! இதிற் கூறப்பட்டுள நீதிகளிற் சிற்கில யாவரும் ஒத்துக்கொள்ளற் பாலனவே. வேறு சில கொள்கைகள் நேர்மையானவை, அல்லது தவருனவை யென்று யாம் இங்குக் கூறத்துணரிந்திலம். அவை நேர்மையுள்ளவே யெனினும், சங்கப் புலவராகிய கபிலருடைய கொள்கையல்ல என்பது தேற்றம். இது சங்கப் புலவர் பாட்டு என்பதற்கு யாதொரு சான்றும் இல்லை. சான்றேர் பாட்டுடன் சேர்த்து எண்ணத்தகும் நடைப்பெருமை முதலியன் இதன்கட்சிறிதும் இல்லை. சில தொன்னாற் கருத்துக்களையும், தொடர்களையும் ஒரோ வழி அமைத்திருப்பதே இதிற் காணப்படும் அழகாகும். இப்பாட்டிற் கூறப்படும் எழுவர் வரலாறும், முதற்குறள் அல்லா ‘ஆதி பகவன்’ என்னுந் தொடரைத் திருவள்ளுவரது தாய் தந்தையரின் பெயரெனத் திரிப்படக் கருதிக் கொண்ட ஒருவனது சூழ்ச்சித்திறனால் விளைந்த புனைந்துறையே யன்றி வேறல்ல. தன் கொள்கையினை உலகில் வெளிப்படுத்தற்கு ஏற்ற பெற்றியாக இக்கதையினை ஆக்கிக்கொண்டதே அவனது சூழ்ச்சித்திறனாகும். கபிலரது ஊர் பாண்டி நாட்டுத் திருவாதலூர் என்று பழைய திருவிளையாடல் கூறுவதற்கு மாருக, சோணைட்டுத் திருவாளூர் என்றும், அதியனது ஊர் தகடீர் எனப் பழைய நூல் கள் கூறுவதற்கு மாருக, வஞ்சி என்றும் இவ்வகவல் கூறுவது பிழையாகும். அதியர்குடி என்னும் பழங்குடியிற் ரேண்றி, வள்ளலாக விளங்கிய அதியமான் நெடுமான் அஞ்சியென்னும் சிற்றரசனையும், அவளைப்

பல பாட்டுக்களாற் புகழ்ந்து பாடிப் பரிசில் பல பெற்றுப் பலவூர்களிலும் திரிந்து வாழ்நாள் நடத்திய ஒளவை யென்னும் தொன்முதாட்டியையும் உடன் பிறந்தார் எனக் கூறுதற்கு அறிவுடையேர் எங்களும் ஒருப்படுவர்? ஒளவையார், கபிலர், அதியமான் என்னும் மூவரும் ஒருகாலத்தினர் என்றவளவு உண்மையாகக் கொள்ளலாம். வள்ளுவர், அக்காலத்தோ, அதனின் முற்காலத்தோ விளங்கின்றாவர். இவ்வாற்றில் * ஆதி பகவன் என்னும் பெயர்களும், ஒளவையும், அதியமானும் ஒருங்கு கேட்கப்பட்டமை போன்ற சில செய்திகளும், பற்றுக்கோடாகக் கொண்டு, இக்கதை புனைந்துரைக்கப்பட்ட தென்றிக. இஃது இப்பெற்றித்தாகவின் இதனை விடுத்து புறப்பாட்டுக்களின் சான்று கொண்டு கபிலர் அந்தணராவரென அறுதியிடுதலே ஏற்படைத்தாகும்.

சமயம்.

திருவிளையாடல் முதலிய புராணங்களிலிருந்து இவர் சைவ சமயத்தவர் என்று கொள்ளப்படுகின்றது. இவரே யன்றிச் சங்கப் புலவர் பலரும் சைவரென்றே புராணங்களும், வேறு சைவ நால்களும் கூறுநிற்கும். ‘பொய்யடிமையில்லாத புலவர்’ என்று ஆளுடைய நம்பிகள் திருத்தொண்டத் தொகையுட் கூறியது சங்கப் புலவர்களையே யெனப் பின்வந்த பெரியார் பலருங் கொண்டனர். நம்பியாண்டார்

* ஆதி பகவன் என்னும் பெயரை விடுத்து, அறிவில்லாத சண்டாளப்பெண் என்றும், யாளிதத்தன் என்னும் முனிவன் என்றும் ஞானமிர்தம் என்ற நாவின் உரை கூறுகின்றது.

நம்பி, தாமியற்றிய திருத்தொண்டர் திருவங்காதியில்,
பொய்யடிமை யில்லாத புலவரைக் குறித்து,

‘தரணியிற் பொய்ம்மை யிலாத்தவிழ்ச் சங்க மதிற் கபிலர்
பரணர்நக் கீர்த் முதனுற்பத் தொன்பது பல்புலவோர்
அருணமக் கீழுங் திருவால வாயரன் சேவடிக்கே
பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே.’

என்று கூறியிருத்தலுங் காண்க. பதினெடுராங் திரு
முறையிலுள்ள மூத்த நாயனார் திருவிரட்டை மணி
மாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவ
பெருமான் திருவந்தாதி என்னும் பிரபந்தங்கள் மூன்று
ஏற்றும் அருளிச்செய்த கபிலதேவ நாயனார் இவரே
யென்னின், இவரது சமயம் சைவமென்பதிற்கிறதும்
ஐயுறவின்று. சங்கநூல்கொண்டு பார்க்கு மிடத்தும்,
இவரிபற்றிய இன்னாற்பது என்னும் நூலின் கட
வுள் வாழ்த்தில், ‘முக்கட்பகவ னடிதொழா தார்க்
கிண்ண’ என்று முதற்கட்சிவிராணைக் கூறி யிருப்பதும்,
புற நானாற்றில், இவர், ‘புல்லிலை யெருக்க
மாயினுமுடையவை, கடவுள்பேணே மென்னு’ என்று
சிவபிராணைக் குறிப்பான் உணர்த்தும்படி, அவர்
சூடும் எருக்கம் பூவை யெடுத்துக் கூறி யிருப்பதும்,
இவரது சமயம் சைவமென்று கருதச் செய்கின்றன.
இவர் இன்ன நாற்பதின் கடவுள் வாழ்த்தில், சிவபிராணையடுத்துப் பலராமன், கண்ணன், முருகவேள்
என்னும் இவர்களைக் கூறியிருப்பது, இவரது பொது
நோக்கினையும், அதற்கு இடங்கொடுத்துள்ள சைவ
சமயத்தின் விரிந்த கொள்கையையும் புலப்படுத்துவ
தாகும். சங்கத்துச் சான்றேர் பலரும் இன்னணம்
பொது நோக்குடையரென்பதும், அவரெல்லாம் இந்

நான்கு கடவுள்கையும் இவ்வியல்பானே போற்றி வந்துள்ளார்களென்பதும், அவர்களியற்றிய பாட்டுக் களானே அறியலாகும். நக்கீர், புறத்தின்கண் இந்நால்வரையும் இம்முறையே கூறி, இவர்களை, ‘ஞாலங்காக்கும் கால முன்பிற், ரேலா நல்லிசை நால்வர்’ என்று கூறியிருப்பதுங் காண்க. கபிலர், நற்றினை முதலியவற்றிலும் இக்கடவுள்கை யெடுத்துக் கூறியுள்ளார். குறிஞ்சிக்கலியில் இலக்குமிப்பிராட்டியாகையும் எடுத்தியம்பி யுள்ளார்.

பேருமை.

இவ் வாசிரியரது கல்விப் பெருமையை இவரியற்றிய பாட்டுக்களானே நன்கு அறியலாகும். சங்கத்தார் தொகுத்த எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு என்னும் மூன்று வகுப்பிலும் இவருடைய பாட்டுக்கள் உள்ளன. எட்டுத் தொகையுள், பரிபாட லொழிந்த ஏழஞ்சள்ளும், இவரியற்றியன காணப்படுகின்றன. பரிபாடல் எழுப்தில், இருபத்திரண்டு செய்யுட்களே இப்பொழுது வெளி வந்திருத்தலின், அதனுள்ளும் இவர் பாட்டு இல்லையெனத் துணிந்து கூறல்லமொது. பன்னாறு யுலவர்கள் பாடிய செய்யுட்களில் இவர் பாடியன ஏறக்குறையப் பதினெண்றில் ஒரு பங்காக இருத்தலும், அவை ஒவ்வொரு தொகையிலும் சேர்ந்திருத்தலும், இவரது பாட்டியற்றும் பெருமையையும், நன்மதிப்பையும் நன்கு விளக்குகின்றன. இளங்கோவடிகள், கம்பர் முதலாயினர் போன்று, இவ்வாசிரியர் தொடர்கிலைச் செய்யுள் இயற்றி யிருப்ப

ரேல், இவரது பெருமை யாவருள்ளத்தும் இப்பொழுதையினும் நன்றாகப் பதிக்கப் பட்டிருக்கும். தமிழுலகு இதனினும் மிகுதியான பயனையும் எஃதி யிருக்கும். எனினும், இவரியற்றிய குறிஞ்சிப் பாட்டும், குறிஞ்சிக் கலையும் இயற்கை வளங்களை யெடுத்து காப்பதில் நிகரற்றனவாய்த் தொடர்நிலைச் செய்யுளின் ஓரளவான பயனை அளிக்கவல்லன என்பது தேற்றம். தமிழ்ச் சுவை யறியாதிருந்த ஆரிய வரசன் பிரகத்தனுக்கு, இவர் குறிஞ்சிப் பாட்டியற்றித் தமிழ் அறிவுறுத்தினர் என்பதிலிருந்து, தமிழின் பால் இவருக்கிருந்த பெரும்பற்றும், ஏனோரும் தமிழினை யறிந்து இன்புற வேண்டுமென்னும் இவரது பெருவிருப்பமும், தமிழின் சுவை யறியாதோரும் அறிந்து புலவராம்படி தெருட்டவல்ல இவரது பேராற்றலும் நன்கு விளங்குகின்றன. இங்கினார்க்கிணியர், சேனுவரையர், பரிமேலழகர் முதலிய உரையாசிரியன்மா ரெல்லாம் ஆரும் வேற்றுமைச் செய்யுட் கிழமைக்குக் ‘கபிலரது பாட்டு’ என்று உதாரணம் காட்டியுள்ளார்க் கென்றால், அங்குனம் சான்றேர் பலர்க்கும் எடுத்துக் காட்டாக முன்னிற்றற் குரிய இவர் பாட்டுக்களின் அருமை, பெருமை களை எங்கனம் அளவிட்டுரைக்க வல்லேம்? இவ்வாறு புலமையிற் சிறந்து விளங்கிய இவ்வாசிரியர், அருளும், அன்பும் முதலிய சிறந்த சூணெனல்லாம் ஒருங்கமையப் பெற்றவராயும் இருந்தனர். அக்காலத்துப் புலவ ரெல்லாரும் வாய்மையையே அணியெனப் பூண்டு விளங்கின ரென்றால், இவர் அவ்வாய்மைக்கே அணியெனத் திகழ்ந்தா ரென்னலாம்.

இவரது பாட்டியற்றும் வன்மையையும், வாய்மையையும், மனத்துயமையையும், புகழ் மேம்பாட்டையும் சங்கத்துச் சான்றேர்களே ஒருங் கொப்பப்புகழுந்து கூறியுள்ளார்கள்.

‘ உலகுடன் நிரிதரும் பலர்புகழ் நல்லிசை வாய்மொழிக் கபிலன் ’—(அகம்-78)

என்று புலவரேரூகிய நக்கிரனூர் புகழுந்து கூறினார்.

‘ அரசவை பணிப் அறம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கை வயங்குசெங் நாவின் உவலை கூராக் கவலையி னெஞ்சின் நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன் ’—(பதிற்றுப்பத்து-85)

என்று பெருங்குன்றார்கிழுார் பாடினர்.

‘ தாழாது செறுத்த செய்யுட் செய்செங் நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழுக் கபிலன் ’—(புறம்-53)

என்று பொருந்திசீனங்கிரனூர் பாடினர்.

‘ நிலமிசைப் பிறந்த மக்கட் கெல்லாம் புலனமுக் கற்ற வந்த னூளன் இரங்குசெல் மாக்கட் கிணியிட னின்றிப் பரங்திசை நிற்கப் பாடினன் ’—(புறம்-127)

என்றும்,

‘ பொய்யா நாவிற் கபிலன் ’—புறம்-174)

என்றும் மாரேகத்து நப்பசலையார் பாடினர்.

இங்ஙனம் புலவரெல்லாம் போற்றும் புலமையும், சான்றூண்மையும் உடையராய இவர்பால், அக்காலத்து வேந்தர்களும், வள்ளால்களும் எவ்வளவு மதிப்பு

வைத்திருத்தல் வேண்டும்? பறம்பிற் கோமானகிய வேள்பாரி இவரை ஆருயிர்த் துணியாகக் கொண் டொழுகினமையே, இவர் பால் அவ்வள்ளால் வைத்த பெரு மதிப்புக்குச் சான்றாகும். • சேரமான் செல்வக் கடுங்கோவாழியாதன் என்னும் வேந்தர் பெருமான், இவர் பாடிய பத்துப் பாடல்களுக்குப் பரிசிலாக நூற்றிரம் காணம் கொடுத்த தன்றி, ஓர் மலை மீதே றிக் கண்ட நாடெல்லாம் கொடுத்தான் என்றால், அவ் வரசன் இவர் பால் வைத்த மதிப்பினை அளவிட லாகுமோ? மாந்தரஞ்சேரலிரும்பொறை என்ற சேரர் பெருமான், இப்புலவர் பெருந்தகை தமது காலத்தில் இல்லாது போனமைக்கு மனங் கவன்று, ‘தாழாது, செறுத்த செய்யுட் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி விளங்குபுகழுக் கபிலன், இன்றுள னயின் நன்றுமன்’ என்று இரங்கிக் கூறினன். இது கேட்ட பொருந்திலினங்கிரனூர் என்ற புலவர், அவ்வரசனைப் பாடுங்கால் இதனைக் கொண்டு மொழிந்தனர்.

இன்னணம் புலவரும், மன்னரும் போற்றும் புக முமைந்த இவர் தொல்லாணை நல்லாகிரியரும் ஆவர். இது, தமிழினை மதியாது கூறிய சூபக்கொண்டான் பெரும்பிறி துறுமாறு நக்கீரர் தாம் பாடிய அங்கதப் பாட்டினுள்,

‘முரணில் பொதிய முதற்புத்தேள் வாழி
பரண கபிலரும் வாழி’

என்று, அருந்தவக் கொள்கை அகத்தியனுரோடு ஒப்பவைத்து வாழுத்தி, இவரது ஆணை பிழையாமை காட்டினமையாற் றெளியப்படும்.

காலம்.

கடைச் சங்க காலத்தையும், அக்காலத்து விளங்கிய அரசர், வள்ளியோர், புலவர் என்பாரிற் சிற்சிலரது காலத்தையும் இதற்கு முன் ஆராய்ந்தார் பலர். அன்னாருடைய கொள்கைன், தம்மில் ஒன்று பட்டனவும், வேறு பட்டனவுமாய்ப் பலதிறப்பட்டுள்ளன. விரிவு கருதி அவற்றை யெல்லாம் எடுத்துக் காட்டா தொதுக்கி, ஒர்வழியால் கபிலரது காலத்தை இங்கு ஆராய்ந்து காண்பாம்.

ஈசவசமய குரவர்களாகிய திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் ஒரு காலத்தினரென்பதும், சிறுத்தொண்ட நாயனாரும் அப்பொழுதிருந்தவரே யென்பதும் தேவாரம், பெரியபூராணம் முதலியவற்றால் நன் கறியப்பட்டவை. சிறுத்தொண்டர் அக்காலத்து நரசிம்மவர்ம பல்லவ வேந்தனுக்குப் படைத் தலைவராய்ச் சென்று, வாதாபி என்னு மிடத்தில், இரண்டாம் புவிகேசி என்னும் சஞக்கிய மன்னை முரியடித்து வந்தனர். நரசிம்மனும் வாதாபிகொண்ட நரசிம்மன் எனப் பெயரெய்தினுன். இச்செய்தி,
 ‘மன்னவர்க்குத் தண்டுபோய் வடபுத்து வாதாவித் தொன்னகரங் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் பன்மணியு நிதிக்குவீவயும் பகட்டினமும் பரித்தொகையு மின்னனவெண் னிலகவர்ந்தே யிகலரசன் முன்கொணர்ந்
 [தார்.]

என்று பெரிய பூராணத்துக் கூறப்பட்டது. மகேந்திரவர்மன் புதல்வனுகிய வாதாபி கொண்ட நரசிம்மவர்மனின் காலம் கி. பி. ஏழாம் நூற்றுண்டின் முற் பகுதி எனத் தெரிதலால், திருஞான சம்பந்தரும் அக்

காலத்தவ ரெண்பது கூறுதே யமையும். திருநாவுக்கரசராகிய அப்பர், அப்பொழுது ஆண்டின் முதிர்ந்தோராகவின், ஆரும் நூற்றுண்டி னிறுதியும் அவர்க்குரியதே யாகும். இனி, ஒரு சாரார், பாண்டியன் நெல் வேலி வென்ற நெடுமாறனும், நந்திபோதவர்மன் அல்லது நந்திவர்மனும் ஒரு காலத்தவ ரெண்றும், நந்திபோதவர்மன் காலம் கி. பி. 710 முதல் 760 வரை என்று சாதனங்களாற் கருதப்படுதலின், பாண்டியன் நெடுமாறன் காலமும், அவ்வேந்தனைச் சமணிலிருந்து சைவ சமயத்திற் ழிருப்பிய திருஞான சம்பந்தர் காலமும் அதுவே யாகவேண்டு மென்றும் கூறுவர். இது, சிறுத்தொண்டர் நரசிம்மவர்மன் காலத்தவ ரெண்றும் உறுதியான சான்றுடன் மாறுபடுதலின், நந்திவர்மனேநேடும், அவன் சேனுபதியாகிய உதயேந்திரனேடும் போர் புரிந்த அரிகேசரி மாறவர்மனும் வேறு, நெடுமாறனும் வேறு என்று கொள்ளல்வேண்டும். நெடுமாறன், மாறவர்மனுக்கு அறுபது எழுபது ஆண்டின் முன்விளங்கினேன் என்க.

இனி, கடைச் சங்கமானது இந் நாயன்மார்காலத்திற்குப் பல நூற்றுண்டுகளின் முன்னர் நிகழ்ந்ததாகும். காலத்தை வரை யறுத்தற்குரிய கருவிகளில், அக்காலத்துச் செய்யுண்டைப் போக்கும் ஒன்று. சங்கச் செய்யுள்களுக்கும் தேவாரத்துக்கும் உள்ள நடை வேற்றுமையோ பெரிதாகின்றது. இஃதொரு புறமிருக்க, இவ்விரு வேறு காலங்களின் செய்மையைக் குறிக்கும் வேறு சான்றுகள் இங்கோகாட்டப்படும். திருநாவுக்கரச நாயனர், ‘நன்பாட்டுப் புலவனுச்ச சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக்

கருளினேன்காண்’ என்று இறையனர்க்கும் நக்கீர னர்க்கும் வாது நிகழ்ந்தமை குறித்திருத்த லொன்றே, தமிழ்ச் சங்கமானது நாயன்மார் காலத்திற்குச் சிறிதேனும் முற்பட்டதா மென்று நாட்டப்போதிய தாகும். சங்கப் புலவர்களாற் பாடப் பெற்ற முடியுடை வேந்தரும், சிற்றரசரும் மிகப் பலராகவும், அவர்களுள் ஒருவரேனும் சைவத்தின் இருவிழிகளான நாயன்மார் (காலத்திற்கு அண்மையிலேனும் இருந்தன ரெனத் தெரிய வில்லை. கோச்செங்கட்ட சோழர், திருக்கோயிற் ரிருப்பணி புரிந்து சைவத்தைப் போற்றிய திருத்தொண்ட ராகளின், நாயன்மார் பதிகத்து எடுத்தோதும் பேறு பெற்றுள்ளார்.*

இவர் சிவபிரானுக்குத் திருக்கோயில் பல சமைத்தமையை, ‘எண்டோ ஸீசற் கெழின்மாட மெழுபது செய் துலகாண்ட செங்கணைன்’ என்று திருமங்கை யாழ்வாரும் கூறியுள்ளார். சம்பந்தர் காலத்தின் முன்பு தொட்டுச் சுந்தரர் காலத்தின் பின்னருங்கூடச் சோண்டு பல்லவரது ஆட்சியிற்றுனே யிருந்தது. அக்காலமெல்லாம் ஆற்ற விழந்திருந்த சோழ மன்னர் சிலர் சேர, பாண்டி நாடுகளையடைந்து, அவ்வேந்தர்களோடு ஒத்து வாழ்ந்து வந்தனர் என அறி

* ‘கோடைடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ஞாற்கருள்செய் சேட்டடைடைந்த செல்வர் வாழுங்க சேய்குலூர் மேயவனே’
(திருஞான சம்பந்தர், திருச்சேய்குலூர்ப்பன்.)

‘புத்தியினாற் சிலங்தியுந்தன் வாயினூலாற் பொதுப்பந்த ரதுவிழைத்துச் சருகான் மேய்ந்த, சித்தியினு லரசாண்டு சிறப்புச் செய்யச் சிவகண்த்துப் புகப்பெய்தார்.’

(திருநாவுக்கரசர், திருப்பாசுரத்திருத்தொண்டகம்.)

யப்படுகின்றது. சம்பந்தர் காலத்தின் முன்னரே பல்லவ ஆட்சி சோணைட்டில் நிலைத்து விட்டதென் பது, காவிரிப்பூம் பட்டினத்திற் பல்லவனுற் கட்டப் பெற்றமையின் பல்லவனீச்சரம் எனப் பெயர் பெற்ற திருக்கோயில் சம்பந்தரது பதிகம் பெற்றிருத்தலால் அறியலாகும். சுந்தரமூர்த்தி நாயனார், ‘மண்ணுலகங் காவல் பூண்ட, வரிமையாற் பல்லவர்க்குத் திறை கொடா மன்னவரை மறுக்கஞ் செப்யும், பெருமையாற் புவியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்று மன்றே’ என்று பாடுதலாலும், சேரமான் பெருமா ணையனார் புராணத்துச் சேக்கிழார் கூறும் சில குறிப்புக்களாலும், பிறவற்றாலும் சுந்தரர் காலத்தில் சோணைடு பல்லவ ஆட்சியிலிருந்த தென்பதும், சோழன், சேர, பாண்டி நாடுகளைச் சார்ந்திருந்தன என்பதும் அறியலாகும். பல்லவரிற் சிற்கிளர் சமண், பெளத்த மதங்களைத் தழுவி யிருந்தனர். சிற்கிளர் சைவ, வைணவங்களைச் சார்ந்து செங்கோலோச்சி வந்தனர். திருத்தொண்டத் தொகையிற் கூறப்பட்ட சிவனடியார்களில் பல்லவ அரசர்களும் உள்ளனர். இங்னும் சோணைட்டை யடிப்படுத்துத் திறமையுடன் ஆட்சி புரிந்து, நாயன் மாராலும், ஆழ் வார்களாலும் புகழப் பெற்ற பல்லவர் காலத்திற்கும் கடைச் சங்கத்திற்கும் இயைபு இருந்திருப்பின், அவர்கள் சங்கப் புலவர்களால் எத்துணைப் பாட்டுக்கள் பெற்றிருத்தல்வேண்டும்? சங்கப் புலவருக்கோ பல்லவரென்ற பெயரும் தெரிய நேர்ந்திலது.

இனி, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்தில் தமிழ்நாடு முழுதும் சமண், பெளத்த

மதங்கள் பரவி யிருந்த தன்றி, சமண, பெளத்தர்களுக்கும், சைவ, வைணவர்களுக்கும் இடையில் மதப் போராட்டங்கள் நிகழ்ந்த செய்தி உலகமறிந்தது. கடைச்சங்க நாளிலோ, புகார், மதுரை போன்ற தலைநகர்களில் பெளத்த, சமணக்கோட்டங்களும், பள்ளிகளும் நிறுவப்பட்டு, அம்மதங்கள் பரவுதற்கான செயல்கள் செய்யப்பட்டு வந்தன என்று அறியப்பட்டனும், தமிழரசர் யாரும் அக்கொள்கைகளை மேற்கொண்டனரில்லை. தமிழ்ப் புலவர்களும் அன்னர். சேரன் செங்குட்டுவனுக்குத் தம்பியாராகிய இளங்கோவடிகளும், சாத்தனாரும் முறையே சமண, பெளத்தக் கொள்கைகளை விரித்துரைத்தார்க ளெனினும், அவர்கள் சைவ, வைணவக் கொள்கைகளையும் பாராட்டி யிருத்தவின், எம்மதத்தினும் அவர்கட்கு வெறுப்பில்லை யென்பது பெறப்படும். எத்துணையோ பல அரசர்களையும், வள்ளல்களையும் பற்றிப் பண்ணாறு புலவர்கள் பாடிய பாட்டுக்களைத் தொகுத்துள்ள எட்டுத்தொகை, பத்துப் பாட்டுக்களில் ஓரிடத்தேனும் சமண, பெளத்தக் கொள்கை காணப்படவில்லை. இன்ன பல காரணங்களால் கடைச்சங்கமானது திருநான சம்பந்தர்காலத்திற்குச் சில பல நூற்றுண்டுகளின் முன்னர் நிகழ்ந்திருக்க வேண்டு மென்பது வெள்ளிடை மலைபோல் விளங்காநிற்பவும், இவற்றை யெல்லாம் ஓராது, கடைச் சங்கம் எட்டாம் நூற்றுண்டில் நிகழ்ந்த தென்றும், ஒன்பதாம் நூற்றுண்டில் நிகழ்ந்ததென்றும் தம் மனம் போனபடி கூறுவார் சிலரும் உள்ளனர் ! இனி, திருநாவுக்கரசர், தமது தேவாரத்தில்,

‘நரியைக் குதிரை செய்வானும்’ என்றும், ‘மணியார் வையைத்-திருக்கோட் டினின் றடேதார் திறமுந் தோன் றும்’ என்றும், ‘குடமுழ நந்தீசனை வாசகளுக்கொண்டான்’ என்றும் யாடியிருத்தலால், அவர்க்கு முற் காலத்தவரென்றும், மூன்று அல்லது நான்காம் நூற் ஐங்டில் விளங்கியவரென்றும் கருதப்படுகிற திரு வாதழுரடிகள், கோவையாரில், ‘சிறைவான் புனற் றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும், உறை வா னுயர்மதிற் கூடலி னுய்ந்தவொண் மந்தமிழின், உறை’ என்று கூறியிருப்பது, அடிகள் காலத்தின் முன்னரே கூடலிற் றமிழ்ச் சங்கம் நடந்ததென்பதை விளக்க வல்லது. ஒருங்கால் அடிகள் பிற்காலத் தவரென நாட்டப்படினும், அது தமிழ்ச் சங்கத் தின் பழையை விலக்குதற் குரிய தாகாது.

இனி, இவ்வாற்றால் மூன்றாம் நூற்றூண்டின் முற் பட்டது என்னிறுவப்படும் கடைச் சங்கத்தில் விளங்கிய கபிலரது காலம் யாதென ஆராய்ந்திடுவாம். இதனை ஆராய்ந்து/துணிதற்குச் சிறந்த கருவியாக வள்ளன சிலப்பதிகாரமும், இலங்கைச் சரித்திரங்களும் ஆகும். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயிலெடுத்து வழிபட்ட நாளில், அங்கு வந்திருந்த மன்னர்களில், ‘கடல்சூ ழிலங்கைக் கயவாகு வேந்த னும்’ ஒருவன் என்றும், அவன் கண்ணகிபால் வரம் பெற்றுச் சென்று இலங்கையிலும் நங்கைக்கு விழாச் செய்தான் என்றும் சிலப்பதிகார வரந்தரு காதை யாலும், உரை பெற கட்டுரையாலும் அறியப்படுகின்றது. இலங்கைச் சரித்திரங்களில், கயவாகு என்னும் பெயருடையார் இருவ ருளரென்றும், அவருள்

முதற் கயவாகுவே சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டவ
னென்றும் சரித வல்லுநர் யாவரும் ஒரு படித்தாகத்
துணிகின்றனர். இக் கயவாகுவின் காலம், மகா
வம்சம் கூறுகிறபடி கி. பி. 113-135. ஆகும் என்றே
கொண்டனர், ‘ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகளின்
முந்திய தமிழர்’ என்னும் நூலியற்றிய வி. கணக
சபைப் பிள்ளை முதலியோர். திரு எஸ். கிருஷ்ண
சாமி ஜயங்கார் எம்.ஏ., ‘மகா வம்சம் கி. பி. 113—
135 என்று கூறும்’ எனக்கூறி, தமிழ்மையை கொள்
கையாக, ‘முதற் கயவாகுவின் ஆட்சிக் காலம்
கி. பி. 179—201 ஆகும் என்று கூறியுள்ளனர்.*
திரு கே. ஜி. சங்கரையர், கயவாகுவின் காலம் கி. பி.
154—176 என்று கூறுவதோடு, கோவல னிறந்தது
157- என்றும், கண்ணகிக்குக் கோயி லெடுப்பித்து
விழாவியற்றியது 160-என்றும், சோதிடக் குறிப்பு
முதலிய பல ஆதரவு கொண்டு விளக்குகின்றனர். †
இப்பொழுது இவ்விறுதிக் கொள்கையினை வைத்
துக்கொண்டு, மேல் ஆராய்ச்சி நிகழ்த்துதும். செங்
குட்டுவென் அரசவீற்றிருந்த காலம் ஜம்பத்தைந்து
ஆண்டு என்று பதிற்றுப்பத்து, ஜந்தாம் பத்தின் பதி
தத் திறுதிக் கட்டுரையால் விளங்குகின்றது. அவன்
கண்ணகிக்குக் கோயி லெடுப்பித்த காலத்தில், அவ
னது ஆட்சியில் ஜம்பதியரண்டு ஆயிற் ரென்பதும்,
அவன் பிறந்து ஏறக்குறைய எழுபதியாண்டு ஆக
வேண்டுமென்பதும், மாடல மறையோன் செங்குட்
டுவனை கோக்கி,

* செங்தமிழ், தொகுதி-4, பக்கம்-525.

† செங்தமிழ், தொகுதி-15. பக்கம்-585, 645.

* ‘வையங் காவல் பூண்டனின் னல்யாண் டையைங் திரட்டி சென்றதற் பின்னும் அறக்கள் வேள்வி செய்யா தியாங்கனும் மறக்கள் வேள்வி செய்வோ யாயினே’

என்றும்,

‘நரரமுதிர் யாக்கை ஸியுங் கண்டனை’

என்றும் கூறியிருத்தலாற் றெளியப்படும். இவ்வாற் றூல், செங்குட்டுவன் அரசுகட்டி லேறியது கி. பி. 110-ஆம் ஆண்டென்று கொள்ளப்படும், † படவே, அவன் தந்தையாகிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் ஐம்பத்தெட்டி டியாண்டு அரசு வீற்றிருந்தானென்று பதிற்றுப் பத்தால் அறியப்படுதலின், அவன் அறியனை யேறியது கி. பி. 52-ல் என்று கொள்ளலாம். செங்குட்டுவனைப் பதிற்றுப் பத்தில் ஐந்தாம் பத்தாற் பாடிய பரணர் என்னும் புலவர் பெருமான், அவன் றந்தை யாகிய நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற்பங்றடக்கைப்பெருவிற்கிள் ஸியும் போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்த காலையில் இரங்கிப் பாடிய பாட்டு ஒன்று புறானானாற்றில் காணப்படுகிறது. இவரே கரிகாலன் றந்தையாகிய உருவப்பங்றே ரிளஞ்சேட்சென்னியைப் பாடியிருத்தலோடு, கரிகாலன் மகளாகிய ஆதிமந்தியின் செய்தியைப் பலவிடத்துக் கூறுகின்றார். இவ்வாற்றூல், சோழன் கரிகாலனும், செங்குட்டுவனும் ஒருகாலத்

* சிலப்பதிகாரம், நடுகற்காதை.

† சேரன் செங்குட்டுவன் என்ற நூலில் செங்குட்டுவன் ஐந்தாம் நூற்றுண்டினன் என்பதற்குக் காட்டிய காரணங்களைல்லாம் பின்பு முறையானே கண்டிக்கப்பட்டொழிந்தன. செந்தமிழ், தொகுதி-15-காண்க.

தவரென்று கருதலாம். எனினும், சிலப்பதிகாரத் தில் கரிகாலன் செய்திகள் இறந்த காலத்தவாகக் கூறப்பட்ட டிருத்தலும், மதுரைக் காண்டத்து இறுதிக் கட்டுரையில் நெடுஞ் செழியனையும், வஞ்சிக்காண்டத்து இறுதிக் கட்டுரையில் செங்குட்டுவைனையும் கிளங்கெதுத்தோதிய இளங்கோவடிகள், புகார் காண்டத்து இறுதிக்கட்டுரையில் அரசர் பெயர் யாதும் கூருது விட்டிருத்தலும், கரிகாலன் மகளாய ஆதி மந்தி, தன் கணவனைக் காவிரி அடித்துக் கொண்டு போகத் தான் புனலின் பின் புலம்பிச் சென்று, தன் கணவனை மீட்டும் எய்திய செய்தியைக் கண்ணகி, வஞ்சின மாலையுள், எடுத்துரைத்தாகக் கூறுதலும், மணிமேகலையுள்ளும், அக்காலத்துப் புகாரி லாண்டவன் நெடுமுடிக்கிள்ளி யென்று கூறப் படுதலோடு, கரிகாலன் அவனுக்கு முற்பட்டவன் என்பது தோன்றக் கூறியிருத்தலும் ஆகிய வற்றால், கரிகாலன் அக்காலத்து இருந்திலன் என்பது விளங்குதலின், செங்குட்டுவனது இளமையிலும், இமயவரம்பனது ஆட்சிக்காலம் கி. பி. 55 அல்லது 60-க்கு மேல் 110-க்கு உட்பட்ட காலம் எனக் கொள்ளல் வேண்டும். கயவாகுவின் காலமும், செங்குட்டுவன் காலமும் இன்னும் இருபது முப்பது ஆண்டுகளின் முன்பென்று காட்டப்படின், கரிகாலன் ஆட்சி கி. பி. 25-க்கும் 40-க்கும் இடைப் பட்ட காலத்தில் தொடங்கிற்றென்று கொள்ளலாம். இவ்வாறிருக்க, ஞானசாகரத்தில் எழுந்த ‘திருக்குறளாராய்ச்சி’ யென்னும் அரிய பொருஞ்சை, கரி

காலன் கி. மு. முதல் நூற்றுண்டினிடையில் அரசியற்றப் புகுந்தான் என்று கூறுகிறது.

அஃது அவ்வாறு கூறுதற்குக் காரணம், பதிற்றுப் பத்துப் பெற்ற சேரவரசர்களில், இமயவரம்பனுக்கு முன் பெருஞ்சேரலிரும்பொறையும், அவனுக்குமுன் செல்வக்கடுங்கோ வாழியாதனும் முறையே அரசுபுரிந்தார்களென்றும், கரிகாலனேடு பொருத் பெருஞ்சேரலாதன் செல்வக்கடுங்கோவுக்கு முன் ஆண்டவென்றும் கொண்டமையே. மற்றும், அது, ‘கரிகாற் பெருவளத்தானுக்கும் சேரன் செங்குட்டுவனுக்கும் இடையே ஒரு நூற்றுண்டு கழிந்தமை இவற்றால் நன்கு தெளியப்படும்’ என்கின்றது. செங்குட்டுவனீப் பாடிய பரண்ரே கரிகாலன் றந்தையையும் பாடியிருக்கும்பொழுது, ஒரு நூற்றுண்டு எங்களும் இடைப் பட்டிருத்தல் கூடும்? இமயவரம்பனும், செல்வக்கடுங்கோவும், வேளாவிக்கோமான்பதுமன் என்பவனுடைய மகளிறை மணஞ்செய்துள்ளார்களென்று பதிற்றுப்பத்தாற் றெரிதலின், அவ்விருவரும் ஏறக்குறைய ஒரு காலத்தவரென்று கொண்டு விடின், அவ்வாராய்ச்சியும் கரிகாலன் கி. பி. முதல் நூற்றுண்டினிடையில் விளங்கியவென்றே காட்டுவதாகும். ‘முதலாவது கரிகாலன்’ என்னும் அறியுறைநூலும், இவ்வாராய்ச்சியையே தனக்குரித்தாகக் கொண்டு, ‘கரிகாலன் கி. மு. முதல் நூற்றுண்டின் இடைப்பட்ட காலத்து அரசுகட்டில் ஏறினவன்’ என்று முடித்திருத்தலின், இதுவும் பிழையெனல் கூறுவேண்டா.

இனி, உருவப்பஃறேரினஞ்சேட்சென்னியைப் பாடிய பரணர், அவன் மகலுக்கு மகளாகிய ஆதிமந்தி யின் கற்பு மேம்பாட்டைப் புகழ்ந்துரைத்தலானும், வேறு சில குறிப்புக்களானும் நெடுநாள் உயிர்வாழ்ந்திருந்தவரைங்பது பெறப்படும். ஆதலின், பரணரது காலம் ஏறக்குறைய கி. பி. 50—140 ஆகுமெனக்கருதல் அமையும். பரணராற் பாடப்பெற்ற அரசரும், குறுநிலமன்னர் முதலாயினாரும் மிகப் பலராவர். அவர்களிற் சிலரை இங்கே குறிப்பிடுதல் இன்றியமையாதது. உருவப்பஃறேரினஞ்சேட்சென்னி, வேற்பஃறடக்கைப்பெருநற்கிள்ளி, நெடுஞ்சேரலாதன், செங்குட்டுவன், வையாவிக்கோப்பெரும்பேகன், அதியமான் நெடுமான் அஞ்சி, ஆய், ஓரி, திதியன், நள்ளி, நன்னன் என்போர்.

இனி, அதியமான் அஞ்சியைப் பல பாட்டுக்களாற் பெரிதும் பாராட்டிய ஒளவையார், அஞ்சியைப் பார்த்து,* ‘அன்றும் பாடுநர்க் கரியை இன்றும் பரணன் பாடினன்’ என்று கூறியிருத்தலீன், பரணரும் ஒளவையாரும் ஒரே காலத்தவ ரென்பது பெறப்படும். அஞ்சியைப் பாடிய ஒளவையார், அவன் மகன் பொகுட்டெழினியையும், சிறிது பிற்காலத்தவராகத் தெரிகிற உக்கிரப்பெருவழுதி, மாவெஷன் கோ, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்போரையும் பாடியிருத்தலால், அவர் நெடிது நாள் உயிர்வாழ்ந்தவ ரென்னுங் கொள்கை வலியுறுகின்றது. அவர், அதியமான் கொடுத்த நெல்லிக்களி யுண்டு நெடிது நாள் வாழ்ந்தவ ரென்பது, † ‘நீயே தொன்-

* புறம்—99.

† புறம்—91.

னிலைப், பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட, சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா, தாத னின்னகத் தடக்கிச், சாதல் நீங்க வெமக்கித் தளையே.' என்று அவரே அஞ்சியை நோக்கிக் கூறுதலாற் ரெளியப் படும். இவ்வாற்றால், ஒளவையார் கி. பி. 65 முதல் 165 வரையிலாவது வாழ்ந்தவராதல் வேண்டும்.

இனி, 'கபில பரணர்' எனத் தொன்றுதொட்டு வரும் வழக்கானே, கபிலரும், பரணரும் ஒரு காலத் தின ரென்றும், ஒத்த பெருமைய ரென்றும் ஒன்றிய கேண்மைய ரென்றும் கருதலாகும். வையானிக் கோப் பெரும்பேகனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக, அவன்பாற் சென்று, அவனுக்கு இரக்க முண்டாகும்படி பாடிய புலவர்கள் கபிலர், பரணர், அரிசில்கிழார், பெருங்குன்றார்கிழார் என்போராகனின், இவர்களோல்லாம் ஒரு காலத்தின ரென்பது தெளிவாகின்றது. இவர்களால் பாடப்பட்ட டோரும் ஏற்குறைய ஒரு காலத்தின ராதல் வேண்டும். செல்வக்கடுங்கோவைப் பாடிய கபிலர், மாந்தரஞ்சேரலிரும்பொறை இரங்கிக் கூறும்படி, அவனுக்கு முற்காலத்திலோ, அவனது இளம் பருவத்திலோ இவ்வுலகினை விட்டகன்றார் ஆகவின், அவரது காலம் கி. பி. 50 முதல் 125 வரை என்று கொள்ளுதல் பொருந்தும்.

இனி, அக்காலத்திற் ரமிழுகத்தின் நிலைமையைச் சிறிது ஆராய்ந்து நோக்கின், அது மற் றெங்காட்டி னும் சிறந்து விளங்கிற ரென்பது புலனும். தமிழ்ப் பேரரசர்கள், 'அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் முதலியன எஞ்சாது விளங்கினார்கள். கரிகாற் பெரு

வளவன், நெடுஞ் சேரலாதன், செங்குட்டுவன், ஆசி யப்படை தந்த நெடுஞ்செழியன் முதலிய தமிழ் வேந்தர்கள், வடக்கில் இமயமலை காறுஞ் சென்று, ஆங்குள்ள வேந்தர்களை வென்று, திறை பெற்று, இமயத்தில் தம்முடைய புலியும், வில்லும், கயலும் பொறித்து மீண்டார்க ளௌன்னின், அவர்களுடைய ஊக்கமும், வீரமும் அளவிடற்பால வர்மோ? அன்றியும், அவர்கள் காடு திருத்தி நாடாக்கியும், நீர்ங்கிலைகளைப் பெருக்கியும், மற்றும் பல புளிந்தும், குடி தழுவிக் கோலோச்சி வந்தமையால், மழை வேண்டுமளவு பெய்யா நிற்க, ‘வேலி யாயிரம் விளையுட்டாக’ என்னும்படி, நில எனல்லாம் தாங்கா விளைவு பெற்றிருந்தன. பண்டிகளாலும், கப்பல்களாலும் உள்நாட்டுவாணிகமும், புறநாட்டு வாணிகமும் நன்கு நடைபெற்று வந்தன. மற்றும், உலகப் பொது வாழ்க்கைக்கு வேண்டப் படுவனவாகிய நெய்வு, சிற்பங்களும், இரும்பு, வெண்கலம், செம்பு, பொன் முதலிய வற்றின் தொழில்களும், பிறவும் மேம்பட்டிருந்தன. அரசராயினர், பல அரசியல் மன்றங்களைத்து, முறை செய்து வந்தனர். இவ்வாற்றால், மக்களாயினர், பசியும், பிணியும், பகையுமின்றி, யாவருடனும் கலந்து உறவாடி, இன்புற்று வந்தனர். முடியுடைய வேந்தரும், சிற்றரசரும், தாம் தமிழ்ப்புலமை யுடையாய் விளங்கிய தன்றி, தமிழ்ப் புலவர்கள் பால் ஆன்ற மதிப்புடையராயும் இருந்தனர். கரிகாற் பெருவளவன், பட்டினப்பாலை பாடிய உருத்திரங்கண்ணனுர்க்குப் பதினாறு நாறுயிரம் பொன் பரிசுவளித்தான். பதிற்றுப் பத்துப் பாடிய புலவர்களுக்

குச்சேர மன்னர்கள் பண்ணாரூயிரம் பொன் பரிந் தளித்து, நாடும், பிறவும் நனி வழங்கினர். பாரி, பேசன் முதலிய வேளிர் குல வள்ளல்களும், அதிய மான் முதலிய பிற வள்ளல்களும் மாரி யன்ன வரையா வண்மையால் புலவர்களுக்குப் பொன்னணி யானையும், தேரும் அளித்துப் போற்றிவந்தனர். இவ்வாறு தமிழ்ப் புரவலர் மிக்கு விளங்கினமையின், தமிழ்ப் புலவரும் எண்ணிறந்தா ராயினர். பெண் பாலாருள்ளும் பலர் புலமை சிறந்து விளங்கினர். அசை வில்லாத செழுந்தமிழ் வழக்கானது அயல் மொழி வழக்கினை வென்று விளங்கிறது. மக்களைல் லாரும் தமிழமிழ் துண்டு, அறிவும், திருவும், ஆற்ற மூம் உடையராய், அறம்பொருளின்பங்களைப் பெருக்கி வாழ்ந்து வந்தனர்.

இடம்.

இவ்வாசினியர் பிறத்தலாற் பெருமையெய்திய ஓர் யாதென்று பார்க்கின், திருவிளௌயாடற்புராண மானது சங்கப்புலவர் நாற்பத்தெண்மரும் * பலவிடத் திருந்து ஒரேகாலத்து மதுரைக்கு வந்தனர் என்று கூறுதலின், அதுகொண்டு துணிதற்கு இடனில்லை. கபிலரகவல் என்னும் புத்தகம் கூறுவதும் முன்னரே பிழையென்று கடியப்பட்டது. பெரும்பற்றப்புச் சூர் நம்பியியற்றிய திருவிளௌயாடற் புராணத்து, வாத ஆரடிகளுக்கு ஞானேபதேசங்கு செய்த திருவிளௌயாடவில்,

* இது பாண்டி நாடு வற்கடமுற்ற காலையில், புலவரெல்லாம் பிரிந்து சென்று, மீண்டும் மதுரை யடைந்ததனைக் குறிப் பிப்பதும் ஆகலாம்.

‘நீதியார் மதுக நீழல் நெட்டிலை யிருப்பை யென்றோர் காதல்கூர் கவிதை பாடுங் கபிலனூர் பிறந்த முதூர் சோதிசேர் வகுள நீழல் சிலம்பொலி துளங்கக் காட்டும் வேதநா யகனூர் வாழும் வியன்றிரு வாத ஓரால்.’

என்று கூறப்பட்டிருத்தவின், கபிலர் பிறந்தலூர், பாண்டி நாட்டிலுள்ள திருவாதலூர் என்னும் திருப் பதியென்றே கொள்ளற் பாலது. மதுரையும், பறம் பும் முதலியன இவ்வாசிரியர் வதிந்த இடங்களாகும்.

கபிலரைப் பாடினோர்.

நக்கீர், பெருங்குன்றார்கிழார், பொருந்திசி எங்கீரனூர், வெள்ளிவீதியார் என்போர் இவரைப் புகழ்ந்து பாடினோவர்.

பாடப்பட்டோர்.

இவராற் பாடப்பட்டோர், சேரமான் செல்வக் கடுங்கோவாழியாதன், பாரி, பேகன், மலையமான் திருமுடிக்காரி, ஒரி, நன்னி முதலியோர்.

கபிலர் பாடியன்.

1. குறிஞ்சிப்பாட்டு.
 2. குறிஞ்சிக்கவி.
 3. குறிஞ்சிக்குறுநாறு.
 4. நற்றினை.
 5. குழந்தொகை.
 6. அகநானாறு.
 7. புறநானாறு.
 8. பதிற்றுப்பத்தில் ஏழாம்பத்து.
 9. இன்னாற்பது.
- இவற்றிற் சிற்சில்
 பாட்டுக்கள்.

10. முத்தநாயனுர் திருவிரட்டைமணிமாலை.
11. சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை.
12. சிவபெருமான் திருவந்தாதி.
13. கபிலம்.

இவையும், ‘நெட்டிலையிருப்பை’ என்னும் தனிப் பாட்டும், திருவள்ளுவமாலையிலுள்ள ‘தினையளவு’ என்னும் வெண்பாவும் இவரியற்றியன்வாகும்.

நான்காம் அதிகாரம்.

குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சி.

மக்கள் அறிவு வளர்ச்சிக்கு இன்றி யமையாக்கருவியா யுள்ளது மொழி. தம் கருத்தைப் பிறர்க்கு அறிவிக்கவும், பிறர் கருத்தைத் தாம் அறிந்து கொள்ளவும் மொழிபோல் துணையாவது பிறிதில்லை. இவ்வாற்றால், மக்க எனியக்கத்திற்கும் ஆக்கத்திற்கும் கருவியாயுள்ள மொழிகளும் பலவாக வள்ளன. அவ்வும் மொழிகளிலிருந்தே அவற்றை யுடைய தொல்லோர்களின் பண்புகளும் அறியப்படும். நம் தாய் மொழியாகிய தமிழானது இன்ன காலத்தில் உதித்தது என எவ்வாற்றாலும் அறிய வாராத அத்துணைப் பழமையும், திருத்தமும் உடையதாகும். தமிழ் மொழி, வழக்கு எனவும், செய்யுள் எனவும் இரு கூறுபட்டு இயங்குகின்றது. சாத்தா வா, நீ பொருளைத் தேடினால், அவன் மிகப் பசித் தான், யான் சோறு கொடுத்தேன் என்றால் போல, யாவரும் வழங்குதற் பொருட்டுக் கூறும் சொற் றெட்டர்கள் வழக்கு எனப் படும். இழிந்துளோர் பலவாறு சிதைவுபடக் கூறுவனவும் ஒருவாற்றால் வழக்கே யாயினும், அவை அறிவுடையோரால் மேற்கொள்ளப்படா வாகும். நல்லறி வுடையோரால் பல்வகைச் சொற்களாலும் அமைதி பெறச் செய்யப் படுவன செய்யுள் எனப்படும். பாட்டுக்களே யன்றிக் குத்திரம், உரை முதலாயினவும் செய்யுள் என்னும் பெயரால், குத்திரச் செய்யுள், உரைச் செய்யுள் என்று இங்னனம் பண்டு வழங்கின. யாம் இப்

பொழுது செய்யுள் என்னும் பெயரைப் பாட்டுக்கே உரிய தாக்கி, சூத்திரம் அல்லாதவைகளை உரையெனவும், பாட்டு எனவும் இருவகைப் படுத்துக்கொள்கின்றேம். உரையினையும் பல்வகைப் படுத்துக் கூறுகின்றார் தொல்காப்பியனார். செய்யுட்களின் இடையே விரவி வரும் உரை சிலப்பதிகாரத்திற் காணப்படுவது. செய்யுள் அல்லது சூத்திரப் பொருளைத் தெளிவுறுத்தும் உரைகள் தமிழில் மிக்குள்ளன. யாதானு மொரு வரலாறு அல்லது உண்மையினைச் செய்யுளின்றித் தொடர்ச்சியாய்க் கூறும் உரைநடையா னியன்ற நூல், ‘உரை நூல்’ என்று வழங்கற் குரியது. அத்தகைய நூல் பண்டைச் சான்றேர் செய்ததாக நமக்கு ஒன்றும் கிடைத்திலது. உரைநடையானது, பயில்வாரது அறிவு நனுகி நின்று ஆராய்தற் கேற்ற திட்பழும், கூறும் பொருளுக் கேற்ற ஒசையும் உடையதன்று ஆகவின், பாட்டுக்கள் போல, உணர்வினை யெழுப்பி, இன்பஞ்செய்வ தாகாது. ஒர் வரையறை யின்மையின், சிதை வின்றி நிலைபெறுவது மாகாது, எனினும், எளிதிற் பொருள் விளங்குவதாய்ச் சுருங்கிய அறிவினர்க்குப் பயன் றருவது உரை நடையே ஆகவின், ஒவ்வொரு மொழிக்கும் உரை நூல்கள் இன்றியமையாதன என்பதிற் றடையில்லை. அவ்வகையில் தமிழ் மொழி வளர்ச்சியுறு திருந்தது இரங்கத் தக்க தொன்றே.

தமிழ் மொழியிலுள்ள பாட்டுக்களின் மாட்கி அளவிடற் பாலன வல்ல. பிற மொழிச் செய்யுளை யெல்லாம் தமிழ்ச் செய்யுட்கள் வென்று விட்டன

என்னலாம். நமது முன்னோயோர் தம் நுண்ணறி வானும், உழப்பானும் கண்டறிந்த அரும் பொருள்மணிகளை யெல்லாம் நமக்கு உதவுமாறு தொகுத்து வைத்த களஞ்சியங்கள் பாட்டுக்களே யாகும். பல்லாயிரம் ஆண்டுகளின் முற்பட்ட நம் பெரியோர், என்பு, தோல், நரம்புகளால் யாக்கப்பட்ட உடம்பினைடுத்து, எழுத்து, அசை, சீர்களால் யாக்கப்பட்ட உடம்பினை யெடுத்து, நமக் கெதிரில் வீற்றிருக்க, நாம் அவர்களோடு அளவளவியும், அவர்கள் கூறும் உறுதி மொழிகளைக் கேட்டும், அறிவும், ஆண்மையும் உடையராய் இன்புற்றிருத்தலினும் பெறுதற் கரிய பேறு யாதுள்ளது? எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளின் முன்பு விளங்கியிருந்து, பின் மாறுதலுற்று மறைந்து போன மலை, நிலன், கடல், யாறு முதலாயின வெல்லாம் புலவருடைய பாட்டுக்களில் தம் பண்டைய வருவடன் விளங்குதலைக் காணுமிடத்து நமக்குண்டாகும் உணர்ச்சியை யாதென்று கூறலாகும்? உலக மென்னும் காட்சி மன்றத்தில், உயர்வற வுயர்ந்த ஒருவனுல் காலங்தோறும் அமைத்து வைக்கப்படும் எண்ணில் பேதமான பொருள்களையும், அவற்றின் பண்புகளையும், பொறிக் கெள்ளும் வரைவு கோல் கொண்டு, உள்ள மென்னும் கிழியில் ஒழுங்குறத் தீட்டி வைத்த ஓவியராகும் நல்லிசைப் புலவர்கள், அவ் வோவியக் காட்சியில் உறைத்து நிற்குங்கால் உண்டாய் வுணர்ச்சியே வடிவாக, அன்னவர்தம் செங்நாவினின் நெழுங்த பாட்டுக்களினும் நமக்கின் பம் விளைப்பன யாவை யுள்? ‘உருகிப் பெருகி யுளங்குளிர முகந்து கொண்டு, பருகற் கிணிய பரங்

கருணைத் தடங்கடல்' போன்று, பருகுஞ் தொறும் பருகுஞ் தொறும் வற்றூத பேரூற்றூய்க் கழிபேரி னிமை சுரந்துடுவன பாட்டுக்களேயா மென்க.

இக்காலத்தே பொருட் பொலிவு சிறிதுமின்றி, எதுகை, மோனையமையச் சொற்களைத் தெற்றிவைப் பதே பாட்டென்று கருதிக் கொண்டிருப்பாரும் உளர். மடக்கும், திரிபுமாகச் சொற்களை அடுக்கி வைத்து, இரண்டொரு போலிப் பாட்டியற்றினுரைப் புலவர் வரிசையிற் சேர்த் தெண்ணுவாரும் உளர். அந்தோ! இவற்றுக் கெல்லாம் காரணம், பாட்டின் றன்மை இன்னதென்று அறியாமையேயாகும். தொல் காப்பியனார் கூறிய 'நோக்கு' முதலிய இன்றியமையாச் செய்யு ஞாப்புக்களை யொழித்து விட்டுப் பிற் காலத்தார் யாப்பிலக்கணம் வகுத்ததும், பாட்டின் றன்மை யறியாது பிழைகெற்றியிற் பிறர் செல்லுதற்கு ஏதுவாயிற் ரென்க. இவற்றை யெல்லாம் ஒதுக்கி, சுருங்கிய சொற்களில் ஆழந்து அகன்ற பொருள்களை யுட்டயனவாய், இயற்கைநறி வழாதனவாய், உணர்வினை யெழுப்பி, மெய்ப்பாடுதோற்றுவிக்கும் சான்றேர் செய்யுட்களையே அறிவுடையோர் 'பாட்டு' என்று கொள்வாராவர். அத்தகைய பாட்டுக்கள் தாம் எண்ணிறந்தன வள். அவற்றுள், 'கபிலரது பாட்டு', என ஆன்றேரால் எடுத்துக் காட்டும் பெருமை வாய்ந்த செய்யுட்டுறைகளில், அப்புலவர் பெருமானது அடித்துணையே புணியாகச் சென்று, கிடைக்கும் பொருள்களை வெளிப்படுத்தல் கருதி, முதற்கண் குறிஞ்சிப்பாட்டு என்னும் துறையிற் செல்லுகின்றும்.

குறிஞ்சிப்பாட்டு என்பது, சங்கத்துச் சான்றேரால் செய்யப்பட்டு, அக்காலத்தே தொகுக்கப் பட்டனவாகிய * பத்துப்பாட்டுள் எட்டாவதாக வள்ளது. இஃது ஆரியவரசன் † பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக் கபிலர் பாடியது என்று, இப்பாட்டினது உரையிருதியில் எழுதப்பட்டுள்ள தொடரால் தெரிகின்றது. எனவே, ஆரிய வரசனகிய பிரகத்தனைப்பான் ஒருவன் தமிழ் நாட்டிற் போந்து, சிறிது தமிழ் பயின்ற துணையானே, தமிழின் பெருமையில் ஜியறவு கொண்டிருந்தான் எனவும், அதனை யறிந்தநல்லிசைப் புலவரும், புலனமுக்கற் ற அந்தனைளரும் ஆகிய கபிலர், அவனுக்குத் தமிழின் ஒப்புயர் வில்லாமாட்சியைத் தெரிவிக்க எண்ணி, இப்பாட்டினையியற்றிக் கற்பித்தாரெனவும், இதனைக் கேட்ட ஆரியவரசன் தமிழ்ச் சுவையில் ஈடுபட்டுத் தமிழினை மேன்மேலுங் கற்றுச் செய்யுளியற்ற வல்ல புலவனுயினன் எனவும் ஒர்ந்து கொள்ளல் சாலும். இவன்

* பத்துப்பாட்டுக்கள் :—திருமூருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபானுற்றுப் படை, பெரும்பானுற்றுப் படை, மூல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்பன. இதனை,

‘முருகு பொருநாறு பாணிரண்டு மூல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி—மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.’

என்னும் வெண்பாவான் உளங்கொள்க. இப்பாட்டுக்கள் பத்திற்கும் நச்சினூர்க்கிணியர் உரை உள்ளது.

† யாழ்ப்பிரமத்தன் என்றும் பிரதி வேற்றுமையுண்டு.

பாடிய பாட்டு ஒன்று குறுந்தொகையிற் காணப்படுவது, இவன் கற்று வல்லனுயினுன் என்பதீன் வளி யுறுத்துவ தாகும்.

இப்பாட்டு, 261-அடிகளையுடைய அகவற்பா ஆகும். தமிழ்ச் செய்யுளின் ஒசை யமைதிக்குப் பா என்று பெயர். பாவை யுடைய செய்யுளும், ஆகு பெயரால் ‘பா’ என வழங்கப் படுகிறது. செப்பல், அகவல், துள்ளல், துங்கல் எனச் செய்யு ளோசை நான்கு வகைப்படும். செப்பலாவது, ஒருவன் கேட்ப மற்றெருவன் மாறு கூறுவது போல், இடையிடை நின்று செல்லும் இயற்கை யோசையாம். அகவ ஸலாவது, ஒருவன் தான் கருதிய வாறெல்லாம் வரை யாது கூற, இடையிடை நிற்றவின்றித் தொடர்பு பட சூச் செல்லும் இயற்கை யோசையாம். துள்ளலாவது, இசை வேறுபாடு தோன்றத் துள்ளிச் செல்லும் செயற்கை யோசையாம். தூங்கலாவது, சீர்தோறும் நிறைந்து நின்று செல்லும் செயற்கை யோசையாம். செப்பலோசை யுடையது வெண்பா எனவும், அகவ ஸலோசை யுடையது அகவற்பா எனவும், துள்ளலோசை யுடையது வஞ்சிப்பா எனவும் கூறப்படும். இவை யன்றிச் செப்பலும், அகவலும் விரவி வருவது மருட்பா எனவும், செப்ப ஸலோசையேனும், எல்லா வோசையுமேனும் பெற்று, கவிக்குரிய வறுப்புக்க ஞடையதாப் வருவது பரிபாட்டு எனவும் கூறப்படும். இப்பாட்டு முழுதும் ஒரே தொடர்ச்சியாய்ச் செல் லும் அகவஸலோசை உடைத்தா யிருத்தலின், இஃது அகவற் பாவா மென்பது அறிக.

குறிஞ்சித் திணைக்குரிய பொருள் கூறுதலின், இதற்குக் குறிஞ்சிப்பாட்டு என்று பெயர் கூறினார். உலகத்துப் பொரு ஜௌல்லாவற்றையும், முதற்பொருள், கருப்பொருள், உரிப் பொருள் என மூவகைப் படுத்துக் கூறுவது தமிழ்நூல் வழக்கு. நிலனும், காலமும் முதற் பொருள் எனப்படும். நீர், தீ முதலிய மற்றைப் பூதங்களும் நிலனென அடங்கும். பிற பொருளைல்லாம் இவற்றைச் சார்ந்து தோன்றுதலின் இவை முதற்பொருள் எனப்பட்டன. தேவர், மக்கள், விளங்கு, புள், மரம் முதலாயினவும், உணவு, செயல், பறை, யாழ் முதலாயினவும் கருப் பொருள் எனப்படும். நிலத்தினும், காலத்தினும் தோற்றுதலின் இவை கருப்பொருள் எனப்பட்டன. (கரு=தோற்றம்). அவ்வங்கிலத்து மக்கட்குவேறு வேறுய்த தோன்றி நிற்றலின் தெய்வமும் கருப் பொருளாயிற்று. மக்கள் எய்தற் பாலனவாகிய அறம், பொருள், இன்பம், வீடு என்பன உரிப் பொருள் எனப்படும். உரிய பொருளாகலின் உரிப் பொருள் எனப்பட்டன. இவற்றை அகப்பொருள், புறப்பொருள் என இரண்டாக அடக்கிக் கூறுவது தமிழ் நூன்முறை. இன்பம் அகப்பொருள். அறனும், பொருளும் புறப்பொருள். வீடு அகம், புறம் இரண்டினும் அடங்கும். இன்பம் தானே யுணர்தலன்றிப் பிறர்க்கு இன்ன தன்மைத்தெனக் கூறலாகாமையின் அகம் என்றும், அறனும், பொருளும் பிறர்க்குக் கூறப்படுதலின் புறம் என்றும் பெயர் பெறுவவாயின. இன்பமும் பலவாயினும், ஒரு காலத்து ஒரு பொருளால் ஐம்புலனும் நுகரும் சிறப்புடைய காமவின்

பமே இங்கு கொள்ளப்பட்டது. அவ்வின்பந் தானும், சுவை மிகுதி தோன்ற உலக நடையோடு ஒத்தலும், ஒவ்வாமையும் உடையதாககிக் கூறப்படுகின்றது. உருவும், திருவும், பருவமும், சூழியும், சூணானும், அன்பும் முதலியவைகளால் தம்முள் ஒப்புமை யுடையராய தலைவனும், தலைவியும் பினி, மூப் பாதிய வின்றி நுகரும் இன்பமே அகம் எனக் கூறப்படும் இன்ப மென்க.

அவ்வின்பத்திற்குக் காரணமாய ஒழுக்கம் அகத் திணை யெனப்படும். அது, குறிஞ்சி, மூல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை, கைக்கிளை என எழுவகைப்படும். அறம், பொருஞ்சுக்குக் காரணமாய ஒழுக்கம் புறத்திணை யெனப்படும். அதுவும், வெட்சி, வஞ்சி, உழினை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண்டிணை என எழுவகைப்படும். சிற்சில ஒப்புமை பற்றிக் குறிஞ்சி முதலிய அகத்திணை யேழுக்கும், வெட்சி முதலிய புறத்திணையேழும் முறையே இனமாக ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியுள்ளார். அகத்திணையுள், பெருந்திணையும், கைக்கிளையும் அல்லாத ஜுங்துமே சிறப்புடையன. குறிஞ்சி யென்பது கூடலும், கூடல் நிமித்தமும் ஆம். மூல்லை யென்பது பிரிவின்கண் ஆற்றியிருத்தலும், இருத்தல் நிமித்தமும் ஆம். மருத மென்பது ஊடலும், ஊடல் நிமித்தமும் ஆம். நெய்தலென்பது இரங்கலும், இரங்கல் நிமித்தமும் ஆம். பாலை யென்பது பிரிதலும், பிரிதல் நிமித்தமும் ஆம். குறிஞ்சி முதலிய திணைகளுக்கு, முதற் பொருளாகிய நிலம், பொழுதுகளும், கருப் பொருளாகிய தெய்வம் முதலியவும்.

வேறுவேறு வகுக்கப் பட்டுள்ளன, குறிஞ்சிக்கு நிலன் மலையும், மலை சார்ந்த இடமும் ஆம். பெரும் பொழுது ஐப்பசியும் கார்த்திகையும் ஆகிய கூதிரப் பருவமும், மார்கழியும் தையும் ஆகிய முன்பணிப் பருவமும் ஆம். சிறு பொழுது அப்பருவங்களது இரவின் நடுக் கூருகிய யாமம் ஆம். கருப்பொருள் முருகவேள் ஆகிய தெய்வமும், குறவர் முதலிய மக்களும், புளி முதலிய விலங்குகளும், மயில் முதலிய புட்களும், வேங்கை முதலிய மரங்களும், மற்றும் இங்கிலத்தினும், காலத்தினும் தோன்றும் பொருள் களும், பிறவும் ஆம். இவ்வாற்றால், இப்பாட்டின் கட்கூறப்படும் பொருள் இவை யாதல் வேண்டும் என்றநிக. இவற்றுள் உரிப்பொருள் இன்றேல் பொருட்பேறு இன்றும் ஆகவின், அஃது ஒருதலை யாகக் கூறப்படுவதாம். அதனைச் சிறப்பிக்கவே முதற் பொருள், கருப் பொருள்களும் கூறப்படும்.

இனி, இப் பாட்டில் உரிப் பொருளின் எப்பகுதி கூறப்படுவது எனவும், இது யார், யாருக்கு, எப் பொழுது, எவ்வாறு, கூறுவதாக இயற்றப்பட்டுள்ளது எனவும் முதற் கண் அறிந்து கோடல் வேண்டும். குறிஞ்சி முதலிய அக வொழுக்க மெல்லாம் களவு, கற்பு என இருவகைப் படுத்துக் கூறப்படும். இவற்றில் களவின்றிக் கற்பு நிகழுமா நில்லை யெனவும், களவே சிறப்புடைத் தெனவும் கூறுப. களவாவது, முற்கூறிய உருவும், திருவும், முதலியவற்றால் தம்முள் ஒப்புமை யுடையராய் தலைவனும், தலைவியும் கொடுப் பாரும், அடுப்பாரு மின்றி, ஊழ் வகையால் தாமே யெதிர்ப்பட்டு இன்பம் துய்த்து வருவது. முத

வில் இவ்வாறு ஒரு பொழிலில் எதிர்ப்பட்டுச் சேர் வது இயற்கை எனவும், அதன்பின் அவர்கள் பிரிந்து சென்று முன் போன்று மீட்டும் அவ்விடத்தே கூடப் பெறின் அஃது இடந்தலைப்பாடு எனவும், பாங்கறை கூடப்பெறின், அது பாங்கற் கூட்டம் எனவும், தோழியாற் கூடப்பெறின் அது தோழியிற் கூட்டம் எனவும் கூறப்பட்டுக் களவு நால்வகைப்படும். பாங்கனும், தோழியும் தலைமக்கட்கு உயிர் போற் சிறந்தாராகவின், அவர்களறிவது பிற ரறிவதாகாது, தலைமக்க எறிவதே போலும் என்க. இப்பாட்டு, இயற்கையும், பின் ஸிகழும் கூட்டங்களுக்கு நிமித்தமும் கூறுவது என்பர் நச்சி னர்க்கினியர். இயற்கையின் பின்பு, தோழியிற் கூட்டம் நிகழ்ந்து வருங்கால், இரவுக்குறி யிடையீடு பட்டுத் தலைமகன் பன்முறை வறிதே மீளாநிறப், தலைவி ஆற்றுமை பெரிதுடையளாய், உடல் மெலிவுறலானால். தலைவியின் மேனி இலோத்து வேறுபட்டிருத் தலைக் கண்ட செவிலியானவள், இவ் ஸிளைப்புக்குக் காரணமான நோய் இன்னதென அறியும் பொருட்டுக் குறி சொல்லுவாரை வினாவி, அவர்கள் தெய்வத்தா னயிற்று எனக் கூறவின் தெய்வங்கட்குச் சிறப்புச் செய்து, பின்னும் நோய் நீங்காமை கண்டு வருந்துகின்றான். அங்கிலையில், தலைவி, மேலும் ஆற்றுமை யுடையளாய், ‘எமக்குள் நிகழ்ந்த இம் மன்றலை நாம் தாய்க்கு அறிவுறுத்தலால் பழியும் வருவதுண்டோ?’ என்று தோழிக்கு உணர்த்த, அவள் செவிலிக்கு அறத்தொடு நிற்பதாக இயற்றப்பட்டு எது இப்பாட்டு. அறத்தொடு நிற்றல் என்பது,

தலைவனுக்கும் தலைவிக்கும் நிகழ்ந்த கூட்டத்தை வெளிப்படுத்தல். இந்த நிலைமையில் இதனை வெளிப்படுத்தலே அறத்தொடு பொருந்திய செயலாகவின், இஃது அறத்தொடு நிற்றல் எனப்பட்டது. எனவே, இப்பாட்டிற்குத் திணை குறிஞ்சி எனவும், துறை தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்றல் எனவும் கொள்க. தோழியானவள், உயர்குடிப் பிறந்த தலைவியது கள் வொழுக்கத்தை வெளிப்படுத்தும் பொழுது, செவிலிக்குச் சின முண்டாகாவாறும், தலைவியிடத்தாதல், தன்றிடத்தாதல், தலைவரிடத்தாதல், அவளிடத்தாதல் சிறிதும் குற்றமின்றென அவருணருமாறும், இங்ஙனம் நிகழ்ந்தது நல் விளைப் பயனே யெனத் தோற்றுமாறும், படைத்து மொழியும் திறப்பாடு பெரிதும் வியக்கத் தக்கதாகும். இப்பாட்டின் பொருநுணரவே அது நன்கு விளங்கு மாகவின், ஈண்டு அதனைச் சுருக்கிக் கூறு கின்றும்.

“தாயே! யான் கூறுவதனை விரும்பிக் கேட்பாயாக! நீ தான், ஒன்னிய நெற்றியை யுடைய என் தோழியது இழையினை நெகிழுச் செய்த பொறுத்தற்கிய நோயைக்கண்டு, அலமந்து, கட்டினாலும், கழங்கினாலும் அறிந்து குறிசொல்லுவாரை வினாவி, அவர் தெய்வத்தான் வந்த வருத்தம் என்றவின், பல்வேறு தெய்வங்களை வழிபட்டும், அதனாற் றீராமையின், இந் நோயை அறியாத மயக்கத்தை உடையையாய் வருந்தானின் ரூப். இவளோ, தனது நல்ல வனப்புக் குன்றவும், தோள் மெஸியவும், கூறுதற்கு அருமையாலே தன் மனத்துள்ளோமறைத்திருக்கும், ஆற்றுதற்கரிய நோயி

னீணக்குறித்து யான் நெருங்கிக் கேட்கலுற்றபொழுது, என்னை நோக்கி, ‘முத்தானும், மணியானும், பொன் னனு மியன்ற அருங்கலன் கெட்டதாயினும் பின் னும் வந்து பொருந்தும்; அஃதன்றிக் குணங்களின் அமைதியும், மேம்பாடும், ஒழுக்கமும் கெட்டால், உண்டாயமாசபோம்படிகழுவி, முன்போலப்புகழை நிறுத்தல், குற்றமற்ற அறிவினையுடைய முனிவர்க்கும் எளியதன்றென்று தொன்னால்றிஞர் கூறுவர். யாங்கள் இருவேமும் ஆய்ந்த மன்றல் இதுவென நாம் தாய்க்கு அறிவுறுத்தின், நமக்குப் புகழன்றிப் பழி வருவது முன்டோ? அஃதில்லையே. இங்கனம் வெளிப்படுத்த பின்பு, தலைவர்க்கே நம்மைக் கொடுக்க நேர்ந்திலராயினும், நாம் உயிர் போந்துணையும் இவ் வருத்தத்தைப் பொறுத்திருப்பின், நமக்கு மறு மையினும் இக்கூட்டம் கூடுவதொன்றுகுமே.’ எனக்கூறி, ஆற்றரூ நோயினையுடையளாய், மையல் நோக்கங்கொண்டு, செய்லொழிந்து, அயர்ந்து, மெலியானின்றாள். யானுந்தான், மாறுபட்டு அமரிலே மிக்குச் செல்லும் இரண்டு பெரிய அரசரைச் சந்து செய் விக்கும் தொழிலில் நின்ற சான்றேர்போல, நினக்கும், இவளது வருத்தத்திற்கும் அஞ்சம் இரண்டு பெரிய அச்சத்தாலே வருந்தா நின்றேன். கொடுப்பின் எல்லாவற்றை நன்றாகி முடிதலும், குடியும், குணமும், சுற்றத் துதவியும் எனுமிவற்றை ஒப்பித்துப் பார்த்துப் பலருடனும் எண்ணுமலும், நும்மையின்றியும், யாங்களே துணிந்த, உயிர்க்குப் பாதுகாவலான, இவ்வரிய மணம் முன்பு சிகழ்ந்த வாற்றை நீ நன்றாக வுணரும்படி கூறுதற் கமைந்தேன். அது

கேட்டுச் சினவாதிருப்பாய்க ! தாயே ! நீ தான், ‘விளைங்த தினையின்கண் வீழும் கிளிகளை யோட்டி, மாலைப் பொழுதில் வருவீராக.’ எனச் சொல்லி, எம்மை அனுப்புகையாலே, யாங்களும் சென்று, மரத் தினுச்சியில் இரவு காத்திருப்போன் பண்ணின புலி யஞ்சும் பரணிலே யேறி, கவனும், தட்டையும் முதலியவற்றை முறை முறை கைக்கொண்டு கிளி களை யோட்டினேம். பின்பு, ஞாயிற்றின் வெம்மை மிகுதின்ற பகற்பொழுதிலே, வானிற்பறக்கும் பறவை களொல்லாம் தாம் விரும்பும் சேக்கையிற்செல்லாநிற்க, யாங்கள், நெடிய மலையுச்சியினின்றும் குதிக்கும் தெளிந்த நீரையுடைய, வெளிய துகில் போலும், அடிகிய அருவியிலே, தவிராத விருப்புடன் மேலும் மேலும் விளையாடி, அதன் பின்பு, பளிங்கினைக் கரைத்துச் சொரிந்து வைத்தாற்போலும் சுனையிற் குடைந்து விளையாடுங்கால், எங்கள் மனத்திற்கு விருப்பமான பல பாடல்களைப் பாடினேம். ஆன பின், எமது பின்னியகுந்தலின் நீரைப் பிழிந்து, ஈரம் புலர்த்தி, உள்ளிடம் சிவந்த கண்ணினேமாய், ஆம் பல், அனிச்சம், செங்கழுநீர், குறிஞ்சி, வெட்சி முதலிய பல்வகைப் பூக்களையும் மிக்க வேட்கை யுடன் பலகாலும் திரிந்து பறித்து வந்து, தூய்தான் அகன்ற பாறையிலே குவித்து, பறவைகளின் ஒசை யாகிய பல்லியங்களை யுடைய மலைப்பக்கத்திற் புன்தே, தெளிந்த இசையுடன் கூடிய சொற்களால் இடையிடை கிளிகளை யோப்பியும், புறவிதழ்களைக் களைந்தெறிந்து ஒழுங்கு பெறக் கொய்து இயற்றிய ‘தழை’ யென்னும் உடையினை இடையிலே உடுத்

கியும், பல் வேறுருவின் அழகமைந்த மாலைகளை எம் முடைய மெல்லிருங் கூந்தலில் அழகு பெறச் சுற்றி யும், நெருப்புப் போலும் நிறத்துடன் விளங்கும் அழகிய தளிரையுடைய அசோகினது தாது உதிர் கிண்ற தண்ணிய சிழுவிலே மேவியிருந்தேம். அங்கு நனம் இருக்கையில், ஆண்டு ஒர் தோன்றல், பன்னிற முள்ள பல்வகைப் பூக்களாலும் தொடுக்கப் பெற்ற தொடையலையும், வெளிய தாழை மட்டிற் பொருந் தச்செய்த கண்ணியையும் சென்னியில் அழகுறச் சூடியும், பிச்சி மலராற் றூடுத்த ஒரு சரமாகிய மாலையைச் சுற்றியும், அசோகினது தளிரைத் தோளில் வீழ்ந் தசையும்படி ஒரு காதிலே செரு கியும், சந்தனம் பூசப் பெற்று, அகன்று, உயர்ந்து விளங்குகின்ற செம்பொறியையுடைய மார்பிலே தொன்று பட்டு வரும் சிறந்த அணிகலங்களோடு, நறிய மாலைகளைப் பொலிவுற அணிந்தும், நுண்டொழு வைமைந்த கச்சிலை உடையின்மேல் இறுக்க கட்டியும், கையிலே வில்லை யெடுத்து அம்புகளைத் தெரிந்து பிடித்தும், பொன்னற்செய்த வீரக்கழல், பெயரும் பொழுதெல்லாம் திருந்திய அடியிலே ஏற்றியிலு செய்து விளங்கும் படியாகப் போந்தனன். போந்தவன், அனுகுதற்கரிய வலியமைந்த பகை வரைப் புறங் கண்ட வீரர் போலே, செருக்கும், சினமு முடைய நாய்கள் இமையாத கண்ணினவாய், எம்மை வளைத்துக் கொண்டு மேன்மேல் நெருங்கி வருதற்கு யாங்கள் அஞ்சி, அடி தளர்ந்து, வருத்தம் மிக்க மனத்துடன், வேறு புலத் தேறச் செல்லா நிற்ப தளைக் கண் னுற்றுனய், மாருய விடைகளை யெல்

லாம் பொரு தோட்டியதும், வேறு புத்திருக்கும் புதிய ஆவினைக் காணலுற்றது மாகிய ஏறு போல அழகு பெறத் தோன்றி, யாங்கள் அஞ்சுதற்குத் தான் அஞ்சி, மென்மையும், இனிமையு முடைய சொற்களை எமக்குப் பொருந்துமாறு சொல்லி, எம் கூந்தலையும், அழகையும் புகழ்ந்து, ‘ஒன்னிய தொடியும், மெல்லிய சாயலும், அழகிய உந்தியும், மதரிய கண்ணும் உடைய இளையீரோ! என்னைத் தப்பி, இவ்விடத்துப் போந்த யானை முதலியவற்றைக் கண்டாரோ?’ என வினாவினான். அதற்கு யாங்கள் மறுமொழி தந்திலே மாகையால், அவ் வாண்டகை நெஞ்சுழிந்து, ‘நீவீர் அவற்றைக் காட்டித் தாரீ ராயி னும், எம்முடன் ஒரு வார்த்தை சொல்லுதலும் நுமக்குப் பழியாமோ?’ எனசொல்லி, வண்டு மூசும் பூக்களையுடைய தழை பரந்த கொம்பை முறித்துப் பரிக்கோலைக் கைகடந்த மதயானை போல ஓச்சி, கல் லென்னும் ஓசை படக் கத்தும் வேட்டை நாய்களின் கடுங் குரலை மாற்றி, யாங்கள் வார்த்தை சொல்லுவ தேரர் காலத்தைப் பார்த்து நின்றனன். அப்பொ முது, வேறு புனத்திலே காவலாளர்கள் கள்ளஞ்சு காவன் மடிந்திருந்த வளவில், ஒர் வேழுமானது புனத்தினைத் தின்று நொக்கி விடுகையினால், அவர்கள் வருத்தம் மிக்குத் தமது பாம்புபோலும் வில்லை நானேற்றி அம்பினை யெய்து, காடெல்லாம் கல் லென்னும் ஓசை பிறக்க வாயை மடித்து வீளை யோசை யெழுப்பி, அதனைப் புனத்தினின்றும் ஓட்ட, அக்களிறு மதச் செருக்கினை யுடைத்தாகி, உருமேஹு போல முழங்கி, மரங்களை முறித்து, கையைக்

சுருட்டி நிலத்தே யெறிந்து, கூற்றுவனைப் போல எங்கள் மீது கடுகு வந்தது. யாங்கள், உயிர்கொண்டு பிழைப்ப தோரிடம் அங்கு வேறுணரோமாகி, உலை வுற்ற மனத்துடன், உயிரினுஞ் சிறந்த நாணினைப் பாதுகாத்தலை மறந்து, வளைக வொலிக்கும்படி விரைந்து சென்று, அவனைச் சேர்ந்து, தெய்வ மேற்ன மயில் போல நடுங்காநிற்க, அவன் கடுவிசைப் பகுழியை நிரம்ப வலித்து, அவ் வியாளையின் முகத்தே யெய்தமையால், அம்புபட் டுருவின புண்ணி னின் றும் குருதி யொழுகா நிற்க, அது, தன்னை மறந்து, ஆண்டு நிற்க லாற்றாது புறங் கொடுத் தோடிற்று. அதன் பின், யாங்கள், முருக வேளுக்கு வரை மக னிர் கைகோத் தாடுவது போன்று, கடம்பின் அரையினை நெருங்கச் சூழ்ந்த மாலை போல், கை கோத்துக் கொண்டு, யாற்றின் பெருக்கிலே குதித்து விளையாடலுற்று, இடிகரையினின்ற வாழை போலே, கால் தளர்ந்து நீரிற் செல்லலுற்றேமாக, அது கண்டு, விரைந்து வந்தெடுத்து, அழகிய மலை பொருந்தின நாட்டை யுடையனுன அவ் வாண்டகை, ‘யான் னினது அழகிய நலத்தை நுகர்வேன்; னின்னை நீங் குவேனெனச் சிறிதும் அஞ்சாதே.’ என்று சொல்லி, ஒளி பொருந்திய நுதலினைத் துடைத்து, நெடுநாள் இக் களவொழுக்கம் நிகழ வேண்டுமென னினைத்து, என் முகத்தை நோக்கிச் சிரித்தான். அப்பொழுது, தனக்கு இயல்பாகிய நாணமும், அச்சமும் வந்து தோன்றுகைபால், இவள் தன்னிடத்து னின்று விரைந்து நீங்கவும் விடானும், அங்கனம் னின்ற னிலையிலே கையா ஸைத்து, இவள் மார்பு தன்

மார்பிலே யொடுங்கும்படி தமுவா நின்று, பின், இவ ஞானக்கருத்து மேல் வரைந்துகொண்டு இல்லறம் நிகழ்த்துதலா யிருக்குமென உட்கொண்டு, இவளோ நோக்கி, ‘ஆருயிர்ப் பாவாய்! பலரும் வந்துண்ணுமாறு கதவு அகலத் திறந்து கிடக்கும் வாயிலை யுடையதாய், மிடாச் சோற்றை வருவார்க்கெல்லாம் வரையாம விடுகின்ற, விழாக்கொண்டாடினாற் போலும் செல்வத்தை யுடைய மனையகம் பொலிவு பெறும்படி, பைந்தினை மொழுகிய நெய்ம்மிக்க அடிகிலை நீ இடாநிற்க, குற்றமில்லாத உயர்குடிப் பிறந்தோர் தமது சுற்றத்தோடே விருந்துண்டு எஞ்சியுள்ள மிச்சிலை நீயும் யானும் உண்ணுதல் மேன்மை யுடைத்து.’ என்று சொல்லி, இல்லறம் தங்களைக் கரை யேற்றுவதாகத் தெளிவித்து, மலை யுச்சியிலுறையும் முருகவேளோ வாழ்த்தி, வணங்கி, அவன் முன்பு வஞ்சினங் கூறி, அழகிய இனிய அருவி நீரைக் குடித்தனன். அதனால் இவள் நெஞ்சு பொருந்தியிருக்க, களிற்றினால் தரப்பட்ட கூட்டத்தைத் தேவர்களும் விரும்பும் பூக்கள் நிறைந்த சோலையில் அன்றைப் பகற் பொழுதெல்லாம் போக்கி, ஞாயிறு மலையின்கண் மறைய, மாலைப் பொழுது வருதல்கண்டு, ‘இலங்கிக்கையீர்! நும்முடைய சுற்றத்தார் நுமது நேரிறை முன்கை பற்றி எமக்குத் தர, நாடறி யும் நன் மனத்தினைப் பின்பு நிகழ்த்துவேம். யாம் இக் களவொழுக்கத்தாற் பெறும் பேரின்பம் நுகர்தற்குச் சிறிது நாள் இங்ஙனம் ஒழுகுவது பற்றி நெஞ்சு கலங்காதிருப்பீராக.’ என்று அருஞ்ஜடைத்தாகிய நன்மொழியை இவள் வருத்தந் தீரும்படி

சொல்லி, ஆவைப் புணர்ந்த ஏறு போலே விடாமல் எம்முடன் கூடவந்து, முழவோசை யருத நம் ஊர்வாசலில், பலரும் நீருண்ணுங் துறையில் எம்மை கிறுத்தி மீண்டு போனன். அது முதலாக, அன்று போலும் விருப்பத்தோடே, எங் நாளும் இரவுக் குறியில் வருதலைத் தனக் கியல்பாக வடையன். அங்கு னம் வரும்போதெல்லாம், ஊர் காவலர் கடுகிக் காத்தாராயினும், சினத்தினையுடைய நாய் குரைத்ததாயினும், நீ துயிலுணர்ந்தாயாயினும், நிலவு வெளியாக எறித்த தாயினும், மூங்கிலை யொத்த மென்றேளிற் பெறும் இன்றுயில் பெறுது போவன். அங்கனம் வாளா பெயரினும் அதற்கு வெறுத்தலைச் செய்யான். அவன்றுன் இளமைப் பருவத்தைக் கடந்தது மிலன். செல்வச் செருக்கால் எந்நாளும் தன் குலத்திற் குரிய நற்குணங்களின் நீங்கியது மிலன். அலர் முதலீய வற்றூல் அச்சத்தை யுடைய இவ்வூரின் கண், தனக் குப் பொய்யாயிருக்கின்ற இரவுக்குறியில் வருந்தன் மையை, இஃதொழுக்க மன்றென்று நினைத்து, அவன் வரைந்துகொள்ள இல்லறம் நிகழ்த்துதலே நல்லொழுக்கமென்று துணிகையினாலே, இவளுடைய பெரிய மதர்த்த குளிர்ந்த கண்கள், பெருந்துளி யெறிந்து மழை பெய்யப்பட்ட மலர் போல் அழகு கெட்டு, இமை சோர்ந்து, ஈரத்தினையுடையவாய்க் கலங்காநிற்கும். அதற்குமேலே, இவள், அவர் வருகின்ற மலையிடம் புலியும், யாளியும் முதலீய இடும்பை செய்வன வடையவாயிருக்கு மென்று நினைக்குங் தோறும், வலையி லகப்பட்ட மயில் போலே தனது நலம் போம் படி மெளிந்து, கண்ணில் அரித்து வீழ்கின்ற நீர்

நான் தோறும் மார்பிலே துளிப்பக் கலங்காங்கிற்கும்.
இதுகாண் நல்வினை நிகழ்ந்த வண்ணம், என்றான்.”

தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்குங் காலத்
துத் தலைவனை எளியனுக்க் கூறுதலும், உயர்த்துக்
கூறுதலும், அவனது வேட்கை மிகுத்துரைத்தலும்,
அவன் தம்மைக் கைப்பற்றினமைக்குக் காரண மிட
டுரைத்தலும், தலைப்பட்டமை கூறுதலும், படைத்து
மொழியாது உண்மை கூறுதலும் என்று இவ்வாற்
ஒல் உணர்த்துதற் குரியள், என ஆசிரியர் தொல்
காப்பியானார் கூறிய இலக்கணம் இப்பாட்டில் இடை
யிடை அமைந்திருத்தல் காண்க.

இவ்வாறு கூறக் கேட்ட செவிலியானவள் பின்பு
நற்றூயக்கு அறத்தொடுநிற்கும். நற்றூயும் தந்தைக்
கும், தன்னையர்க்கும் அறத்தொடுநிற்கும். பின், தலை
மகன் தமரோடும் போந்து, தலைமகளை வரைந்து
கொண்டு, இல்லறம் நிகழ்த்தா நிற்பன் என்க.

இனி, களவொழுக்கம் குற்ற முடைய தன்றே
எனின், இதுதான், எவ்வாற்றானும் ஒப்புமை யடையா
ரிருவர் மாட்டுத் தெய்வத்தான் நிகழ்ந்ததாகலானும்,
கந்தருவர் வழக்கத்தோடு ஒத்த தாகலானும், பின்பு
இவ்விருவருமே நாடறிய நன் மணஞ் செய்து கோட
லானும் குற்றமுடைத் தாகாது. தலைவனுக்கும்
தலைவிக்கும் உள்ள தலையன்பு இவ் வொழுக்கத்தில்
சிறந்து காணப்படுதலின், இது குணமுடையது
மாகின்றது. இன்பத்திற்குக் காரணம் அன்பேயாக
வின், மக்களுள் தலைவராயினரிடத்து நிகழும் அன்
பினை விளக்கி, அதன் காரியமாகிய இன்பத்தைக்
காட்டுவது ஆன்றேர் கருத்தாம். இறையனை

ரும் முதற்சூத்திரத்து, ‘அன்பி ஸைந்திஜீனக் கள் வெனப் படுவது’ என்றும், இறுதிச் சூத்திரத்து, ‘களவு கற்பெனக் கண்ணிய வீண்டையோ-ரூங்கி முன்பி னுயர்ச்சி மேன’ என்றும் கூறிவைத்துத் தலை மக்க ளொழுக்கம் அன்பினைச் சார்ந்து நிகழ்வதென்று காட்டியருளினார். தலைவற்கும் தலைவிக்கும் இடையே தொன்றும் இவ்வன்பே, பின் எல்லா வழிர்களிடத் தும் அன்பு செய்தற்கும், உலகெலாமாகி, வேறூய், உடனுமா யிருக்கும் முழு முதற் கடவுளிடத்து அன்பு செய்தற்கும், வித்துப் போன்றுள்ள தென்பது உய்த்துணர்வார்க்கு விளங்கும்.

இனி, ‘பொய்யும் வழுவும்’ மிக்குள்ள இக்காலத் திற்கு இவ் வொழுக்கம் பொருந்திய தன்று மெனி னும், மக்கள் அறிவு வரப்பெற்று, ஒருவரை யொரு வர் அறிந்து, மனம்பற்றிய பின்னரே மணஞ் செய் தல் தக்க தெனவும், சிறுமியர் மரப் பாவைக்கு வது வை யாற்றுதல் போல் இளங் குழவிகட்கு மணம் முடித்தல் சிறிதும் தகாதெனவும் அறிக.

பெண்டிர்க் குரிய கடமை பலவற்றுள்ளும் முதலாக நிற்பது, அவர்கள் தற்பினின்றும் வழுவாது தம் மைப் பாதுகாத்துக் கொள்ளுதலே. ‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற-சொற் காத்துச் சோர்விலாள் பெண்.’ என்று வள்ளுவனுரும் அதனியே முதலாக வைத்துக் கூறியுள்ளார். கற் பென்னும் ஒழுக்கமே அவர்கட்குச் சிறந்த அணிகல் வைது. உயர்குடிப் பிறந்த பெண்டிர் தம் கற்பினை நிலை நாட்டுதற்கு உயிரினை யிழுக்க வேண்டு மெனின், அவ் வயினினையும் ஓர் துரும்பெனக் கருதி விடுவர்.

* ‘உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ்-செயிர் தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்றெனத்-தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு’ எனத் தொன்று தொட்டு வரும் தமிழ் நாட்டுப் பெண்டிரது கற்பின் திறத்தை ஆசிரியர் தொல்காப்பியனூர் சிறந் தெடுத் துக் கூறுதலுங் காண்க. இப்பாட்டின் கண், தலை வியானவள், இருமுதுகுரவர் கொடுப்ப மணம் நிகழாவிட்டனும், ஊழால் தன்னை யுற்றினுக்கே தான் உரியளைன்னும் உறுதிப்பா டையளாப், இதனை வெளிப்படுத்தா தொழியின், தாய் தந்தையரால் தன் கற்பிற்கு ஏலாதன கருதப்பட்டுத் தனக்கும், குடிக்கும் வடிவுண்டா மென்று அஞ்சி, தோழியை நோக்கி, ‘விலையுயர்ந்த அணிகலன் கெடினும் மீண்டும் வந்து கூடும்; சால்பு முதலிய குன்றின் உண்டாயப் பழியைப் போக்கிப் பழைய புகழை நிறுத்தல் முனிவர்க்கும் அரிது என்பர் நூலோர்.’ எனவும், ‘எமக்குள் நிகழ்ந்த இம் மன்றலைச் செவிலிக்கு அறிவுறுத்தலே நன்றாம்.’ எனவும், ‘அதன் பின் தாய் தந்தையர் நம்மைத் தலைவர்க்கு அளிக்க நேர்ந் திலராயினும், இவ் வருத்தத்தைப் பொறுத்திருந்து உயிர் நீப்பின், மறுமையினும் இக் கூட்டம் நமக்கு இயைவதாகும்.’ எனவும் கூறினாக,

‘முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை
நேர்வருங் குரைய கலங்கெடிற் புணரும்;
சால்பும் வியப்பு மியல்புங் குன்றின்
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி யையர்க்கு மங்கிலை

யெளிய வென்னார் தொன்மருங் கறிஞர் ;
 இருவேம் ஆய்ந்த மன்ற விதுவென
 நாமறி வுருவிற் பழியு முண்டோ ?
 ஆற்றின் வாரா ராயினு மாற்ற
 வளையுல கத்து மியைவதால் நமக்கென ?

என்று கூறப்பட்டுள்ள தொடர்கள், எத்துணை உய
 ரிய கருத்தைத் திட்பழற விளக்கி மகிழ்வுறுத்து
 கின்றன பார்மின் ! ‘கலங் கெடிற் புணரும்’ என்ற
 எடுத்துக் காட்டால், மக்கட்கு அஃது ஒழுக்கம்
 போல் அரியதன்று என்பதும், உடம்பிற்கு அணி
 யாய அஃது இல்லா தொழியினும், உயிர்க்கு அணி
 யாய ஒழுக்கமுடையாரே யாவரானும் புகழப் படும்
 மேன்மையுடைய ரென்பதும், அஃதுடைத்தாயிருப்
 பினும் ஒழுக்க மிலாதவர் போக்குதற்கரிய பழி
 யினையே எய்துவ ரென்பதும் பெறப்படுகின்றன.
 இத்துணை அறிவும் உறுதியும் வாய்ந்த பெண் மக்
 களைப் பெற்றிருத்தலினும் ஒரு நாடு பெறுதற்
 குரிய பேறு யாதுளது ?

இனி, இப்பாட்டின்கண்,

‘குன்றுகெழு நாடனைம் விழைதரு பெருவிறல்
 உள்ளத் தன்மை யுள்ளினன் கொண்டு
 சாறயாங் தன்ன மிடாஅச் சொன்றி
 வருநர்க்கு வரையா வளங்கர் பொறப
 மலரத் திறந்த வாயில் பலருணப்
 பைந்தின மொழுகிய நெய்ம்மலி யட்சில்
 வசையில் வான்றினைப் புரையோர் கடும்பொடி
 விருந்துண் டெஞ்சிய மிச்சில் பெருந்தகை
 நின்னே இண்டலும் புரைவ தென்றுங்கு
 அறம் புணை யாகத் தேற்றி ’

என இல்லற விபல்பு கூறப்பட்டுள்ளது. இது, தலைவியின் கருத்து வரைந்து கொண்டு இல்லறம் நிகழ்த்துதலா யிருக்குமென உட்கொண்ட தலைமகன், அவளை நோக்கிக் கூறிற்றுக்கத் தோழி கூறியதாகும். இதில், தலைவன் றன் மனையகம், பலரும் வந்து உண்ணும்படி கதவு அகலத்திறந்தே கிடக்கும் வாயிலை யுடைய தென்றும், மிடாச் சோற்றை வருவார்க் கெல்லாம் வரையாமலிடுதலின், விழாக் கொண்டாடி னற் போனும் செல்வத்தை யுடைய தென்றும் கூறி யிருப்பது, தமிழ் மக்களது அறத்தின் மேம்பாட்டினை மலைவிளக் காக்குகின்றது. ‘படைப்புப் பல படைத்துப் பலரோ உண்ணும், உடைப் பெருஞ் செல்வர்’ எனப் புறத்திலும், ‘புகழ்நிலையை மொழி வளர, அறங்கிலையை அகன்டிட்ட, சோறுவாக்கிய கொழுங்கஞ்சி, யாறுபோலப் பரங்கொழுகி’ எனப் பட்டினப்பாலையிலும் உண வளித்தலின் சிறப்புக் கூறியிருத்தலுங் காண்க. இவற்றால், பலருடனகை உண்ணுதலே செல்வத்துப் பயனு மென்பதும், இது பெற்றாலே செல்வரா மென்பதும் பெறப்படுவதாயிற்று. ‘மலரத்திறந்த வாயில்’ என்னுங் கருத்தினைக் கம்பரும், ‘அடையா நெடுங் கதவு’ என்று கூறுவர். பிறரும் பிறவாறு கூறுவர். இத்தகைய மனையின்கண், பசிய நின்மொழுகினை நெய் மிக்க அடிசிலை நீ இடுகையினுலே, குற்றமில்லாத உயர் குடியிற் பிறந்த பெரியோர் தமது சுற்றத்தோடே விருந்துண்டு எஞ்சியுள்ள மிச்சிலை நின்னேடு உண்ணுதல் மேன்மை யுடைத்து.’ என்றும், ‘இவ் வில்லறமே நம்மைக் கரையேற்றுவதாகும்.’ என்றும் தலைவன்

தலைவிக்குக் கூறினான் என்க. எனவே, வரைந்து கொண்டு இல்லறம் கிகழ்த்துவேம் என்று நூயிற்று. இல்லிலிருந்து செய்யப்படும் அறம் பலவற்றுள்ளும் விருந்தோம்பல் சிறப்புடைத்து. வள்ளுவனுரும் விருந்தோம்பலையே சிறந்தெடுத்து முதற்கட் கூறுவாராயினர். பிறவறம் புரியினும், விருந்தோம்பல் இல்லழி, இல்லறம் இல்லை யாயிற் ரென்பது தேற்றம். இவ்வறம் தான் ஒத்த அன்புடைய கணவனும் மனைவியும் கூடியிருந்தல்லது செய்ய லாகாது. ‘தொல் லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை’ என்று கண்ணகி கூறுவதாக இளங்கோவடிகளும், ‘விருந்து கண்டபோ தென்னுறுமோ வென வெதும்பும்’ என்று சிதை அழுங்குவதாகக் கம்பரும் கூறியிருக்கும் நுட்பம் உள்ளென்கொளற் பாலது. இப் பாட்டில், ‘பைந்நினமொழுகிய நெய்மமலியடிகில்’ என்றமையால், விருந்தினர்க் களிப்பது சிறந்த வுணவாதல் வேண்டு மென்பதாயிற்று. ‘வசையில் வான்றினைப் புரையோர்’ என்றமையால், விருந்தினர் தகுதியளவே விருந்தோம்பலின் பயனளவா மென்பதாயிற்று. ‘விருந்துண் டெஞ்சிய மிச்சில்’ என்றழூமயால், விருந்தினர்க்கு இடுதற் பொருட்டே உணவு அடிதல் வேண்டு மென்பதாயிற்று. ‘பெருந்தகை’ என்றமையால், அங்கும் மிச்சி லுண்பானே பெரிய தகுதிப்பா டைபன் என்பதாயிற்று. ‘நின்னேடுண்டலும்’ என்றமையால், மனைவி முன் விருந்து மனமகிழ்ந் தூட்ட உண்ணவேண்டு மென்பதாயிற்று.

‘இனைத்துணைத் தென்பதொன் நில்லை விருந்தின் ருணைத்துணை வேள்விப் பயன்.’

‘வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சின் மிசைவான் புலம்.’

என்னும் மறை மொழிகள் இங்கு நினைக்கற் பாலன். ஒருவளையும் ஒருத்தியையும் படைத்துக் கொண்டு, அவர்கள் வாயிலாக உலகத்தார்க்கு இன்பத்தின் பெற்றியை அறிவிப்பான் புக்க ஆசிரியர், அவ்வின் பம் நிலைபெறுதற்கு அறம் பற்றுக்கோடாதலையறிந்து; கற்பொழுக்கமும், விருந்தோம்பலும் முதலிய இல்லற முறைமைகளை இடன்றிந்து கூறிவைத்தாரென்க.

இனி, இப்பாட்டியற்றிய நல்லிசைப் புலவராய கபிலர், தாம் கூறும் இப்பொருளின் சுவையை மேம்படுத்துக் காட்டுதற்குப் பலதிறப்பட்ட வனப் புடைய உலகியற் பொருட் காட்சியில் நம்மைக் கொண்டு செல்கின்றார். உலகத்தில் அழகு மிக்குடைய பொருள்களைக் காணுங்கால், மக்களது அறிவு, அவற்றில் அமுந்தி நின்று இன்புறுதல் கண்கூடாம். அத் தகைய பொருள்களை வெவ்வேறிடத் துத் தனித் தனியாகக் காண்பதினும், அவை பல வற்றையும் தொகுத்து வைத்துள்ள காட்சி மன்றத் தில் ஒருசேரக் காணுங்கால், அவற்றின் நிறங்களும், வடிவுகளும், குணங்களும், செயல்களும், ஒற்றுமை, வேற்றுமைகளும் என்னிறந்த வகையாய்த் தோன்ற, அவைகளை அங்குனம் படைத்தருவிய முழுமுதற் கடவுளின் வரம்பிலா ஆற்றலை நினைந்து வியந்து உருகு கின்றோம். அங்குனம் பல் பொருளும் தொகுத்து

வைத்துள காட்சி மன்றம் தானும், எக்காலத்தும் எவ்விடத்து முள்ள யாவர்க்கும் ஒருசேரப் பயன் படுவதின்று. நல்லிசைப் புலவராயினுரே அப் பொருள்களைத் தம் பாட்டுக்களில் தொகுத்து வைத்து, எக்காலத் தியாவருள்ளத்தும் நிலவு மாறு செய்ய வல்லுநர். இயங்கியற் பொருளும், நிலையியற் பொருளும் ஆகிய உலகத்துப் பொருள்கள் செய்யுளிற் கூறப்படும் பொழுது, அவற்றினியற்கை பிறழாமல் உள்ளவாறு கூறப்படுதல் வேண்டும். அவ்வாறு கூறுமிடத்தும், ஒரோவழிப் பொருள் புலப்படா தொழியினும், சுவை தோன்றுவிட்டனும் அவற்றேடு ஒப்புமை யுடையவற்றைக் கண்டு சார்த்திக் கூறுதல் வேண்டும். ஒரு பொருளை அதன் தன்மை பிறழாமல் கூறக் கேட்கு மிடத்தும், ஒத்த தன்மையுடைய வேறு பொருளோடு உவமித்துக் கூறக்கேட்கு மிடத்தும் உண்டாகும் மகிழ்ச்சி பெரிது. இவற்றை முறையே தன்மை நவிற்கி யெனவும், உவமை எனவும் கூறுவர் அணி நூலார். ஆசிரியர் தொல்காப்பியனர் உவமமொன்றே கூறி, அதன்கட்டல அழகும் அடங்க வைத்த மாட்சி அளவிட்டுரைக்கற் பாலதன்று. பிற்காலத்தார் அலங்கார மெனப் பல நூல்கள் எழுதி வைத்தாரேனும், அவை யெல்லாம் தமிழில் இல்லாத அழகினைக் கூறுவனவுமல்ல; உள்ள அழகினை எஞ்சாது எடுத்துரைப் பனவு மல்ல; இயற்கையின் வழாமல் இயம்புவனவு மல்ல. இவ் வுண்மையினை, ‘நிரனிறுத் தமைத்த’ என்னும் உவமவியற் சூத்திர வரையில், ‘இனி இவ் வோத்தினிற் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றை

யும், சொல்லதிகாரத்தினுள்ளும், செய்ய வியலுள் நும் சொல்லுகின்றன கில பொருள்களையும் வாங்கிக் கொண்டு மற்றவை செய்யுட் கண்ணே அணியா மென இக்காலத் தாசிரியர் நூல் செய்தாரு மூலார். அவை ஒரு தலையாகச் செய்யுட்கு அணி யென்று இலக்கணங் கூறப்பட்டா. என்னை? வல்லார் செய்யின் அணியாகியும், அல்லார் செய்யின் அணியன் ருகியும் வரும் தாங்காட்டிய இலக்கணத்திற் சிதையா வழியு மென்பது? எனவும், 'அல்லதுஉம் பொருளது காரத்துட் பொருட் பகுதிக ளெல்லாம் செய்யுட்கு அணியாகலான் அவை யெல்லாங் தொகுத்து அணி யெனக் கூறுது வேறு சிலவற்றை வரைந்து அணி யெனக் கூறுதல் பயமில் கூற்றுமென்பது.' எனவும் பேராசிரியர் விளக்கிய வாற்றூன்றிக. பொருள்களைக் கிடந்தவாறு கூறியும், உவமித்துக் கூறியும் மெய்ப் பாடும், பயனுமுண்டாகச் செய்யுளியற் ற வேண்டில், புலவராயினார் பல்வகைப் பொருள்களையும் கண்டு கண்டு அவற்றின் றன்மைகளை நுனித்தறிந்து உளத்தி லமைத்துக் கொள்ள வேண்டும். பல்தினை மக்களின் பழக்க வழக்கங்களையும், உணர்ச்சி வேறுபாடுகளையும் நன்கறிந்தாராதல் வேண்டும். மனவியற்கைத் தன்மை களை மிக அறிந்திருத்தல் வேண்டும். சுருங்க வுரைக்-கின் உலகமே அவர்க்குக் கல்லூரியாகவும், உலகி லுள்ள எப் பொருளும் அவர் கற்கும் பாடமாகவும் அமைந்திருத்தல் வேண்டும். இங்ஙனம் உலக வியல் பை முற்ற வணர்ந்த புலவர்களியற்றும் நூல்களே, எத்தேயத்தினும் எம் மொழியினும் யாவரானும்-

போற்றப் பட்டு வருகின்றன. நம் புலவர் பெரு மாணிக்ய கபிலர் புல், மரம் முதலாக வள்ள அனைத் துயிர்களின் பண்புகளையும், உலகத் தொற்றங்களையும் ஆராய்ந்தறிந்த அறிவு முதிர்ச்சி யுடையோ ராவர்.

இப்பாட்டிலே செங்காந்தட்டு முதல் மலையெ ருக்கம்பூ இறுதியாகத் தொண்ணுற ரெஞ்பது வகைப் பூக்களை ஒருசேரக் கூறியிருப்பதும், அவற்றுள் பலவற்றை, ‘வள்ளிதழூண்செங்காந்தள், எரிபுரை யெறுழும், வான்பூங் குடசம், மணிப்பூங் கருவிளை, பல்லினர்க்குரவம், பல்லினர்க்காயா, தேங்கமழ் பாதிஸி, கொங்குமுதிர் நறு வழை, மணிக்குலைக் கட்கமழ் நெய்தல், தூங்கினர்க் கொன்றை, சுடர்ப்பூங் தோன்றி’ என அவ்வற்றின் சிறப் பியல்பு தோன்றுமாறு ஏற்ற அடைகளுடன் கூறியிருப்பதும் மரம், செடி, கொடி வகைகளில் இவ்வாசிரியர்க்குள்ள பரந்த ஆராய்ச்சியையும், இவரது நினைவின் மாட்சியையும் நன்கு புலப்படுத்துகின்றன.

இன்னும் இப்பாட்டிலே உலகியற்பொருள்களைக் கூறுமிடத்து, நெல்லினைக் கொண்ட நெடியமுங்கி லீத் தின்றற்கு மேல் நோக்கி நின்று வருந்தின யாளை, அவ்வருத்தந் தீரும்படி தனது கையைக் கொம்பின் மேலேற்றித் தொங்க விட்டுக் கொண்டிருத்தலும்; ஞாயிற்றின் கதிர் காடும் வெம்மை மிக்க பொழுதில், வானிலே பறக்கும் பறவைகள் தாம் விரும்பும் சேக்கைகளிற் செல்லுதலும்; தினைத்தாளால் வேய்ந்த குறுங்காற் குடிசையில், மைனவியெடுத்துக் கொடுப்ப மதுவையுண்டு களித்துப் புனங்

காப்போன் காவற்றெழுழிலை மறந்திருத்தலும்; யானை புனத்தைத் தின்று அழித்து விடுகையைக் கண்ட கானவர், சினம் மிக்கு, வில்லை நானேன்றி அம்பெப்பும், தட்டையைப் புடைத்தும், காடெல்லாம் கல் வெனும் ஒசையுண்டாக வாயை மடித்து வீளையெழுப்பி அதனை யோட்டுதலும்; அங்குனம் ஒட்டப்பட்டு மதச் செருக்குடன் புறப்பட்ட வேழும், மரங்களை முறித்து, இடு யேறு போல் முழங்கி, கையைச் சுருட்டி நிலத்தே யெறிந்து கடுகி வருதலும்; தலை மகன் தலைவியது ஒளி பொருந்திய நுதலைத் துடைத்துத் தோழியின் முகம் நோக்கிச் சிரித்தலும்; அவன் தலைவியை வரைந்து கொண்டு இல்லறம் நிகழ்த்துதல் மெய்யென்று தெளிவித்தற் பொருட்டு, மலையுச்சி யில் உறைகின்ற முருகக்கடவுளை வாழ்த்தி வணங்கி, வஞ்சினங்கூறி, இனிமை மிக்க அருவி நீர் சூழ்த்தலும்; பிறவும், இயற்கை வழாமல், ஒவியம் வரைந்து காட்டினாற்போல அழகு பெறக் கூறியிருப்பதிலிருந்து, புள், விலங்குகளின் றன்மைகளையும், மக்களின் பழக்க வழக்கங்களையும், மனவியற்கையையும் எவ்வளவு நன்றாக இவர் அறிந்துள்ளா ரென்பது புலனுகின்றது.

மற்றும், இதில் தலைவன் றன்மை கூறுங்கால், நறிய மயிர்ச்சங்கநனம் பூசி, அந்த ஈரம் புலரும்படி விரலா லலைத்துப் பிணிப்பு விடுத்து அகிற் புகை யூட்டுகையினுலே, வண்டுகள் மொய்க்கும்படி அகிலீன் நெய் கலக்கப்பெற்று, நீலமணிபோலும் நிறத் திலை யுடைத்தாய்க் கடைகுழன்று வளர்ந்திருக்கும், எண்ணெய் பூசப்பெற்ற குடுமியிலே பல்வகை மலர்

களாலும் தொடுக்கப்பெற்ற தொடையலையும், தாழை மடவிற் கட்டிய கண்ணியையும் முருகனென்று அச்சமுறும்படி சூடி, அழகிய பிச்சி மலராற்றேடுத்த ஒரு காழகிய மாலையைச் சுற்றி, அசோகின்து தளி ரைத் திரண்ட தோளிலே வீழ்ந் தலைக்கும்படி ஒரு காதிலே செருகி, வலியமைந்து, அகன்று, உயர்ந்து, சாந்து பூசப்பெற்று, உத்தம விலக்கண மாகிய மூன்று வரிகளையுடைத்தாய் விளங்கும் மார்பிலே, தொன்றுபட்டு வரும் பேரணிகலங்களோடே நறிய மாலைகளை யணிந்து, உடுத்தவுடை துளக்கமற நுண்ணிய தொழில்களையுடைய சக்சினை இறுக்கட்டி, தடக்கையில் வில்லை யெடுத்து அம்புகளைத் தெரிந்து பிடித்து, பொன்னுற் செய்யப்பட்ட நல்ல வீரக்தழல் பெயரும் பொழுதெல்லாம் திருந்திய அடியிலே ஏற்றிழிவு செய்யும்படியாக, பகைப் புலத்தைப் பாழக்கும் வலியமைந்த வேலினையுடைய வீரரைப்போலே கின்த்தாற் செருக்குற்றுத் தம் மேல் ஒன்று நெருங்குந்தோறும் வெகுஞும், மூங்கில் மூளைபோலும் பற்களையும், பெரிய உகிரையுமடைய நாய்கள் இமையாத கண்களையுடையவாய் வளைத்துக்கொண்டு போதர, ஆனேறு போல் வந்தான்! என்றும்;

மாலைப் பொழுதின் றன்மை கூறுங்கால், ‘ஞாயிறு மலையைச் சேர்ந்து மறைதலால் மான்கணம் மரத் தடிகளிலே திரள், ஆன் கூட்டம் கன்றுகளையழைக்கும் குரலையுடையவாய் மன்றுகள் நிறையப் புகுதலைச்செய்ய, வளைந்த வாயையுடைய அன்றில் பளையின் உண் மடவிலே யிருந்து பேட்டை யழைக்க,

அரவு தான் மேய்தல் காரணமாக மணிபிளை யுமிழு, ஆயர்கள் பலவிடங்களினும் நின்று ஆம்பலென்னும் பண்ணினையுடைய சூழலிடத்து இனிய இசையை யெழுப்ப, ஆம்பலின் அழகிய இதழ்கள் தனையவிழு, அந்தனர் மாலைப் பொழுதிற் செய்யும் கடன்களை நிகழ்த்த, வளமிக்க மனைகளில் அழகிய தொடியினை யுடைய மகளிர், வினக்கினைக் கொருத்தி வைத்துத் தாம் செய்யுங் கடன்களைச் செய்ய, வனத்தின் கண் வாழ்கின்றவர்கள் வாளை யளாவிய பரணின்மேலே தீக்கடை கோலால் நெருப்பை யுண்டாக்கி யெரிப்ப, முகில் மலையிடத்தைச் சூழ்ந்து கறுப்ப, காட்டி அள்ள விலங்குகளைல்லாம் கல்லென்னும் ஒசையுடையவாய் ஒன்றற்கான்று மாறிக் கூப்பிட, பறவைகள் குடம்பையிலிருந்து ஆரவாரிக்க மாலை துண்ணிற்று. என்றும்; அவ்வற்றின் றண்மையை ஆராய்ந்து இயற்கை நெறி வழுவாது கூறியிருப்பது மிக மகிழ்ச்சி விளைப்பதாகின்றது.

இனி, இப்பாட்டின்கண் முப்பத்தைந்து உவமைகள் ஆண்டாண்டுக் கூறப்படுகின்றன. அவற்றுள், கருத்தொற்றுமையுள்ள ஐந்தனை விடுத்து, ஏனைய முப்பது உவமைகளை ஈண்டுத் தருகின்றும்.

செவிலியின் முனிவுக்கும் தலைவியின் வருத்தத் திற்கும் அஞ்சம் தோழியின் அச்சத்திற்கு, இகல் புரியும் இருபெரு வேந்தர்க் கிடை நின்று சந்து செய்விக்கும் சான்றேரது அச்சமும்; துய்யையுடைய தலை வளைந்து முற்றின பெரிய தினைக் கதிருக்கு, யானையது கொம்பின்மே வேற்றித் தொங்க விட்டி ருக்கும் துதிக்கையும்; கார்காலத்து இடியின் முழுக்

கத்திற்கு, முரசின் அதிர்ச்சியும் ; மின்னலுக்கு, முருகன் அசுரரைக் கொல்ல எடுத்த வேற்படையும் ; மலை யுச்சியினின்றும் விழுகின்ற அருவிக்கு, விளங்குகின்ற வெண்டுகிலும் ; மலைப்பாறையிற் சீனயின் நீருக்கு, பளிங்கைக் கரைத்துச் சொரிந்து வைத்த நீரும் ; சிறிய முதுகிலே தாழ்முந்து கிடக்கும் பின்னிய கூந்தலுக்கு, பொன்னிலே யழுத்தின நீல மணியும் ; எறுமூம் பூவின் நிறத்திற்கு, நெருப்பின் நிறமும் ; செங்கிறப் பூக்களைப் பரப்பி வைத்தற்கு, அரக்கினை விரித்து வைத்தலும் ; அசோகினது தளிரின் நிறத்திற்கு, நெருப்பின் நிறமும் ; வேட்டை நாயின் சினத்திற்கு, வேல் வீரரின் சினமும் ; நாயின் பல்லுக்கு, மூங்கில் முளையும் ; தலைவியைக் கண்டு விரும்பி யடையும் தலைவனுக்கு, வேறு புலத்துள்ள புதிய ஆவைக் கண்டு அணைய வரும் விடையும் ; இம் மென இமிரும் வண்டி ஞேசைக்கு, நட்டராகம் முற்றுப் பெற்ற பாலை யாழை வாசிக்க வல்லவன் தன் கையாலே வாசித்த நரம்பி ஞேசையும் ; தலை மகன் தழை பரந்த பூங் கொம்பை முறித்து வேட்டை நாய்களை யடித்தலுக்கு, மதயானை பூங் கொம்பை முறித்து ஓச்சி நிற்றலும் ; குடிசையிலிருந்து புனங்காப்போனது மனைவியின் நோக்கிற்கு, மான் பிணையும் ; கானவரது வில்லுக்கு, சினம் மிக்க பாம்பும் ; மதயானையின் பிளிறுதலுக்கு, உருமேற்றின் முழுக்கமும் ; மதக் களிற்றின் வருகைக்கு, கூற்றுவனது வருகையும் ; நடுக்க முற்ற மகளிர்க்கு, தெய்வமேற்றின மயிலும் ; மகளிர் கைகேர்த் திருத்தற்கு, கடம் பின்து அடி மரத்தை நெருங்கச் சூழ்ந்த மாலையும் ;

மகளிர் அருவியிலே கால் தளர்ந்து செல்லுதலுக்கு, இடிகரையினின்ற வாழை சரிந்து செல்லுதலும்; மலைச் சாரவில் தேறலை அயின்ற மயில் தளர்வதற்கு, ஆடு மகள் கழாய்க் கயிற்றிலே ஏறி ஆடுகின்ற தாளத்தினால் ஆற்றிது தளருதலும்; செங்காந்தட்டபூக்கள் பரந்து கிடக்கின்ற நிலத்திற்கு, அழகிய பல கச்சப் பரந்த நிலமும்; மணையின்கண் வருவோர்க் கெல்லாம் சோறிடுதற்கு, விழாக் கொண்டாடுதலும்; வளைந்த வாயை யுடைய அன்றிலி நேசைக்கு, ஊது கொம்பி நேசையும்; பறவைகளி நேவியோடு மாலைப் பொழுது துன்னுதற்கு, சினம் மிக்க வேங்தன் அமரின்கட் செல்லுதலும்; தலைவியின் ரேஞ்சுக்கு, இள மூங்கிலும்; இமை சோர்ந்து அழகு கெட்டுக் கலங்கும் தலைவியின் கண்களுக்கு, பெருந்துளி யெறிந்து மழை பெய்யப் பட்ட மலரும்; இரவிலே தலைவன் வரும் வழியின் ஏதம் நினைந்து கலக்க முறை தலைவிக்கு, வலையிற் பட்ட மஞ்சளையும்; உவமையாகக் கூறப்பட்டுள்ளன. சிறப்பு முதலியன நிலைக்களமாக, வினை, பயன், மெய், உரு என்பன பற்றித் தோன்றும் இவ்வுவமங்களைல்லாம், ‘உவமையும் பொருஞ்சும் ஒத்தல் வேண்டும்.’ எனத் தொல்காப்பியனார் கட்டளையிட்டவாறே அமைந்து, பாட்டினை அழகு செய்து, இன்பம் விளைப்பனவாதல் காண்க.

இனி, வெளிப்படையாகக் கூறும் இவ் வுவமம் போலன்றி, நுண்ணுணர்வான் ஆராய்ந்து காண்ததக்கஉள்ளுறை யுவமம் என்ப தொன்றுண்டு. இவ்வள்ளுறை யுவமந்தான் பண்டைச் சான்றேர் செய்

யுட்களில் மலிந்து காணப்படுகின்றது. அகப் பொருட் செய்திகளில் வெளிப்படக் கூறுதல் நாகரிகமன்றெனத் தோன்று மவைகளை மறைத்துக் கூறுதற் பொருட்டு, இஃது இன்றி யமையாது வேண்டப் படுவதாயிற்று. தலைவன் முதலாயினுர் நாடு முதலியவைகளைப் புனைந்துரைக்கு மிடத்து, கேட்போர்நுண்ணுணர்வான் ஆராய்ந்து அப் புனைந்துரையை உவமையாகக் கொண்டு வேறு பொருள் கொள்ளுமாறு கூறுவதே உள்ளுறை யுவமம் ஆகும். இங்கானம் கூறுவதால் நாகரிக முறை வழுவாமையும், இருபொருளை ஒரு சொல்லிற் கூறலாகிய சுருங்கக் கூறுதலும், கேட்போர் அறிவு நுணுகினின் நுணர்ந்து இன்புறதலும் ஆகிய பல பயன் விளைகின்றன. தமிழின் ஒப்புயர் வற்ற மாட்சிக்கு இவ் வள்ளுறை யுவமம் ஒன்று தானே சான்றூத லமையும். இப்பாட்டின்கண், தலைவற்கும் தலைவிக்கும் நிகழ்ந்தகூட்டத்தைச் செவிலிக்கு அறிவிக்கும் தோழியானவள், தலைமகன் எவ்வாற்றினும் தம்மின் மிக்கான் என்பதும், அவனுறவு தமக்கு எய்துதற் கரியதென்பதும், அத்துணைப் பெருமை யுடையான் தமக்கு எவ்வினாய் வந்து தண்ணளி செய்தது தமது நல்வினைப் பயனே யென்பதும் உணர்த்தக் கருதினால். இவற்றை வெளிப்படக் கூறின் இவள் தலைவியை அவமதித்தா என்றும், இவளானேயே இச் செயல் நிகழ்ந்துள்ளதென்றும் செவிலிக்குச் சினமுண்டாகும். கூறுவிடின் கூட்ட முண்மை யுணர்ந்த செவிலிக்குத் தன் மகள் யாரோ இழிதகவுடையா என்று வனுக்கு உரிய எாயினாலே யென்று கவற்சி மிகும்.

இங்கிலைமையில் யாது செய்வாள் தோழி? தம்மை யாற்று நீர் இழுத்துச் செல்லும் பொழுது, கரையேற்றினவன் இத்தன்மையான நாட்டை யுடையன் என்று நாட்டினீச் சிறப்பித்துக் கூறுவாளாய், தலைவன் பெருமை முதலாயின் உப்த்துணருமாறு உள்ளுறையர்கக் கூறிவிட்டாள். ‘பழுத்த மிளகு சிந்திக்கிடக்கின்ற பாறையிடத்து, நீண்ட சீணையிலே, நெகிழ்ந்து உதிர்ந்த மாம்பழுத்தாலும் பலாப் பழுத்தாலும் விளைந்த தேறல் இருவிலிருந்து ஈக்களைத் தள்ளி யுகுத்த தேனுலே வந்து திரள், அத் தேறலைத் தனக்கு ஏனிய நீராகக் கருதி யுண்ட. மயிலானது, விழாச் செய் களத்தில் ஆடல் மகள் கழாய்க் கயிற் றில் ஏறி யாடுகின்ற தாளத்தினால் தான் ஆற்றூது தளருமாறு போலத் தளருஞ் சாரலை யுடையதும், வாளை யளாவிய உச்சியிலே கிளைத்த செங்காந்த வின் பூக்கள், வரை யரமகளிர் பரந்து விளையாடுத விற் றந் நலம் சிறிது கெட்டுக் கீழே வந்து பரந்து, நல்ல பல கச்ச விரித்த களம்போல அழகு பெற்ற இடத்தினை யுடையதுமாகிய மலை பொருந்தின நாடன்’ என்பது தோழி கூறியது. இதன்கட்கூறிய மிளகு, மா, பலா, தேனிருல், மயில், செங்காந்தட்டு என்னும் குறிஞ்சிக் கருப் பொருள்களால் மலைவளம் வெளிப்படை. இதனை உள்ளுறை யுவம மாகக் கொள்ளுமிடத்து, ‘மிளகு உக்க பாறை அங்கிலத்து மாக்களுறைகின்ற ஊராகவும், நெடுஞ்செழிய தலைவன் குடியாகவும், மாம்பழுத்தாலும் பலாப் பழுத்தாலும் விளைந்த தேறல் தந்தையாலும் தாயாலும் உள்ளுகிய தலைவனுகவும், இருற்றேன் இவ

ரைக் கூட்டின பால்வரை தெய்வமாகவும், தேறலை யுண்ட மயில் உயர்ந்த தலைவனைத் தன் குலத்திற்கு ஒத்தானாகக் கருதி நுகர்ந்த தலைவியாகவும், அத் தேறவிற் பிறந்த களிப்புக் கள் வொழுக்கத்தாற் பிறந்த பேரின்பமாகவும், மயில் ஆடவாற்றூத் தன் மை வூருந்திக் குறைந்த தன்மையாகவும்? கொள்ளப்படும். : இன்னும், ‘உயர்ந்த நிலத்தே நின்று மணக்கின்ற காங்கள், வரையர மகளிராற் கீழ் நிலத்தே பரந்து, அவ்விடத்தைக் கச்ச விரித்தாற் போல அழகு பெறுத்து மென்றதனால், நம்மி அயர்ச்சியை யுடைய தலைவன், நமது நல் வினையாற் றன்னு பெருமைகள் தானு மொழிந்து இவ்விடத்தே வந்து கூடி, நமக்கும் உயர்ச்சி யுளதாக்கி, நம்மை அழகு பெறுத்துகின்றன? என்றமை கொள்ளப்படும். உச்சியேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் விரித்தபடி இங்கு உள்ளுறை யுவமம் காட்டப்பட்ட தென்க.

இனி, இப்பாட்டிலிருந்து, வேறுபட்ட பல உருவினையுடைய கடவுள்களை மலர்தூவியும், நறும்புகை யெடுத்தும், சந்தனம் முதலியவை கொடுத்தும் வழி படுத்தும், முத்து, மனி, பொன் முதலிய வற்றால் சிறந்த அணிகலன்கள் செய்ததும், அரசர் தேர் உடையராததும், இரண்டு வேந்தர் அமர் புரியும் பொழுது அறிவுடையோர் இடைநின்று சந்து செய்ததும், பெண்கொடுக்கும் முன் குடியும், குணமும், சுற்றத்துத்தியும் முதலாயவற்றை ஒப்பித்துப்பார்த்து எண்ணித்துணிய வேண்டுதலும், முருகக்கடவுள் முரசினையும், பூணினையும், எஃகினையும் உடையராத அம், அருவியின் றிரை போலும் வெண்மையும், மென்

மையும் உடைய துகில்கள் நெய்யப் படுதலும், வீரராயினார் வில், அம்பு, வேல் என்பனவற்றும் போர்புரிதலும், நட்டராகம் முதலிய பண்களை யாழிலே வாசித்தலும், ஊர்களில் திருவிழா நடக்குமிடத்து விறலியர் கழாய்க் கூத்து ஆடுதலும், சோற்று விழாக் கொண்டாடப் படுதலும், கடவுளைச் சான்று வைத்து வஞ்சினங் கூறுதலும், சூருறுதற்கு அடையாள மாகத் தண்ணீர் குடித்தலும், மாலைப் பொழுதிலே மகளிர் விளக்கேற்றி வைத்து இல்லுறை தெய்வத்தை வணங்குதலும், அந்தணர் சந்தி செய்தலும், கோவலர் குழல் வாசித்தலும், சுற்றுத்தார் பெண்தர நாடறிய நன்மணஞ் செய்தலும், பிறவும் அக்காலச் செய்திகளாக அறியப்படுகின்றன.

இன்னும், இப்பாட்டில், தெய்வப் பகுதியாகக் கடவூர், தேவர், வரையர மகளிர் என்போரும்; மக்கட் பகுதியாக முனிவர், அந்தணர், சான்றேர், அரசர், கானவர், கோவலர், ஊர்காவலர், விறலியர் என்போரும்; விலங்கின் பகுதியில் யானை, புலி, நாய், ஆன், விடை, பினை, மான், யாளி, கரடி, ஆமானேறு, முதலை என்பனவும்; புள்ளின் பகுதியில் கிளி, மயில், அன்றில், வண்டு, சுரும்பு என்பனவும்; பறவைத் தொகுதியும்; ஓரறிவினவாகிய மரம் முதலியவற்றின் பகுதியில் ஒருவழித் தொகுத்துக் கூறப்பட்ட தொண்ணுற்றென்பதுடன், கடம்பு, பலா, பனை, மிளகு, திணை என்பனவும்; கூறப்பட்டுள்ளன. மடங்கல், சூர், பிசாசு, பாந்தள் என்பனவும் கூறப்பட்டுள். நிலம், நீர், தீ, வளி, வான் என்பனவும்; மலை, கடல், முகில், மின், இடி என்பனவும்; ஞாயிறு, திங்கள்,

ஞாயிற்றின் மண்டிலம், ஞாயிற்றின் ஏழ் பரி, ஞாயிறு மறையும் மலை என்பனவும்; முத்து, மணி, பொன், பாம்பின் மணி, பளிங்கு, அரக்கு என்பன வும்; புவியின் வேறூய உலகமும் கூறப்பட்டுள்ளன. மக்களின் உடை, அணி, உணவு முதலிய வற்றுள், இப்பாட்டினால் அறியப்படுவன முன் எழுதியவற் றுட் காண்க.

கிளி யோட்டுங் கருவிகள் தழல், தட்டை, சூளிர் முதலியன வென்றும், முதலை, இடங்கர், கராம் என் பன இனவேறுபா டென்றும் அறியப்படுகின்றன.

‘இருவேம் ஆய்ந்த மன்றல்’ என்பதற்கு, ‘தலை வனும், யானும், பெருமையும், உரனும், அச்சமும், நானும் நுனுகிய நிலையாற் பிறந்த கந்தருவ மனம்’ என்றும், ‘அகலிருவானம்’ என்பதற்கு ‘எனைப் பூதங்கள் விரிதற்குக் காரணமான கரிய ஆகாயம்’ என்றும் நச்சினார்க்கிணியர் கூறியிருக்கும்பொருள் நினைக்கத்தக்கன. எளிதிற் பொருள்படும் தொடர்களுக்கு இங்கனம் ஒரேவஷி அரியபொருள் கூறுவது இவர்க்கியல்பு. இவர் சொற்களை மாட்டேற்றாகக் கொண்டு பொருள் செய்திருக்கு மிடங்களில், கிடங்தவாறே வைத்துப் பொருள் செய்தற் கேற்றவைகளை ஆராய்ந்தறிக்.

இப்பாட்டில் ஏற்குறைய ஆயிரத்து நானுற்று நாற்பது சொற்களிருக்கின்றன. இவற்றுள் அம்யம், பாயம், சேமம், பிரசம், சமம் என்பன வட சொற்கள். முரசு, அந்தி, முத்து, மணி என்பன இரு மொழிக்கும் பொதுச் சொற்கள். ஞமலி, சொன்றி,

பாணி என்பன திசைச் சொற்கள். இவ்வாற்றால் நூற்றுக்கு ஒரு சொல் விழுக்காடும் இதில் வேற்றுச் சொல் விரவ வில்லை யென்பது உணரத்தக்கது.

இனி, இப்பாட்டில் முப்பத்திரண்டு அளவெடைச்சொற்களும், ஆறு ‘செய்பு’ என்னும் வாய்பாட்டுச் சொற்களும் வந்துள்ளன. இக்காலத்தே சிலர் அளவெடையை இகழ்ந்து கூறுவர். வேறு சிலர் எவ்விடத்தும் அளவெடையாக எழுதுவர். இப்பாட்டினும், இது போன்ற ஏனைச் சங்கச் செய்யுளி னும் அளவெடை வந்துள்ள இடங்களை அறிவுடையோர் நனுகியுணரின், அவ்வவ்விடத்து அளவெடை யிருத்தலின் இன்றியமையாமை புலப்படும். இங்கே சான்றுக ஒன்று காட்டுதும். ‘தும்பை துழாஅய் சுடர்ப்புஞ் தோன்றி’ என்பது இப்பாட்டிலுள்ள ஒரு அடி. இதிலுள்ள அளவெடையை எடுத்து விடின், ‘துழாஅய்’ என்பது ஒரு சீராதவில்லை. இது சீராதற் பொருட்டு வேறு சொல்லைச் சேர்த்திடில் மற்றென்று விரித்தலும், ஒரை யின்மையும் முதலிய குற்றங்கள் உண்டாதல் கூடும். இவ் வோர் அளவெடையால் சீர் செம்மையாதலும், ஒரை யுடைத்தாதலும், மோனை பெறுதலும், முன் பின் அடிகட்கு ஏற்றவாறு அமைதலும் ஆகிய பல நலன்விளைந்தன. சான்றேர் செய்யுட்களிலுள்ள இன்னேரன்ன நுனுக்கங்களைத் தமிழ்த் துறையில் இறங்கியறியாதார் எங்கனம் காணவல்லராவர்?

இப்பாட்டில், விரிந்துள்ள வேற்றுமை யுருபு ஜம்பதுக்கு மேலில்லை. அவற்றுள்ளும் பல ஒப்புப் பொருளில் வரும் இன் னுருபாகும். பாட்டி.

லூள்ள சொற்களைல்லாம் பெரும்பாலும் இரண்டு மூன்று நான்கு எழுத்துக்களா லானவையே. இவ் வாற்றுல் இஃது எவ்வளவு சொற் சுருக்கமும், திட்பமும் உடைய தென்பது நன்கு விளங்கும். இப்பாட்டின் பொருளை இப்பொழுது உணர்த்து தற்கு மூன்று மடங்கிற்கு மேலான எழுத்துக்களும், சொற்களும் வேண்டியுள்ளன வென்க.

இனி, இக் குறிஞ்சிப் பாட்டின்கண் பிறதினைகட்குரிய பொழுதும், பூ முதலியனவும் ஒரோவழி வந்திருத்தற்கு விதி,

‘ உரிப் பொரு எல்லன மயங்கவும் பெறுமே.’

‘ எங்கில மருங்கிற் பூவும் புள்ளும்
ஆங்கிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த் வாசும்.’

என்னும் அகத்தினை யியற் சூத்திரங்களாகும். ‘ எங்கில மருங்கில்’ என்னும் சூத்திர வரைக்கண், நச்சி னர்க்கினியரும், ‘கபிலர் பாடிய பெருங் குறிஞ்சியில் வரை யின்றிப் பூ மயங்கியவாறு காண்க.’ என்றார். அதனால் பெருங் குறிஞ்சி யெனவும் இப் பாட்டுக்கு ஓர் பெயருண் டென்பது பெற்றும். குறிஞ்சித் தினைப் பாட்டுக்களில் இதுவே அளவாற் பெரிதாயிருத்தலின், பெருங் குறிஞ்சி யெனப்பட்டது போலும்? மற்றும் இப் பாட்டின் அருமை, பெருமை களை அறிவுடையோர் ஆராய்ந்து மகிழ்வாராக. கபிலர் பாடிய ஏனைச் செய்யுட்களையும் இங்ஙனம் ஆராயின் மிக விரியுமாகவின், இனி அவற்றின் அமைதி களைச் சுருங்கவே கூறுவா மென்க.

பூவின் பகுதி.

“வள்ளித்

மூண்செங் காந்த எாம்ப லணிச்சம்
 தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
 செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
 உரிதுநா றவிழ்தொத் துந்துழ் கூவிளம்
 எரிபுரை யெறுழுஞ் சள்ளி கூவிரம்
 வடவனம் வாகை வான்பூங் குடசம்
 எருவை செருவிலை மணிப்பூங் கருவிலை
 பயினி வானி பல்லினர்க் குரவம்
 பசம்பிடி வகுளம் பல்லினர்க் காயா
 விரிமல ராவிரை வேரல் சூரல்
 குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
 குருகிலை மருதம் விரிபூங் கோங்கம்
 போங்கங் திலகங் தேங்கமழ் பாதிரி
 செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகம்
 கரங்தை குளவி கடிகமழ் கலிமாத்
 தில்லை பாலை கல்லிவர் மூல்லை
 குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
 வாழை வள்ளி நீண்று நெய்தல்
 தராழை தளவம் முட்டாட் டாழரை
 ஞாழல் மெளவல் நறுந்தண் கோகுடி
 சேடல் செம்மல் சிறுசெங் குரவி
 கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
 காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்
 பாங்கர் மராஅம் பல்பூங் தணக்கம்
 ஸங்கை யிலவந் தூங்கினர்க் கொன்றை
 அடம்பம் ராத்தி நெடுங்கொடி யவரை

பகன்றை பலாசம், பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந்து வாரம்
தும்பை துழாஅய் சுடர்ப்பூங் தோன்றி
நந்தி நறவம் நறும்புன் னுகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி
ஆரங் காழ்வை கழியிரும் புன்னை
நரந்தம் நாகம் நன்னிரு னுறி
மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவும்
அரக்குவிரித் தன்ன பரேரம் புழகுடன்,

உரை யிறுதியில் எழுதப்பட்டேள்
இரு வேண்பாக்களில் ஒன்று.

‘நின்குற்ற மில்லை நிரைதொடியும் பண்புடைய
வென்குற்றம் யானு முணர்கலேன்—பொன்குற்
றருவி கொழிக்கு மணிமலை நாடன்
தெரியுங்காற் றீய திலன்.’

ஐந்தாம் அதிகாரம்.

குறிஞ்சிக்கலி ஆராய்ச்சி.

சூறிஞ்சிக்கலி என்பது சங்கத்துச் சான்றேராலே செய்யப் பட்டு அக்காலத்தே தொகுக்கப்பட்டன வாகிய * எட்டுத் தொகையு ளான்றுகிய கலித் தொகையில் இரண்டாவது பகுதியாகும். கலித் தொகை கடவுள்வாழ்த்துச் செய்யுள் ஒன்றும், பாலை முப்பத்தைந்தும், குறிஞ்சி இருபத்தொன் பதும், மருதம் முப்பத்தைந்தும், மூல்லை பதினே மும், நெய்தல் முப்பத்துமூன்றும் ஆக நூற்றைம் பது செய்யுட்களையுடையது. பாலை, குறிஞ்சி, மருதம், மூல்லை, நெய்தல் என இம்முறையே கோக்கப் பட்டுளது. ஐந்தினைகளைப் பல்வகையானும் முறைப் படுத்தல் தொல்காப்பியனார் கருத்தென உணர்க. பாலைக்கலி முதலிய ஐந்து பகுதியும் முறையே பெருங்கடுங்கோன், கபிலர், மருதனினாகனார்,

* எட்டுத் தொகையாவன:—நற்றினை, குறுங்தொகை, ஐங்குறுதாறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகானாறு, புறநானாறு என்பன. இதனை,

‘நற்றினை நல்ல குறுங்தொகை யெங்குறுதாறு ஏறுத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தார் சொல்லுங் கவியோடகம் புறமென் நித்திரத்த வெட்டுத் தொகை.’

என்னும் வெண்பாவாலுணர்க.

சோழன் நல்லுத்திரன், நல்லங்துவனூர் என்பவர் களாற் பாடப்பட்டனவென்று,

‘பெருங்குந்கோன் பாலை குறிஞ்சி கபிலன் மருதணி நாகன் மருதம்—அருஞ்சோழன் நல்லுத் திரன்மூல்கை நல்லங் துவனென்தல் கல்விவலார் கண்ட கலி.’

என்னும் வெண்பாவாற் றரிகின்றது. ‘புரிவுண்ட’ என்னும் நெய்தற்கலிச் செய்யுள்ளையில், ‘சொல் லெச்சமும் குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லங்துவனூர் செய்யுட் சேய்தார்’. என்றும், கடவுள் வாழ்த்தின் உரையில், ‘ஆதலான் ஈண்டுப் பாலைத்தினையையும் தினையாக ஆசிரியர் நல்லங்துவனூர் கோத்தா ரென்று கூறுக’ என்றும் நச்சினார்க்கினியர் கூறியிருத்தலால், நெய்தற் கலியை இயற்றினாரும்; பாலைக்கலி முதலியவற்றைக் கோத்தாரும் நல்லங்துவனை ரென்பது அவர் கருத்தாதல் பெறப்படும். இத்தொகையிலுள்ள ஐந்து பகுதியும் தனித்தனி ஒவ்வொருவராற் பாடப் பட்டிருத்தவின், ஐம் பகுதியையும் சேர்த்து ஓர் தொகை யாக்கின மையே தொகுத்தாரது செய்கையாதல் வேண்டும். ஐங் குறுநாறும், பதிற்றுப் பத்தும் தொகுத்தாருடைய செய்கையும் இத்துணையேயாகும். இதிலுள்ள செய்யுட்களைல்லாம் கவிப்பா ஆகவின், இத்தொகை பாட்டாற் றெருகுக்கப்பட்டதென்க. இது கலித் தொகை யென்றும், கலி யென்றும் வழங்கும்.

* ‘நாடக வழக்கினு மூலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கங் கலியே பரிபாட்டாயிரு பாங்கினும் உரியதாகுமென்மனூர் புலவர்.’

என்று ஆசிரியர் தொல்காப்பியரூர் கூறுதலின், அத்தினைக்குச் சிறப்புமிமையுடையது கலிப்பா வாம் என்க. இத் தொகையிலுள்ள பாக்களின் ஒசையின்பழும், பிற அருமை, பெருமைகளும் கற்று வல்லோர் யாவரும் ஒருங்கே பாராட்டுக் கூறுதலின் தகையன்.

இதிலுள்ள குறிஞ்சிக்கலி கபிலர் பாடிய தென்று முன்னரே கூறப்பட்டது. வேறு யாவர் தாம் பாடி யிருப்பர்? இவ்வாசிரியர் குறிஞ்சியைத் தமக்கே உரிமையாக்கிக்கொண்டன ரென்னின், அது புனைந்துரையாகாது. இதிலுள்ள பாக்கள் கலியின் வகையாகிய கலிவெண்பாவும், ஒத்தாழிசைக் கலியும், கொச்சக்க் கலியும் முதலியவாக வுள்ளன. இப்பாக்கள் கூறும் பொருளும் பல துறைப்பட்டனவாகும். இவை அறிதற்கு அரிபவாதல் பற்றியே இத்தொகைக்கு உரைகண்ட ஆசிரியர் நச்சினார்க்கினியர் இன்ன இன்ன உறுப்புக்கள் கொண்டு இவ்வாறு முடிதலின், இஃது இன்ன பாவாகு மென்றும், இஃது இன்ன துறையை யுடையதென்றும் ஒவ்வொரு பாட்டிலும் விளக்கிக் கொள்ளுகின்றார்.

இதிலுள்ள இருபத்தொன்பது பாட்டுக்களிலும், தனிச்சீர்க் கொழிய எழுநூற்றைம்பது அடிகள் இருக்கின்றன. இவற்றில் நூற்றிருபத்துநான்கு உவமைகள் காணப்படுகின்றன. இவையன்றி, உள்ள ஏற்குமிகுஷமாக உருவகங்களும் பல உள்ளன. மனோதத்துவ இயற்கை வழாமல் இன்பத்தின் காரணமாய ஒழுக்கத்தினைக் கூறப்படுகின்றது இப்பாட்டுக்களில், அவையேயன்றி, எத்தனையோ பல நீதிகளும், இயற்கையுண்மைகளும் பொதிந்து கிடக்கின்றன.

இவையிற்றையுணர்வார்க்கு அக்காலத்தில் தமிழ் எவ்வளவு உயரிய நிலையில் இருந்த தென்பதும், தமிழராயினார் எவ்வளவு மேம்பாடுற் றிருந்தன ரென்பதும் அங்கை நெல்லியென விளங்கா நிற்கும்.

இனி, இதிலுள்ள உவமைகளில் இன்றியமையாத வற்றை உரைநடைப் படுத்து இங்கு எழுதுகின்றும். ஷத்த வேங்கை மரத்தைப்புலியென்று கருதிக் கறுவு கொண்டு அதனடியிற் குத்திய மதயானை, தன் கொம் பினைப் பறிக்கலாற்றுது கூவித்கொண்டு வருந்துவது, இறைவன் இறைவியுடன் வீற்றிருந்த கயிலை மலையை யெடுக்கலுற்ற அரக்கர் கோமானுகிய இராவணன், அம்மலையின்கீழ்க் கிடந்து வருந்துவதுபோலும் எனவும்; தலைவனது கூட்டம் பெருது தலைவி பொலி வழிந்திருப்பது, நீரற்ற நிலத்திற் பயிரும், பொருளில்லான் இளமையும், அறனின்றி மூப் பெய்தி னன் மறுமையும் பொலி விழுந்திருத்தல் போலும் எனவும்; தலைவன் கூட்டத்தால் தலைவி அழகு பெற்றிருப்பது, மழையினைப் பெற்ற நிலத்திற் பயிரும், அருளுடையா னிடத்து உண்டாகிய ஆக்கமும், செய்யுங் கூறுப்பாடறிந்தவன் செல்வமும் அழகு பெற்றிருத்தல் போலும் எனவும்; தினைப்புனங் காப்பார் பரணிலே யெரித்த அகிற் புகையால் ஒளி மழுங்கிய மதியம் மலைத்தலையில் பொருந்தி யிருப்பது, அம்மலையில் தேனின் இருல் இருப்பது போலும் எனவும்; தினைக்கதீர் முற்றித் தாழ்ந்திருப்பது, நற்குண முடைய மகளிர் நாணத்தால் இறைஞ்சி யிருப்பது போலும் எனவும்; மலையிடத்தில் காந்தளின் கொத்து உயர்ந்து அசைவது, கொடிச்சியர் முருக வேளோக்

கை குவித்துத் தொழுவது போலும் எனவும்; தலை மகன் மாதரார் நலத்தை நுகர்ந்து அவனைத் துறப்பது, வண்டு தாதினை யுண்டு பூவைத் துறப்பது போலும் எனவும்; தலைமகன் வாய்மையில் பொய் தோன்றுமாயின், அது திங்களிடத்தே நெருப்புத் தோன்றியது போலும் எனவும்; அவனது அருளிலே கொடுமை தோன்றுமாயின், அது நிழற் குளத்து நீரில் நின்ற குவளை வெந்தது போலும் எனவும்; அவனது தொடர்பில் நட்பின்மை தோன்றுமாயின் அது ஞாயிற்றினுள்ளே இருள் தொன் றி யது போலும் எனவும்; தலைவனது அறத்தையே விரும் பின் கோடுதலில்லாத நெஞ்சம், ஒரு கூற்றிற் சாயாத் துலாக் கோல் போலும் எனவும்; கோங்கு பூத்த பக்க மலைகள் பொன்னணி யணிந்த யாணிகள் போலும் எனவும்; காந்தன் முகைமேற் பொருந்தி யிருக்கும் தும்பி, மாதரார் கையில் வணிந்த நீலக்கடைச் செறி போலும் எனவும்; மூங்கில் முளையின் கண்ணைப் பொதிந்திருந்து கழன்று விழும் பாளை, நண் பொறியை யுடைய மாணின் செவியைப் போலும் எனவும்; வாழைக் குலையில் தூங்கும் வளைந்தகாய், புளியின் அடியைப் போலும் எனவும் உவமிக்கப்பட்டுள்ளன.

எதி ரெதிர் ஒங்கிய மலையின் சாரலில் இள ஞாயிற்றின் கதிரழகைக் கொண்ட மாணிக்கப் பாறையில் நிற்கும் வேங்கை மரம், தன் அழகிய கொம்புகளின் மேலே இரு மலையை னின்றும் அருவி வீழுப் பெற்றிருப்பது, செந்தாமரை மலரின் அகவிதழில் வீற்றிருக்கும் திருமகள் தனது திருமுடியின் மேலே

அழகிய இரண்டு யானைகள் பூவுடன் கூடிய நீரைச் சொரியும்படி யிருப்பதனையும்; * சீன யிடத் துவளர்ந்த காந்தட் குலையானது, நீருண்ணுகின்ற மணியுடன் கூடிய பாம்பினையும்; யானையும் புலியும் போர் செய்யுமிடத்தே வேங்கையின் பூங் கொம் பென்று கருதிப் புலியைச் சூழ்ந்தும், வேங்கைக் கிளையென்று கருதி யானையின் புகர் முகத்தையனுகியும் திரிந்து கொண்டிருக்கின்ற வண்டு, சினமிக்குப் போர் புரியும் இரு வேந்தரை நட்பாக்கும் திறனறிந்து சந்து செய்வாரையும்; தலைமகள் தலைவனது அளியை நச்சியிருப்பது, வானம்பாடிப்புள்வானின் துளியை நச்சி யிருப்பதையும்; தலைவன் கூறுவதனையே தலைவி கூறுவது, சார்ந்தார் கூறுவதனையே மலை எதிரொலியாகக் கூறுவதையும்; தலைவியின் கைவளை யுகுவது, தலைவனது மலைச் சாரலிற் கோட்டில் உகுவதையும்; நீர் சொரியும் கண்கள், மழை யேற்ற நீலத்தையும்; தலைவியின் மாமை நிறம், பொன்னுரைத்த மணியின் நிறத்தையும்; வில்லின் மேலுள்ள பொறிகள், பாம்பின் பொறியையும்; தலைவன் தலைவியைப் பாராட்டுவது, மலைச் சாரலில் மான் குழவி வளர்ப்பார் செயலையும் போலுமெனக் கூறப்பட்டுள.

புலியானது தன் செவியிலே மறைந்து வந்து பாய்ந்த விடத்து, அதன் மார்பினைத் தன் கோட்டின் நுதியாற் குத்தித் திறந்து மாறுபாடு தீர்ந்து நின்ற யானைக்கு, நூற்றுவர் தலைவனுகிய துரியோதனைக் குறங்கினின்றும் உயிர் போக்கி நின்ற வீமசேனை

* கஜ லக்ஷ்மியின் தோற்றம் இங்கே குறிக்கப்பட்டது.

யும் ; புளியைக் குத்தி மாறுபாடு தீர்க்கு, தன் சுற்றத் திற்கு நடுவே கூடித் திரியும் யானைக்கு, மல்லரது மறத்தினைக் கெடுத்தருளிய திருமாலையும் ; காந்தளின் செவ்விய முகைக்கு, பகை வேழத்தின் நுத வினைக் குத்தி விளங்கும் யானையின் கொம்பையும் ; தலைவி கண் பணி கலும்வதற்கு, கயல்மீன் சீருமிழ் வதையும் ; தலைவியது நுதளின் வேறுபட்ட நிறத் திற்கு, பீர்க்கம் பூவின் நிறத்தையும் ; தலைவியின் மெல்லிய விரலை யுடைய கைக்கு, மலர்ந்த நறவும் பூவையும் ; தலைவன் தலைவியின் கைகளை பெடுத்துத் தன் கண்கள் மறையும்படி வைத்து வெய்தாக உயிர்ப்பதற்கு, கொல்லன் உலைமுக்கு வெவ்விதாக உயிர்ப்பதையும் ; தலைவன் தலைவியின் மெய்ம் முழு தும் தடவி இன்புறுத்துவதற்கு, யானை தான் விரும் பிய பிடியை அருள் செய்வதையும் ; பொன் வகிர்களை யணிந்திருக்கும் ஐம்பாலாகிய கூந்தலுக்கு, மின்னால்கள் இடையே பிளங்தோடும் கொண்முவையும் ; முத்துக்கள் பதித்த தொடிகளுக்கு, வளர்ந்த தாமரை வளையத்தையும் ; தோழி பிடத்தே தன் குறை கூறுதற்குச் சென்ற தலைவன், பின்பு அதனைக் கைவிட்டு அவள் முகத்தைப் பல முறையாகப் பார்த்து நிற்பதற்கு, அறிவுடையோர் செல்வம் குன்றி வறுமை யுற்றபொழுது தம் இடுக்கண் களையத் தக்க கேளிரிடஞ் சென்று, தம் குறையை அவர்க்கு வாய்விட்டுச் சொல்லத் தொடங்கிப் பின்பு சொல்ல மாட்டா திருப்பதனையும் ; தலைவியின் முகத்தைச் சார்ந்து விளங்கும் கூந்தலுக்கு, மதியைப் பொருந்திய கரிய முகிலையும் ; பின்னிய மயிரின்கண்

நுண்ணிய நூலாற் கட்டிய மலர்களுக்கு, கரும் பாம்பிடத்தே கிடந்து அதன் கரிய நிறத்தோடு மாறு பட்டு விளங்கும் கார்த்திகை யென்னும் மீண்டும் உவமை கூறியுள்ளன.

பின் வரும் செய்யுட் பகுதிகளில் உள்ள உவமை களும் காணக :

‘ நில்லென நிறுத்தா னிறுத்தே வந்து
நுதலு முகனுங் தோருங் கண் னும்
இயலுஞ் சொல்லு நோக்குபு நினைவு
ஜதேய்க் தன்று பிறையு மன்று
மைதீர்க் தன்று மதியு மன்று
வேயமன் றன்று மலையு மன்று
ஸ்ருவமன் றன்று சீண்டு மன்று
மெல்ல வியலு மயிலு மன்று
சொல்லத் தளருங் கிளியு மன்று
எனவாங்கு, அனையன பலபாராட்டி’ (குறிஞ்சி-16.)

‘ அகன்மதி
தீங்கதிர் விட்டது போல முசனமர்ந்
தீங்கே வருவா விவள்பார்கொ லாங்கேயோர்
வல்லவன் றைஇயு பாவைகொல் நல்லார்
உறுப்பெலாங் கொண்டியற்றி யாள்கொல்
வெறுப்பினுல்
வேண்டிருவங் கொண்டதோர் கூற்றங்கொல் ஆண்டார்
கட்டிவளைக் காவா விடுதல் ’

‘ ஆய்தாவி யனமென வணிமயிற் பெட்டெயெனத்
தூதுணம் புறவெனத் துதைந்தங்கின் னெழினலம்
மாதர்கொண் மானேஞ்சின் மடநல்லாய் நிற்கண்டார்ப்
பேதுறா மென்பதை யறிதியோ வறியாயோ ’

‘துணங்கமைத் திரவளான துண்ணிழை யனையென
முழங்குநிர்ப்பு ஜினையென வழைந்தநின் றடமென்றேன்
வணங்கிறை வாலெயிற் றங்கல்லாய் சிற்கண்டார்க்
கணங்காகு மென்பதை யறிதியோ வறியாயோ’

(குறிஞ்சி-20.)

‘வேயெனத் திரண்டதோள் வெறிகமழ் வணரைம்பால்
மான்வென்ற மடநோக்கின் மயிலியற் றளர்பொல்கி
ஆய்சிலம் பரியார்ப்ப வவிரொளி யிழையிமைப்பக்
கொடியென மின்னென வணங்கென யாதொன்றுந்
தெரிகல்லா விடையின்கட் கண்கவர் பொருங்கோட்
வளமைசா ஒுயர்சிறப்பி ஒுங்கைதெதால் வியனகர்
இளமையா னெறிபங்தோ டிகத்தந்தாய் கேளினி’

(குறிஞ்சி-21.)

வாருஹ வணரைம்பால் வணங்கிறை நெடுமென்றேட்
பேரெழின் மலருண்கட் பினையெழின் மானேஞ்கிற்
காரெதிர் தளிர் மேனிக் கவின்பெறு சுடர்துதற்
கூரெயிற்று முகைவெண்பற் கொடிபுரையு துசுப்

(பினும் குறிஞ்சி-21.)

இனி, இதில் வந்துள்ள உள்ளுறை யுவமங்கள்
பல. பாட்டின் முதலுறுப்பாகிய தரவுகளிற் பெரும்
பாலன உள்ளுறை அமைந்தனவே. அவையைனத்
தையும் காட்டலுறின் மிக விரியுமாதவின், சான்றுக
ஒன்று காட்டுதும்.

தோழியிற் கூட்டம் நிகழ்ந்த பின்னர், தோழி
யானவள் தலைவனை யெய்தி, ‘நீ தலைவியை வரைந்து
கொண்டு இல்லறம் நிகழ்த்துதல் வேண்டும்’ என்பது
தோன்றக் கூறுகின்றவள், ‘வளைகின்ற மூங்கிலின்
கோலை நெல்லுடனே வளைத்துத் தின்கின்ற பெண்
யானை, இலைபொதுளிய வாழ்முகள் செறிந்த இடத்

தே புகுந்து, பழத்தை நுகர்ந்து, வருடைமானின் மறி பரந்து திரிதரும் இடத்தில் விடியற்காலத்தே துயில் கொள்ளும் வெற்பினை யுடையானே’ என்று வினிக்கின்றார். மூங்கில் நெல் விளைந்திருப்பதும், வாழை செறிந்திருப்பதும், யானை அவற்றை யுண் பதும், வருடை மான் பரந்து திரிவதும் ஆகிய இவை யெல்லாம் மலையிலே காணப்படுவன. இங்ஙனம் மலை யியற்கை கூறு முகத்தால், தோழி தான் கருதிய வேறு பொருளைத் தலைவனுக்கு உணர்த்துகின்றார். ‘முன் தம்மிடத்துத் தாழ்ந்து நின்ற அரிய தலை வளைத் தலைவி இப்பொழுது பெற்று நுசருந் தன் மையும், அவன் வரைந்து கொண்டுழி அவள் அவனது மனைக்கண் நலிவற இருந்து இன்பந்துய்த்து, அவன் சுற்றுத்திடை இல்லறம் நிகழ்த்தித் தங்குந் தன்மையும்?’ தோழி கருதிய உள்ளுறையாகும். ‘மூங்கிலை மிசைந்த பிடி, தம்மிடத்துத் தாழ்ந்த தலை வளைப் பெற்று நுகர்ந்த தலைவியாகவும், பின்னர் அது வாழைச் செறிவிலே புகுந்து பழத்தை நுகர்ந்த தன்மை, அவன் வரைந்து கொண்டுழி அவள் மனைக்கண் நலிவற இருந்து அவனை நுகர்ந்த தாக வும், புலி முதலியன வின்றி மறி பரந்து திரியுமிடத்தே துயிலுதல், அலர் கூறுவாரின்றி அவனது சுற்றுத் திடை இல்லறம் நிகழ்த்தித் தங்குந் தன்மையாகவும் உள்ளுறை யுவமங் கொள்க.’ இங்ஙனம் அளவின் றிக் கிடக்கும் உள்ளுறையும், வெளிப்படையும் ஆன உவமைகளின் பெற்றியை ஆராய்ந்து கானுங்கால்; அக்காலத்துப் புலவராயினார் எவ்வளவு நுண்ணறிவு வளமும், செங்நா வன்மையும் படைத்த

மேதக்கோ ரென்பதும், தமிழ்மொழி எத்துணைச் செவ்வியும், சுவையும், சீர்மையும், கூர்மையும் பொருந்தியிருந்த தென்பதும் யாவர்க்கும் புலனும்.

இனி, இதில் நாடகத்திற்கு இன்றியமையாத இன்பச் சுவையும், நகைச் சுவையும் தோற்றுவிக்கும் தொடர்கள் ஆண்டாண்டுக் காணப்படுகின்றன. அவற்றுட் சிலவற்றை உரைப் படுத்துக் காட்டுதும்.

களவிற் கூட்டத்தின் பின்பு, தலைவன் மணம் பேசியதற்குத் தமர் ஒருவாற்றால் உடன்பட்டமையைத் தோழி தலைவிக்குக் கூறித் தானும் அவரும் வரைவு கடிதின் முடிதற் பொருட்டு வரையுறை தெய்வத்திற்குக் குரவை யாடுங்கால் பாடிய ‘கொண் டுங்லீ’ களில், தோழியானவள் தலைவியை நோக்கி, ‘மலை நாடனுகிய தலைவனும் நீடிம் கலியாண காலத் தே பண்டு ஒருவரை யொருவர் கண்டறியாதீர்போல நடப்பீர்களோ! யானும் உங்கள் பழங் கேண்மையைக் கண்டறியாதேன் போல் மறைப்பேன்மன்!’ என்று கூறியவள், பின்பு, ‘தலைவன் மணக் கோலத் தைக் காணுமல் கைபால் மறைக்கப் படும் கண்களும் கண்க ளென்று கூறப்படுமோ?’ என்றார்; அது கேட்ட தலைவி, ‘ஏடி! யான் நின்னுடையகண்ணுலே தலைவன் கோலத்தை மிகவும் காண்பே னன்றே?’ என்றார்; அதற்குத் தோழி, ‘அப்படியாயின், நெய்த சிதழ்போலும் நின்கண் தானே என்கண் ஆவதாக!’ என்று கூறி மகிழ்ந்தனர்; என்னும் கருத்துக்கள் உள்ளன. (குறிஞ்சி-3.)

தலைவியானவள் தலைவனுடைய காட்சி விருப்பும், ஆற்றுமையும், தனது வேட்கையும் புலனுமாறு

தோழிக்குக் கூறிற்றுகவுள்ள ஓர் பாட்டின் பொழிப்பு : “ ஒண்டொழை ! ” ஏ. தொன்றைக் கேட்பாயாக ; தெருவின் கண் நாம் விளையாடும் மணலாற் செய்த சிற்றிலைக் காலால் அழித்தும், நம் கூந்தலின் மாலையைக் கையால் அறுத்தும், விளையாடும் பந்தினை யெடுத்துக்கொண்டு ஒடியும், நாம் நோவத் தக்க தொழில்களைச் செய்யும் சிறு பட்டியானவன், முன் நெரு நாள் அன்னையும் யானும் ஒருங் கிருந்த வளவிலே வந்து, ‘இல்லில் உறைவோர்களே ! நீர் வேட்கையுடையேன்.’ என்று கூறினான் ; கூற, அன்னையும் அவனுக்கு உண்ணு நிரைப் பொன் வள்ளத் தால் ஊட்டி வா’ என்று சொன்னமையின், யானும் அவனுடைய பட்டிமையை அறியாது சென்றேன் ; சென்ற பின், அவன் என்னுடைய வளையணிந்த முன் கையைப் பற்றி என்னை நலிந்தமையால், யான் அலமந்து, ‘தாயே ! இவ்வெருவன் செய்ததைனப் பாராய் என்று கூவினேன் ; உடனே தாய் அலறிக் கொண்டு ஒடிவர, யான் அவன் செய்ததை மறைத்து, ‘உண்ணு நீர் விக்கி வருந்தினான் காண்’ என்று ஓர் பொய் கூறினேன் ; தாயும் அவனது முதுகைப் பலகால் அழித்தழித்துத் தடவ, அவ் வஞ்சகன்றூன், என்னைத் தன் கடைக்கண்ணுலே கொல்வான் போற் பார்த்து, நகைக் கூட்டம் செய்து சென்றுன் ; இது காண் நிகழ்ந்தது ; என்று தலைவி தோழிக்குக் கூறி னான்” என்பது. (குறிஞ்சி-15.)

தலைவன் தன் வேட்கை மிகுதியால் நிகழ்த்தியன இவை யென்று, தலைவி தோழிக்குக் கூறுவாளாய், “தோழி ! அவன்றூன், ‘பொற்புவாற் செய்த

கோதையும், தொடி செறிந்த முன்கையும், அணை போலும் மென்றேனும் உடையாய்! நின் அடியிலே யான் உறைதற்கு நீ அருளாதிருத்தல் நினக்குப் பொருந்திய தொன்றே? என்றுகூறி, கரிய கூந்த வின் முடியை இடைவிடாது மிகப்பிடித்து, அதில் நலமுறக் கட்டின ஒரு மாலையை விரலால் முறையாகச் சுற்றி, அதனை மோந்து பார்த்தலுஞ் செய்தான்; அதுவே யன்றி, நறவம்பூ அலர்ந்தாற் போலும் என் மெல்லிய கையைத் தாங்கிக்கொண்டு, அருள் பொருந்திய தன் சிவந்த கண் மறையும்படி வைத்துக் கொல்லன் உலைமுக்குப் போல வெவ்விதாக உயிர்த தலுஞ் செய்தான்; அதுவே யன்றி, தொய்யில் எழுதின மார்பை இனியவாகத் தடவி அத் தொய்யிலைக் கொண்டு வந்த தடக்கையாலே, தான் விரும்பின பிடியை அருள் செய்யும் மதயானை போல மெய்ம் முழுதினையும் தடவுதலுஞ் செய்தான்; அச் செயலால் யான் கைப்பட்டுக் கலங்கிய வருத்தத்தைப் போக்கினேன் என்றான்.” (குறிஞ்சி-18.)

தலைவனும், தலைவியும் உறழ்ந்து கூறும் பகுதி “இவனென்றதன், தன்னேடு கூடுங் குறிப்பின்றி நிற்பாரையும், தான் கூடுங் குறிப்புடையனுப்க் கையாலே வளிதிற் பிடித்துக்கொள்ளும், ஆதலால், ஏன்! நாணிலனு யிருந்தான்.’ எனத் தலைவி கூறினான்; அது கேட்ட தலைவன், ‘அக் குறிப்பால், நிகழ்வன வெல்லாம் நீ அறிவாய்; யான் அறியேன். மெல்லிய பூங் கொத்துக்களையுடைய கொடியை யொப்பாய்! நின் மேனி புல்லுதற்கு இனிதாயிருத்தலால் நின்னை யான் புல்லினேன்.’ என்றான்; என்றலும் தலைவி,

‘ஏடா ! தமக்கு இனிதாயிருக்குமென்று கருதிப் பிறர்க்கு இன்னுதவற்றை வளிதிற் செய்வது இன்பத் தைத் தருமோ ?’ என்றார் ; அதனைக் கேட்ட தலை வன், ‘சுடர்த்தொட ! நின் முதுக்குறைவினை ஈண்டுப் போற்றுது கைவிடு ; யான் கூறுகின்றதனைப் பேணிக் கேள் ; நீருண்பார் சிலர், வேட்கையுற்ற தமக்கு அஃது இனிதாயின் உண்பதல்லது, அந்நீர்க்கு இனிதாயிருக்குமென்று உண்பரோ ? உண்ணார்காண்,’ என்றுன்’ என்பது. (குறிஞ்சி-26.)

‘திருந்திழாய் கேளாய்’ என்னும் இறுதிப்பாட்டில் தோழி புனைந்துரை வகையாற் படைத்து மொழி யுங் திறனும், ஆண்டுத் தோன்றும் சுவையுமெல்லாம் படித்தறிந் தின்புறற் பாலன.

இனி, தலைவியும் தோழியும் வள்ளோப் பாட்டிலே, நெல் முதலிய குற்றும் இயல்பு, ‘முற்றி வளைந்த தினைக்கதிரை யுருவிச் சந்தன மரத்தாற் செய்த உரவிலே பெய்து, யானைக் கொம்பாற் செய்த உலக்கையாற் குற்றி, தலைவளை விளித்துப் பாடுவேம்.’ (4) என்றும், ‘மூங்கிலின் நெல்லைப் பாறையாகிய உரவிலே பெய்து, யானைக்கொம்பு உலக்கையாகக் குற்றி, நல்ல சேம்பினிலை சுளகாகப் புடைத்து, பாடுவே மாக.’ (5) என்றும், ‘ஜைவனமாகிய வெண்ணெல்லைப் பாறையாகிய உரவிலே சொரிந்து, புளியைக்கொன்ற யானையின் கொம்பாலும், சந்தன மரத்தாலும் செய்த உலக்கைகளாலே குற்றி, மலை பொருந்திய நாட்டை யுடையாளைப் பாடுவேம்.’ (7) என்றும் பலபடியாக அணிந்துரைக்கப் பட்டுளது.

இனி, இதில், தலைவன் பண்பும், தலைவி பண்பு மாகக் கூறியுள்ள சிற்சில தொடர்கள் அறிந்து மகிழுற் பாலன். தலைவன், தலைவி என்போர் ஆசிரியனுற் படைத்துக்கொள்ளப் பெற்றேரே யெனினும், அக் காலத்து நன் மக்களின் இயல்புகளே அங்கும் அவர்கள் மேல் வைத்து விளக்கப்படுகின்றன என் பது ஒருதலை.

தலைவன் பண்பு,

‘தன்னுற்றூர் இடுக்கண் டவிர்ப்பான்’ என்றும்,

‘ஓர்வுற் ரூருதிற மெரல்காத நேர்கோ

லறம்புரி நெஞ்சத் தவன்’ என்றும்,

‘தன்மலை

நீரினுஞ்சாயலுடையன் நயந்தோர்க்குத்

தேரீயும் வண்வக யவன்’ என்றும்,

‘அஞ்சவ தஞ்சா அறணிலி யல்லன்’ என்றும்,

‘பகை யெனில்

கூற்றம் வரினுங் தொலையான்றன் நட்டார்க்குத்

தோற்றலை நானு தோன்’ என்றும்,

‘மாறுகொண் டாற்றூ ரெனினும் பிறர்குற்றம்

கூறுதல் தேற்றூதோன்’ என்றும்,

‘இடும்பையால்

இன்மை யுரைத்தாற் கதுநிறைக்க லாற்றூக்கால்

தன்மெய் துறப்பான்’ என்றும்,

‘உலகம்

புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன்

வல்லாரை வழிபட் டொன்றறிந் தான்போல்

நல்லார்கட் டோன்று மடக்கமு முடையன்

இல்லோர் புங்கண் ஈகையிற் றணிக்க

வல்லான் போல்வதோர் வன்மையு முடையன்,
என்றும் கூறப்பட்டிருக்கின்றன.

தலைவி பண்பு,
'அருமழு தரல் வேண்டில் தருகிற்கும் பெரு
யள்' என்று கூறப்பட்டுளது.

முன் எடுத்துக் காட்டிய, 'தன்மலை நிரினுஞ் சாய
ஹடையன் நயந்தோக்குத் தேரீடும் வண்கை யவன்'
என்னும் தொடரும், 'நீயே, வளியின் இகன்மிகுஞ்
தேரும் களிறும், தளியிற் சிறந்தனை வந்த புல்வர்க்கு,
அளியோடு கை தூவலை' என்னும் தொடரும், வேறு
சில தொடர்களும் கயிலர் தம் அரும்பெறல் நண்
பனுகிய வேள் பாரியை உளத்திற் கொண்டு பாட்டியன
வாகல் வேண்டும். என்னை? பாரி பறம்பிற் பனிச்
சுளைத் தெண்ணீரும், அவனது மாரியனைய வண்
மையும், தேர்க்கொடையும் வேறு பல் விடத்தும்
எடுத்துரைக்கப் படுதலின் என்க.

மற்று இவர், 'பூந்தண்டார்ப் புலர்சாந்திற் ரென்
னவ னுயர்கூடல்' என்றும், 'பொழிபெயல் வண்
மையான் அகோகங் தண்காவினுள்' என்றும் கூறு
வன், ஆரியப்படைதந்த நெடுஞ்செழியன் போல்
வானேர் பாண்டியன் அப்பொழுது வள்ளியோனும்
விளங்கினன் என்பது குறிப்பனவாம்.

'மன்று வுலகத்து மன்னியது புரைமே' எனவும்,
'ஈத் விரந்தாற்கொன் ரூற்றுது வாழ்தலிற்
சாதலுங் கூடுமா மற்று' எனவும் போந்த தொடர்
களும் இங்கே அறிதரற் பால்ன.

இங்கெடுத்துக்காட்டிய தொடர்களில் பலவற்றின் கருத்துக்கள் பின் வரும் குறட்பாக்களிலும் ஒருவாறு அமைந்திருத்தல் காண்க.

‘உடுக்கை பிழுந்தவன் கைபோல் வாங்கே பிடுக்கண் களோவதா நட்பு.’

‘சமன்செய்து சீர்துக்குங் கோல்போ ஸமைந் தொருபாற்.

கோடாமை சான்றேர்க் கணி.’

‘அஞ்சவ தஞ்சாமை பேதைமை யஞ்சவ தஞ்ச லறிவார் தொழில்.’

‘குற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை.’

‘துன்னியார் குற்றமுந் தூற்று மரபினார் என்னெகா லேதிலார் மாட்டு.’

‘சாதலி னின்னத தில்லை பினிததூஉம் ஈத வியையாக் கடை.’

‘தெய்வங் தொழாஅள் கொழுந்த் ஜெழுதெழு

வாள்
பெய்யெனப் பெய்யு மழை.’

இனி, தமர் வரைவு மறுத்துழித் தோழி முதலி யோர் அறத்தொடு நிற்குங்கால், ‘இம்மலையில் வாழ் வார் முன் உயிருதவி புரிந்த தலைவற்குத் தலைவியைக் கொடுக்க னினையாது நொதுமலர்க்குக் கொடுக்க னினைந்து, அறமல்லன விரும்பி யொழுகுதலின், இனி, இவ்விடத்து வள்ளியும் கிழங்கு விழா; மலை மிசையில் தேனும்தொடா; கொல்லையில் தினைகளும் கதிர் வாங்கி யீனே.’ என்றும், ‘மலையிடத்துக் குறவர் சடமகளிர், தாம் தம் கணவரைப் பிழையாராய், அவரே

தெய்வமென்று வணக்கி யெழுதலால், அவருடைய ஐயன்மார் தாழும் தாம் தொடுத்த அம்புகள் பிழையாராயினார்? என்றும் கூறியிருப்பன வியக்கற்பாலன. வேட்டமாடுங் தொழிலுடைய மலை வாழ்நர் மகளிர், இத்துணை உறுதியான கற்புடையராயும், அறத்தின் நுட்பங்களை அறிந்தோராயும் இருந்தாரென்னில், இந்நாட்டு மகளிரது பெருமையை யாதன் ருரைக்கலாகும்?

இனி, இதில் சிறுமகளிர் தைத் திங்களில் நீராடுதலும், பிறர் மனையின் கண்ணே சென்று பாடி ஐயமேற்று, ஆண்டுப் பெற்றவற்றைப் பிறர்க்கு அளித்தலும், குழமகளை (பொம்மையை) வளர்த்து, அவனுக்குப் பெண் கோட்டற்குச் சிறுசோறு சமைத்து, ஆயத்திற்கிட்டு மகிழ்தலும் என்னும் மூவகை நோன்புகள் கூறப்பட்டுளன.

‘நல்கூர்ந்தார் செல்வமகள்’ என்று தலைவி அருமைபாராட்டிக் கூறப்படுகிறார்கள். ‘பிள்ளையால் மிடிப்பட்டாருடைய செல்வத்தையுடைய மகள்’ என்பது இதன் பொருளாம்.

‘நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவன்’ என்று கணி கூறப்படுகிறார்கள். ‘நானென்றியாலே அறிந்த இருவரும் கூடுதற் கேதுவாகிய முழுத்தம் வேறுபட்டுத் தப்புதலே ஒரு காலத்தும் அறியாத கணி’ (சோதிடன்) என்பது இதன் பொருளாம்.

‘பரியது கூர்ந்கோட்ட தாயினும் யானை வெருஞம் புலிதாக் குறின்’ என்று தமிழ் மறை கூறுதற்கு வேறாக, வேழும் புலியினைப் போர் தொலைத்த செய்தி பல்காற் கூறப்படுகின்றது.

‘என் செய்வாம்’ என்றார்க்குப் ‘பொன் செய்வாம்’ என்பது ஓர் நகைக் குறிப்பு மொழியாகக் கூறப்பட்டுள்ளது.

மெய் தொட்டுச் சூருஹதல் கூறியுள்ளது.

கயிலை மலையிலே, இறைவன் இறைவியோ டிருக்க, இராவணன் அதனை யெடுக்கலுற்றதும், யானைகள் பூவோடு கூடிய நீரை மேலே சொரியா நிற்கச் செந்தாமரை மலரின் அகவிதழில் திருமகள் வீற்றிருப்பதும், நூற்றுவர் தலைவனுகிய துரியோதனை வீமன் குறங்கிலடித்து உயிர் செகுத்ததும், திருமால் மல்லரது மறத்தைக் கெடுத்ததும் ஆகிய புராண விதி காச கதைகளும், வாரணவாசி யென்னும் ஊரிலுள்ளாரது அருளும் கூறப்பட்டுள்ளன.

இதிலுள்ள திரி சொற்களைக் காணுங்கால், இவ்வாசிரியர், சொற்களைத் தம் வழிப்படுத்து ஆண்டுளார் என்பது புலனும். ‘உரைத்தைக்காண், பாடித்தை, சிதைத்தை, கேட்ட, வருவதை, இறந்தீவாய், இகத்தந்தாய், அறிந்தீயாது, போத்தந்த, இகத்தர, இஃதொத்தன், மருதீவாள், வந்தை, கண்டை, தின்றி, கொண்ட என்பன காண்க. இவை முறையே உரைத்துக்காண், பாடு, சிதைத்தது, கேள், வருவது, இறப்பாய், இகந்தாய், அறியாது, போதல்தந்த, இகக்க, இவ்வென்றாருத்தன், மருள், வா, காண், தின், கொள் : என்பவற்றின் திரிபாகும்.

பின்வரும் பாட்டுக்களிலுள்ள இயற்கை நவிற்கீழும் பிற அழகும் ஓர்ந்து கொள்க.

கோசிசக வழுப்பு.

‘இடியுமிழ் பிரங்கிய விரவுப்பெய னடுநாட்
கொடிவிடு பிருளிய மின்னுச்செய் விளக்கத்துப்
பிடியொடு மேயுஞ் செய்புன் யானை
அடியொதுங் கியக்கங் கேட்ட கானவன்
நெடுவரை யாசினிப் பணவை யேறிக்
கடுவிசைக் கவணையிற் கல்கை விடுதவின்
இறுவரை வேங்கையி னெள்வீ சிதறி
ஆசினி மென்பழ மழிந்தவை யுதிராத்
தேங்செ மிருஅல் துளைப்படப் போகி
நறுவடி மாவின் பைந்துண ருழிக்கிக்
குலையுடை வாழைக் கொழுமடல் கிழியாப்
பலவின் பழத்திற் றங்கு மலைகெழு வெற்பணப்
பாடுகம் வாவாழி தோழிநற் ரேழிபாடுற்று’ (5)

‘இமயவில் வாங்கிய வீர்ஞ்சடை யந்தனை
உமையமர்ந் துயர்மலை யிருந்தன னுக
ஜயிரு தலையி னரக்கர் கோமான்
தொடிபொலி தடக்கையிற், கீழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லா துழப்பவன் போல
உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவுகொண் டதன்முதற் குத்திய மதயானை
நீடிரு விடரகஞ் சிலம்பக் கூப்த்தன்
கோடுபுயக் கல்லா துழக்கு நாட கேள்!

ஆரிடை யென்னுய்நீ யரவஞ்சாய் வந்தக்கால்
நீரற்ற புலமேபோற் புல்லென்றாள் வைகறை
கார்பெற்ற புலமேபோற் கவின்பெறு மத்கவின்
தீராமற் காப்பதோர் திறழுண்டே ஒரைத்தக்கான்!

இருளிடை யென்னுய்நீ யிரவஞ்சாய் வந்தக்காற்
பொருளில்லா னிளைமேபோற் புல்லென்றாள் வைகறை

அருள்வல்லா ஞக்கம்போ லணிபெறு மவ்வணி
தெருளாமற் காப்பதோர் திறனுண்டே ஊரைத்தைக்
[காண் !

மறந்திருந்தா ரென்னுய்நீ மலையிடை வந்தக்கால்
அறஞ்சாரான் மூப்பேபோ லழிதக்காள் வைகறை
திறஞ்சேர்ந்தா ஞக்கம்போற் றிருத்தகு மத்திருப்
புறங்கூற்றுத் தீர்ப்பதோர் பொருளுண்டே

[ஆரைத்தைக்காண் !

எனவாங்கு,

நின்னுறு விழுமங் கூறக் கேட்டு
வருமே தோழி நன்மலை நாடன்
வேங்கை விரிவிட நோக்கி
வீங்கிறைப் பணித்தோள் வரைந்தனன் கொளற்கே

(2)

ஆரும் அதிகாரம்.

மற்றைய அகப்பகுதிகள்.

நற்றினை.

எட்டுத் தொகையுள் ஒன்றுகிய இந்நால் கடவுள் வாழ்த்து உட்பட நானுற்றெரு அகவற்பாக்களை யடையது; அகத்தின் பகுதிகளையே பொருளாக வடையது. இதிலுள்ள பாக்களைல்லாம் ஒன்பதடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் உள்ளன. இதில் இருபது பாட்டுக் கபிலர் பாடியன.

இப்பாக்களில், தலைமக்களின் கேண்மைக்கு, தாமரையின் தண்ணீய தாதினையுதிச் சந்தனமரத் தில் வைக்கப்பட்ட தேனும்; தலைவி தலைவனையின்றி யமையாமைக்கு, உலகம் நீரையின்றி யமையாமையும்; தலைவியின் செவ்வரி பரந்த கண்களுக்கு, ஏனல் காவலர் விலங்கினை யெய்து பறித்த பகழியும்; வேங்கையின் மலருதிர்தற்கு, கொல்லன் உலைக்களத்து அடிக்கும் இரும்பின் பொறி சிதறுதலும்; மலைக்கு, மாயோனும்; மலைப்பக்கத்து ஒழுகும் அருவிக்கு, வாவியோனன பல தேவனும்; களிற்றியாளை கானுஞ்சோறும் பொலிந்து விளங்குதற்கு, புகழுண்டாக வாழ்வாருடைய செல்வம் பொலிதலும்; கடுஞ்சினத்துடன் போர்செய்த வலிமிக்க யானைக்கு, முருகவேரும்; வாழை அப்பொழுது ஈன்ற கூரிய முகைக்கு

யானையின் குருதி படிந்த கொம்பும்; வாழைப்பூவுக்கு, மகளிரது கூந்தலும்; தலைவனது வெய்துயிர்ப்புக்கு, படுக்கையிலே கிடந்த யானையின் உயிர்ப்பும்; ஞெண்டின் கண்ணுக்கு, நொச்சியின் கரிய அரும்பும்; ஞெண்டின் கூட்டம் ஞாழிலின் உதிர்ந்த மலரைக் காலால் வரித்துக் கோலஞ் செய்தற்கு, மகளிர் வெயிலிலே காயுங் தினையைக் கைவிரலாலே துழுவதற்கும்; மீனைத் தின்னுமாறு வந்து கூடும் புட்களின் குரலுக்கு, சிறிய நாவையுடைய மணியின் தெளிந்த ஒசையும்; நீர்வற்றிய சேற்றிலுள்ள கொழுவிய மீனை நுகர்தற் பொருட்டு மணன் மேட்டிலே கூடியிருக்கும் நாரைகளுக்கு, அரசரது படைத் தொகுதியும்; காற்றுல் அலைகின்ற முகிலுக்கு, நூற்கின்ற நுண்ணிய பஞ்சம் உவமிக்கப் பட்டுள்ளன.

தலைவி யானவள் பாரியின் பறம்புமலை போலப் பெருங்கவி னெய்தினமையால், அரிய காவலை யுடையளாயினுள் என்றும்; தலைவியின் அழகு, மூளூர் மன்னாகிய மலையமான் திருமுடிக்காரி பரியேறிச் சென்று இரவிலே அடித்துக் கொண்டு வந்த ஆணிரைக் குரியோர் அவனே டெதிர்த்துப் போர் மூனையில் அழிந்தாற் போல் அழிந்தது என்றும்; கொல்லி மலைத் தலைவனுகிய வல்வில்லோரியைக் கொன்ற திருமுடிக்காரியானவன், உடனே அவ் வோரியின் பெருங் தெருவிலே புகுந்ததைக் கண்ட ஓரியைச் சார்ந்தார் யாவரும் ஒரு சேர நின்று பேரிரைச் சலிட்டாற் போல, இவ்லூரிலே கல் லென்னும் நகையொலி யுண்டாயிற்று என்றும்; கூறப்பெற்றுள்ளன. கிடங்கில் என்ற ஊரும் சிறப்பிக்கப் பெற்றுள்ளது.

‘ஆளில் பெண்டிர் தாளிற் செய்த, நுணங்கு நுண்பனுவல்’ என்னும் தொடர் நினைவுகூரத்தக் கது. கணவனையிழுந்த கைம்மை மகளிர் தம் உயிர் வாழ்க்கைக்கு வேண்டும் பொருளின் பொருட்டு முயன்று நூற்கின்ற மிக நுண்ணிய பஞ்ச என்பது இதன் பொருள். புறப்பாட்டிலும், ‘பருத்திப் பெண்டின் பனுவல்’ என்று கூறப்பெற்றுள்ளது. அக்காலத்து இல்லீஸிருந்து மகளிரும் புரிந்து சிறப்பெய்திய இத் தொழில் இப்பொழுது நம் நாட்டில் அருகின்து பெரிதும் இரங்கத்தக்கது. மலையினிடத்தே துயில் கின்ற பிடியின் பக்கத்தில் மேகம் மறைத்தலால் ஆண்யாளை அதீனைக் காணப் பெறுது பினிறு நிற்கும் என்றும்; மலைச்சரவலில் உழுதொழில் புரியும் குறவரது இளமகளிர் கரிய விரலையுடைய மந்தியை விருந்தாக ஏற்றுக் கொண்டு, குடம் போலும் பலாப் பழத்தின் சளையை அதற்கு அளிப்பர் என்றும் கூறியிருப்பன வியக்கற் பாலன். காட்டகத்து வேட்டுவன் பெறும் உணவுப் பொருள்களும் (59), தலைவி கிளியைத் துது விடுதலும் (376) நன்றாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றிலுள்ள உள்ளுறை யுவமங்களெல்லாம் வியக்கற் பாலனவே.

‘நீரின் ரமையா வுலகம் போல’, ‘பெரியோர் நாடி நட்பி னல்லது-நட்டு நாடார்தம் மொட்டியோர் திறத்தே’ என்னும் தொடர்கள்,

‘நீரின் ரமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் ரமையா தொழுக்கு.’

‘நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு.’

என்னும் குறட்பாக்களின் கருத்தைத் தழுவியுள்ளன.

‘ நின்ற சொல்லர் நீடுதோன் றினியர்
 என்று மென்றேள் பிரிபறி யலரே
 தாமரைத் தண்டா துதி மீமிசைச்
 சாந்திற் கூடுத்த தீங்தேன் போலப்
 புரைய மன்ற புரையோர் கேண்மை
 நீரின் றமையா வுகம் போலத்
 தம்மின் றமையா நங்நயாங் தருளி
 நறுநுதல் பசத்த லஞ்சிச்
 சிறுமை யுறுபவோ செய்பறி யலரே.’

துறுந்தோகை.

எட்டுத் தொகையுள் ஒன்றுகிய இந்நால் கடவுள் வாழ்த்து உட்பட நானுற்றிரண்டு அகவற்பாக்களை யுடையது. இதிலுள்ள பாக்க ளெல்லாம் நான்கடிச் சிறுமையும், எட்டடிப் பெருமையும் உள்ளன. இதில் கபிலர் பாடியன இருபத்தொன்பது பாட்டு.

இவற்றில், சிறுமலைக்கு, யானையும்; நாரையின் சிறிய பசிய காலுக்கு, தினையின் தாஞ்சும்; மலையினின்று இழியும் அருவிக்கு, இற்றி மரத்தினது கல்விடத்தே பரவிய வெள்ளிய வேரும்; * தலைவன் பெருமுச்சக்கு, பாதியிரவில் துபிதும் யானையின் உயிர்ப்பும்; தாமரை யிலைக்கு, களிற்றின் செவியும் உவமையாக வந்துள்ளன. சிறிய கோட்டில் பெரிய பழம் தூங்கினாற் போன்று, தலைவியின் உயிர் மிகச் சிறிது, அவனுற்ற காமம் மிகப் பெரிது என்றும்;

* இவ்வுவமை நற்றினையிலும் இவர் கூறியிருப்பது கால்க.

தலைவியின் நீரையொத்த சாயல், தலைவனது தீயை யொத்த மனவலியைக் கெடுத்திட்டது என்றும் கூறப் பட்டுள். தலைவிக்குக் கொல்லி மலையிலுள்ள பாவை உவமிக்கப் பட்டுள்ளது. மினிகின் றழைப்பைக் குரங்கு அருந்தும் என்று கூறியிருக்கிறது. மற்றும், இவ் வாசிரியர், ‘கேடுற்றவிடத்துச் செய்த உதவியை அரசரிமைச் சிறப்பெய்தி மறந்த மன்னன் போல நன்றி மறந்தனையாயின்’ என்று தோழி தலைவற்குக் கூறுவ தாகவும்; ‘தலைவனது கேண்மையால் வந்த இன்னு மையினும் துறக்கவின்பம் இனிதாமோ’ என்றும், ‘அன்னை செய்த உதவிக்கு உயர்நிலையுலகமும் ஆற் றுதற் கரிது’ என்றும் தலைவி தோழிக்குக் கூறுவ தாகவும் கூறியுள்ளார். சிறுகுடி பசிப்பின் யானையின் கொம்புகளை விற்று உண்பிக்கும் ஓரி யென் பானது கொல்லிமலை என்கின்றார். மலையனது முள்ளஞர்க் கானத்தைப் பல விடத்துச் சிறப்பித் தோது கிறார். இவர் கூறிய, ‘கானமஞ்சனு யறையின் முட்டை, வெயிலாடு முசுவின் குருளை யுருட்டுங், குன்றநாடன்’ என்பதன் கருத்து, ‘வந்தாய் பவவரையில் லாமயின் முட்டை யினோயமந்தி, பந்தா டிரும்பொழிற் பல்வரை நாடன்’ என மாணிக்க வாசகப் பெருமானுல் திருச்சிற்றம்பலக் கோணவயாரில் எடுத்தாளப் பெற்றது.

ஐங்குறநாறு.

எட்டுத் தொகையுள் ஒன்றுகிய இந்றால் அகத் தின் பகுதி யாகிய மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலை, மூல்லை என்னும் திணைகள் ஒவ்வொன்றைன

யும் பற்றித் தனித்தனி கூறும், நூறு நூறு அகவந் பாக்களை யுடையது. இவ் வைந்து நூற்றையும் இயற்றினார் முறையே ஓரம்போகியார், அம்மூவார், கபிலர், ஒதலாங்கையார், பேயனூர் என்போர். * மற்றைத் தொகைகளிற் போலவே, பாரதம் பாடிய பெருங்தேவனை ரியற்றிய கடவுள் வாழ்த்து இதில் முதற்கண் உள்ளது. இதிலுள்ள பாக்களெல்லாம் மூன்றாறிச் சிற்றளவும், ஆற்றிப் பேரளவும் உள்ளன. இதன் ஒவ்வொரு நூறும் பப்பத்துப் பாக்கள் ஒவ்வொரு தன்மையினவாக இயன்றுள்ளன. கபிலர் பாடிய குறிஞ்சிப் பகுதியில் உள்ள பத்துக்கள், முறையே அன்னுய்வாழிப் பத்து, அன்னுய்ப் பத்து, அம்மவாழிப் பத்து, தெய்யோப் பத்து, வெறிப் பத்து, குன்றக் குறவன் பத்து, கேழற் பத்து, குரக் குப் பத்து, கிள்ளோப் பத்து, மஞ்சஞூப் பத்து என் பனவாகும். இவற்றின் ஒவ்வொரு பாட்டிலும் ‘அன்னுய் வாழி’ என்பது முதலிய சொற்களேனும், அவற்றின் பரியாயச் சொற்களேனும் வருதலின், இவை இப் பெயரின வாயின. இதிலுள்ள பாக்களெல்லாம் சொற் சுவை, பொருட்சுவை துவன்றிக்கற்பார்க்குக் கழிபேரினிமை பயப்பன். இயற்கைவளங்களை யெழில் பெற விளக்குவன்.

* இதனை,

‘மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன்—கருதிய
பாலையோத லாங்கை பனிமூல்லை பேயனே
நாலையோ தைங்குறு நூறு’

என்னும் வென்பாவானறிக..

‘அன்னைய் வாழிவேண் டன்னைநம் படப்பைத்
தேன்மயங்கு பாலினு மினிய வவர்நாட்
இவலைக் கூவற் கீழ்
மானுண் டெஞ்சிய கலிழி நிரோ.’

இவ் வொரு பாட்டிலிருந்தே இந்தாலீன் அரு
மை, பெருமைகளைத் தெரிந்துகொள்ளலாகும். தலை
வனுடன் அவனுர்க்குச் சென்ற மீண்ட தலைமகள்,
'நீ சென்ற நாடு எவ்வியல்பிற்று?' என வினாவிய
தோழிக்குக் கூறியது இது. ‘இதன் பொருள்:
'அன்னையே! வாழ்வாயாக! யான் சொல்லு மிதனை
விரும்பிக் கேள். அன்னை! நம் மலைப் பக்கத்து
இருவினின்றும் பிழிந் தெடுத்த தேன் கலந்த பாலி
னுங்காட்டில், நம் தலைவர் நாட்டிலே தழைகள்
விழுந்து அழுகிக் கிடக்கும் சிறு குழிகளின் கீழிடத்
தவாய், விலங்குகளால் உண்ணப்பட்டு எஞ்சியுள்ள
கலங்கற் சின்னீர்கள் எனக்கு மிக்க இனிமை யுடை
யன காண்.' என்று தலைவி கூறினாள் என்பது. தலை
வரது நாடு இதுவே போற் சிறந்தது என்றேனும்,
இதனினும் சிறந்தது என்றேனும் தலைவி கூறியிருப்
பின், அவட்குத் தலைவன் பாலுள்ள அன்பு ஒரு சிறி
தும் விளங்குவ தின்று. ‘தலைவரது நாடு எவ் வியல்
பிற்று எனினும், அதுவே எனக்குச் சிறந்த தாவது’
என்று கூறுவதே தலைவியின் அன்பின் திறனைப்
புலப்படுப்ப தாகும். அதனையே, ‘அவர் நாட்டு உவ
லைக் கூவற் கீழ் மானுண்டு எஞ்சிய கலிழிநீர் நம்
படப்பைத் தேன் மயங்கு பாலினும் இனிய’ என்று
இங்ஙனம் கூறினாள். தழைகள் அழுகிக் கிடக்கும்
சேற்றிடத்தில், விலங்குகள் உண்ணக் கலங்கிய சிறிய

நீரை, இறப்ப இழிந்தாரும் எத்துணை நீர் வேட்கை யுற்ற பொழுதும் உண்ணுதற்கு அருவரா சிற்பர். உண்ணின், அஃது அப்பொழுது இனிமை சிற்தும் இலதாதலே யன்றிப் பின்பு பல பிணியும் உண்டாக்கிப் பெருந்துன்பத்தை விளைப்பது மாகும். தேனும், பாலும் தனித்தனி மிக்க இனிமை யுடைய வாய், எத்துணைப் பெரியர்ராலும் விரும்பி யுண்ணப் படுவன. அவற்றுள் ஒன்று மற்றையதுடன் கலக்கப் பெறின், அக்கலவை பருகுதற்கு அதன் மேலும் இனிமை யுடைத்தாகும். அவ்வளவன்றி, அஃது உடம்பிற்கு உறுதி பயந்து, பிற் பொழுதுகளில் இன்பம் விளைப்பது மாகும். ‘கலங்கற் சின்னீர் தெருளாமையால் உண்பான்’ என்னும் இறைய ஞாகப்பொருளுறையும், ‘பாலோடு தேன் கலங்தற்றே’ என்னும் திருக்குறளும் இங்கு நினைக்கற் பாலன. இவ்வாற்றால், யாவரானும் வெறுக்கத் தகும் கலங்கல் நீர், யாவரானும் விரும்பத்தகும் தேன் பாற் கலவையினும் தலைமகட்கு இனிமை யுடைத்தாயிற்று. இதற்கு என்னை காரணம்? அன்பு என்பதொன்று எத்துணை பிழிந்த பொருளையும் உயர்ந்த பொருளாக்க வல்ல மருந்தாக வள்ளது.

‘செருப்படியவ் விளம்பருவச் சேயடியிற் சிறப்புடைத்தால்,’ ‘எனக்கவன்றன் வாயுமிழும் புனல் புணிதம்’* என்று சிவன் கூறிற்றுக வள்ள திருப்பாட்டுக்களும் இவ் வண்மை தெரிப்பன வன்றே? ‘அன்பு என்ப தொன்றின் தன்மை அமரரும் அறிந்ததன்று’† என்னில், இதன் பெருமையை யாம்

* பெரிய பூராணம்.

† கம்ப ராமாயணம்.

எங்கனம் உரைக்கேம்? தலைவன்து நாட்டி மூள்ள தென்ப தொன்றே பற்றி, அவ்விடத்துள்ள மிக இழிந்த பொருளோடும் தலைவியானவன் பிறவிடத் துள்ள மிக வயர்ந்த பொருளினும் உயர்ந்தாகக் கொண்டாள் என்றால், அவள் தலைவனிடத்து எத் தகைய அன்புடையளாதல் வேண்டும்? தேன் என வாளா கூறுது, ‘நம் படப்பைத்தேன்’ என்றது, அது பிறவிடத் துள்ளதினும் இனிது என்பது தோற்றுதற்கு. இதனால், கற்புடை மகளிராவார், தம் பிறந்தகத்து எத்துணைப் பெருஞ் செல்வம் நிறைந் திருப்பினும், அதனினும் தாம் புக்கத்து வறுமையை மிகு மேன்மை யுடைத்தென்று கொள்வர் என்பது பெறப்படும். தோழியை அன்னுய் என்றது அருமை பாராட்டி. இருமுறை விலித்தது ஆர்வம் பற்றி. வாழி யென்றது அவள் உடன் போக்கிற்குத் துணை புரிந்த உதவி பற்றி. வேண்டு என்றது தான் சொல்லும் பொருளின் இன்றியமையானமை பற்றி. இவ்வாறு இவ்வாசிரியர் அன்பினது திறத்தை இரண்டு மூன்றடிகளால் விளங்க வைத்த மாட்சியை எங்கனம் வியந்துரைக்க வல்லேம்?

இனி, குரக்குப்பத்தில், குரங்கின் றலைவனுன் கடுவன் சிறிய மிரப்பங் கோல் கொண்டு மாரி மொக்குளோப் புடைத்து அழிக்கும் என்றும், மலையிடத் துள்ள கடுவன் நறைக் கொடி கொண்டு கருக் கொண்ட இள முகிலைப் புடைக்கும் என்றும், குரங்குதன் மீதிருந்து பாய்தலால் வளைந்து நிமிரும் மூங்கிற் கோல், மீனெறி தூண்டில் போல் தோன்றும் என்றும் கூறியுள்ளனவும்; மஞ்சைஞ்சுப் பத்தின்,

மலர்ந்த வேங்கை மரத்திலிருந்த மயில் அணிகலன் அணிந்த மகளிர் போலத் தோன்றும் என்றும், பூக்கொய்யும் மகளிர் போலத் தோன்றும் என்றும், தினையரி தாளிலிருந்த குருவி எழுவது விழுவதாய் வருந்துறச் சிறகை விரித்து ஆடிச் செல்லும் மயில், பந்தாடும் மகளிர் போலத் தோன்றும் என்றும் கூறியுள்ளனவும் படித்து இன்புறற் பாலன. இங்குக் கூறிய ‘மீனெறி தூண்டில்’, என்ற உவமம், ‘கான யானை கைவிடு பசுங்கழை, மீனெறி தூண்டிலி னிவக்கும்’ எனக் குறுந்தொகை யுள்ளும் (54) போந்துளது. மத வேழமானது கரிய மலைப்பாறை யைப் பிடி யென்று கருதித் தழுவும் நாடன் என் பதும், வெறிப்பத்தில், ‘பொய்யா மரபி னர்முது வேலன்’ எனவும், ‘பொய்ப்படு பறியாக் கழங்கே’ எனவும் குறிப்பிற் கூறி, வெறியாட்டாளனது (பூசாரி) பொய்ம்மையை விளக்குவனவும் பேரால்வன நகைச் சுவை பயப்புனவாகும். இவள் தினைப்புனம் காத் தொழிந்தால் வரைவல் என்ற தலைவற்குத்தோழி கூறுவதாக, ‘கொடிச்சி கிளி யோட்டுங் குரலைக் கிளியின் குரலெனக் கருதிப் பிறவிடத்துள்ள கிளி களும் தினைப் புனத்திற் போந்து அழிக்கும் என்று காவலை விலக்குவர் போலும், ஆகலால், பெரிய மலை நாடனே! இவளை விரைய வரைந்து கொள்வாயாக.’ என்று விபப்புத் தோன்றக் கூறப்பட்டுளது. பின்னு ஹோரும், ‘ஆயோ வெனுங்குர லையோ புனத்தை யழிக்கின்றதே’ என இக் கருத்தை எடுத்தமைத் துளார். தலைவி பின்னுக வந்து கண் பொத்திய விடத்து, ‘அழகிய காந்தட் பூப் போலும் கையால்

என் கண்களைப் புதைத்தோயே! என் நெஞ்சம் விரும்பின்வர் நீயலதும் உள்ள கொல்லோ? ’ என்று தலைவன் கூறிற்றுக்குவன்னது இன்பம் விளைக்கின்றது. கம்ப நாடரும், ‘காரணன் கூந்தற் குயிலன்னவன் கண்புதைப்ப, ஆரென்ன லோடு மனலென்ன அயிர்த்துயிர்த்தான்.’ என இக் கருத்தை யெடுத்து * இராமாயணத்திற் பதித்து வைத்தார்.

தலைவன் ஊர்ந்த குதிரை பார்ப்பனக் குறுமகவு போல் குடுமித் தலையது எனவும்; அசோகின் றழை நெய்யோடு பிசைந்த உழுங்கு மாப்போலும் என வும்; பொன்போலும் தினையைக் கட்டளை (பொன் உரையாணி) போலும் கேழல் மாந்தும் எனவும்; அவரையை நிறையத்தின்ற மந்தி பண்டவாணிகர் பைபோலத் தோன்றும் எனவும் கூறியுள்ள உவமை கள் பெரிதும் மகிழ்ச்சி விளைப்பனவாகின்றன. மற்றும் பல உவமைகளும், உள்ளுறைகளும் இதிற் கூறப் பட்டுள்ளன. ‘வெள்ளவரம்பின் ஊழி’ என இதில் வந்துளது. தொல்காப்பியனார், ‘ஜ அம்பல் என வருஞ் இறுதி’ என்பதனால், தாமனை, வெள்ளாம், ஆம் பல் என எண்ணுப் பெயர்கள் கூறியிருப்பது இங்கே கருதற்பாலது. ஆண் குரங்கினை, ‘மந்திக் கணவன் கல்லாக் கடுவன்; ’ குரங்கின் றலைவன்’ என்றிங்கனம் இதிற் கூறியிருக்கிறது. ‘குரங்கி னேற்றி ஜீனக் கடுவ னென்றலும்’ எனத் தொல்காப்பியனார் வழுவமைத் திருத்தலும் காண்க. புலியின் ஏற்றை, பிடியின்ற குழலி, தகர், புருவை, பன்றிக் குருளை,

* பாலகாண்டம்-பூக்கொய்ப்படலம்.

பன்றி யொருத்தல், மந்திப்பறம், மந்திப் பார்ப்பு என்றிவை முதலிய மரபுகளும், பல வழக்கங்களும் இதிற் காணப்படுகின்றன.

அகங்கானாறு.

எட்டுத் தொகையுள் ஒன்றுகிய இந்நால், கடவுள் வாழ்த்து உட்பட நானாற் ரெரு அகவற்பாக்களை யுடையது. இஃது, அகம் எனவும், அகப்பாட்டு எனவும், நெடுஞ்சொகை எனவும் வழங்கும். இதி ஆள்ள பாக்களின் அடியளவு சிறுமை பதின்மூன்று, பெருமை மூப்பத்தொன்று. இத்தொகையின் முதல் நாற்றிருபது பாக்களைக், களிற்றியானினரை என வும், அடுத்த நாற்றெண்பது பாக்களை மணிமிடை பவளம் எனவும், இறுதி நாறு பாக்களை நித்திலக்கோவை எனவும் ஆண்றேர் வழங்குவார். இதிற் கபிலர் பாடியன பதினெட்டுப் பாக்கள்.

இவற்றில், வாழைக்கனி பலாக்கனிகளால் சளையிடுத்து நிறைந்த தேனை வேட்கை மிகுதியால் நிரென்று கருதியுண்ட கடுவன், அயசிலுள்ள மிளகு கொடி வளரப் பெற்ற சந்தன மரத்தின்மேல் ஏற மாட்டாது மலர்ப்படுக்கையில் கண்படை கொள்ளும் என்றும்; பலவின் பழங் கொள்ளுமாறு குறவர் நாட்டிய குரம்பை உதிர்ந்த வேங்கைப் பூவால் மூடப் பட்டிருப்பதீனப் புசியென்று கருதி அஞ்சதலுற்ற வேழம், மழைதவழும் மலையிலே கழைமழியப்பாய்ந்து ஓடாநிற்கும் என்றும்; மூங்கிலின் துளையில் காற்றுப் புகும் ஒசை குழல்சையாகவும், அருவி நீர்

விழுச்சியில் நேசை முழுவின் குரலாகவும், கலையின் குரலோசை பெருவங்கியமாகவும், வண்டின் பாட்டு யாழிசையாகவும் கொண்டு, மந்தியின் அவை நோக்கி வியப்புறும்படி, மூங்கில் வளர்ந்த பாறையில் அசைந்தாடும் மயில் விறலி போலத் தோன்றும் என்றும்; அருவியிற் பாய்ந்த கருவிரலை யுடைய மந்தி, பலாப் பழத்தைத் தெப்பமாகக் கொண்டு சாரலி னுள்ள ஊர்முன்றுறையிற் சென்று சேரும் என்றும்; உள்ளுறை பொருந்த அழுகாகக் கூறப்பட்டுள்ளன.

தலைவன் வரைந்து கொள்ள வருகின்றமையைத் தலைவிக்கு அறிவிக்கலாமும் தோழியானவள், ‘குளிர்ந்த கண்ணும், தளிர்போலும் மேனியும் உடையாளே! வானளாவிய மலையினை யுடைய நம்தலைவர் வரைதற் பொருட்டு வந்தமையால், எனக்கு உண்டாகிய மகிழுச்சியின் அளவு சொல்லின், நாடு வறங்காவும், கலப்பை தொழிலின்றித் துஞ்சவும் கோடைமிக்க பசுமை யற்ற காலையில், மலை போலும் கரைகளையுடைய பெரிய குளம் நிறையும் படியாகப் பெருமழை பொழிந்த வைக்கறையில் பல்லோரும் உவந்த உவகையெல்லாம் என்னுள்ளத்தே பெய்து வைத்தாற் போலும்’ என்று தன் மகிழுச்சியைப் புலப்படுத் துரைப் பதாகக் கூறியிருக்கிறது. ‘ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்’ என்ற தேவாரம் இங்கே கருதத் தக்கது.

தலைமகன் சிறைப் புறத்தானுகத் தலைமகன் தோழிக் குரைக்குமிடத்து; ‘தேர்மீ! நாம், அவர் இருவிடை வருதலின் ஏதத்தை யஞ்சி அகன்று வளித்திருப்பவும், எனது நெஞ்ச என்னையும் நின்னையும்

கேளாது கையிகந்து, படுகுழிகளையுடைய வழியில் இருளில் மிதிக்குமிடத்து அவரது தளர்ந்த அடியைத் தாங்குமாறு செல்லா நின்றது.’ என்றதாகீக் கூறியிருக்கிறது. ‘கருநாயிறு போல்பவர் காலொடு போய், வருநா எயலே வருவாய்’ மனனே’ என்று கம்பர் கூறியது இங்கே நினைக்கத் தக்கது.

‘வேங்கையினது பொன் போலும் பூங் கொத்துக்களைச் சூடி, வளைந்த வில்லைத் தோளின் மீதிருத்தி, பலாப் பழத்தில் விளைந்த தேறலை இளையரொடும் மாந்தி, குறிபிழையாத வென்றியையுடைய நாய் பின்னே வச வேட்டைக்குச் சென்ற குறவன், குளவியின் புதல் குருதியொடு பொருந்துமாறு முள்ளம் பன்றியை எய்து வீழ்த்தும் குன்று’ என்று கான வரது வேட்டை கூறியிருக்கிறது.

‘என்று இளைத்த பெண் புலியின் பசிக்கு உணவு தருமாறு மலைக் குகையினின்றும் புறப்பட்ட புலிப் போத்து, ஆமானின் பெண் அலறும்படி ஆமானேற் றைப் பாய்ந்து வலமுற வீழ்த்தி, கரிய கல்லிட மெல்லாம் சிவக்கும்படி இழுத்து வரும்’ எனப் புலி வேட்டம் கூறப்பட்டுளது.

பிறருற்ற துன்பத்திற்குப் பிறரும் வருந்துவர் தம்மையுற்ற துன்பம் தமக்கோ எளிது என்னும் பொருளுடைத்தாக,

‘பிறருஹ விழுமம் பிறரும் நோப
தம்முறு விழுமம் தமக்கோ தஞ்சம்’
என்று கூறப்பட்டுளது.

வண்டினை, ‘அறுகால் பாழிசைப் பறவை’ என்று கூறியிருக்கிறது.

இருதலைப் புள் போல இருவர்க்கும் உயிர் ஒன்றுகிய கேண்மையர் என்றும்; மழையிற் கசித்த இச்சி முகையின் வெரிக் போலும் கண் என்றும்; யானைக் கயிற்றுப் புறம் போலும் கல்லின் பேல் ஒங்கிய சிறு நெறி என்றும்; ஏற்றின் இமிலிற் பூட்டிய கயிறு போலத் தலைவனது திரண்ட தோளில் அணிந்த மாலை புரளை என்றும் உவமைகள் கூறப் பட்டுள்ளன. நள்ளியானவன் இரப்போர்க்கு மழை சுரங்தாற்போலத் தேரும், கவரிதும் நல்குவன் என்று கூறப்பட்டிருக்கிறது.

எழாம் அதிகாரம்.

புறப்போரூட் பகுதியும், பிறவும்.

புற நானாறு.

எட்டுத் தொகையுள் ஒன்றுகிய இந்நால் கடவுள் வாழ்த்து உட்பட நானுற்றெல்லூரு அகவற்பாக்களை யுடையது. புறத்தின் பகுதியாகிய வெட்சி முதலீய திணைகளுக் குரிய துறைப் பொருளாமைந்த நானுறு பாக்களை யுடைமையின் புறநானாறு எனப் பெயர் பெற்றது. இது புறம் எனவும், புறப்பாட்டு எனவும் வழங்கும். இந்நாலின் இறுதியிலுள்ள பாடல் கள் பல சிதைந்து விட்டமையின், பாக்களினுடைய அடிகளின் சிறுமை பெருமை தெரிந்து கீள்ளக் கூடவில்லை. ‘இந்நாலால், பண்டைக் காலத்து இத் தமிழ்நாட்டிலிருந்த சேர, சோழ, பாண்டியர்களாகிய முடியுடை வேந்தர், சிற்றரசர், அமைச்சர், சேளினத் தலைவர், வீரர் என்கிற பலருடைய சரித்திரங்களும், கடையெழு வள்ளல்களின் சரித்திரங்களும், கடைச் சங்கப் புலவர் பலருடைய சரித்திரங்களும், அக்காலத்திலுள்ளாருடைய நடை முதலியனவும், இன்னும் பற்பலவும் நன்கு புலப்படும்.’

இதிலுள்ள பாக்களில், கபிலர் பாடியன இருபத் தெட்டு. அவற்றுள், இரண்டு பாட்டுச் செல்வக் கடுங்கோவாழியாதனைப் பாடியவை. திருமுடிக் காரியைப் பாடியவை நான்கு. பேக்னைப் பாடியது ஒன்று. பாரியைப் பாடியவை ஏழு. பாரி துஞ்சிய வழி இரங்கிப் பாடியவை எட்டு. பாரிமகளிரைக்:

கொண்டு சென்று, விச்சிக்கோளைப் பாடியது ஒன்று. இருங்கோவேளைப் பாடியவை இரண்டு. தாம் வடக் கிருக்கும் பொழுது பாரியை விளித்துப் பாடியது ஒன்று. மகட்பாற் தாஞ்சியாகப் பொதுவே பாடிய வை இரண்டு. பாரி துஞ்சியதற்கு இரங்கிப் பாடிய பாட்டுக்கள் மிகவும் உருக்கமானவை.

செல்வக்குடுங்கோவாழியாதன் தம் கையைப் பற்றி, ‘நும் கை மெல்லிய’ எனக் கூறிய பொழுது, ‘யானை, சூதிரை, தேர்களை முறையானே செலுத்தி யும், வில்லை நாணேற்றி அம்பினை வழங்கியும் போர் புளியவும், பரிசிலர்க்கு அரிய அணிகலங்களை யளிக்கவும் நின்கைகள் வலிய வாகும்; ஊனையும், துவையையும், கறியையும், சோற்றையும் உண்டு வருந்தும் செயல்லது வேறு செயல் அறியாவாகவின், நின்னைப் பாடுவார் கைகள் மெலியவாயின.’ என்றும்; பாரி துஞ்சியவின், பறம்பினை நோக்கி நின்று, ‘பெரும் புகழை யுடைய பறம்பே! மதுவுடனே, துவையையும், ஊனையும் முடைய சோற்றை விரும்பியவாறே தரும் மிக்க செல்வம் முதிர்ந்து, முன்பு எம்மொடு நட்புச் செய்தாய்; இப்பொழுது, பாரி இறந்தானாகக் கலங்கிச் செயலற்று, நீர் வார் கண்ணை யுடையேமாய், தொழுது நின்னை வாழ்த்திச் செல்லுதும்’ என்றும் கூறியிருத்தலால், இவ்வாசிரியர் மதுவும், ஊனும் உண்ணு மியல்பினர் எனச் சிலர் கருதா நிற்பார். மிகப் பழைய நாளில், எவரும் இவ்வழகங்களைக் குற்றமென்று கருதிற்றிலர் என்பதற்கு, வட்டமொழி யிலுள்ள மனு முதலைய மிருதி நூல்களே தக்க சான்றுகும். எனினும், நல்லிசைப் புலவராகிய கபிலர்

இவ்வழக்க முடையார் என்பதற்கு யாம் எளிதில் இணங்கக் கூடவில்லை. இவ்வாசிரியர் தாமே இன்னொற்பதில் இவற்றைக் கடிந்திருக்கின்றனர். பெரும் பானுற்றுப் படையில், அந்தணர்க்கு வேவறு தூயவுணவு கூறப்பட்டிருத்தலும் கருதற்பாலது. புலவர்கள் தம்மைப் பாணர் முதலியோர் போல் வைத்துப் பாடும் வழக்கமுடையராகவின், கபிலரும் தம்மைப் பாணர்போல் வைத்துப் பாடியுள்ளாரெனக் கொள்ளுதல் நேரிது எனத் தோன்றுகிறது. இங்னனம் பாடுவ துண்டென்பது, சிறுகுடி கிழான் பண்ணனைக் கிள்ளிவளவன் பாடிய, ‘யான் வாழுநானும் பண்ணன் வாழிய,..... பசிப்பினி மருத்துவ னில்லம், அணிததோ சேய்ததோ கூறுமினெனக்கே’ என்னும் புறப்பாட்டால் நன்கு துணியப்படும். அந்நாளில், அரசர் முதலியோரும், பாணர் போல் வாரை இறப்ப விழிந்தாராக வொதுக்காது, அவர்கள் பால் மிக்க அன்பு பாராட்டி வந்திருக்க வேண்டும் என இது போன்றவைகளால் கருதப்படுகிறது.

செல்வக் கடுங்கோவைப் பாடிய பாட்டு ஒன்று மிக்க பொருட் சிறப் புடைத்தா யிருத்தலின், அதீனையும், அதற்கு, ‘வேறுபட வந்த வுவமத் தோற்றம்’ என்னும் உவம வியற் சூத்திர வுரையில், பேராசிரியர் தம் நுண்ணறிவு மாட்சியாற் கண்டு எழுதிய உரையையும் ஈண்டுத் தருகின்றும்.

வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொற் பொருஅ
திடஞ்சிறி தென்னு மூக்கங் துரப்ப
வொடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக்

கடுந்தடு தானைச் சேர லாதனை
யாங்கள் மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம் *
பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி
மாறி வருதி மலைமறைந் தொனித்தி
யகலிரு விசம்பி ஞானம்
பகல்விளங் கலையாற் பல்கதிர் விரித்தே' (புறம்—8)

இப்பாட்டு, உவமிக்கப்படும் பொருளாகிய சேர லாதனை உவமையாக்கியும், உவமையாகிய திங்கள் மண்டிலத்தைப் பொருளாக்கியும் வைத்து, உள்ளுறை யுவமம் போல, உவமையடை பொருளுக்கும், பொருளடை உவமைக்கும் மறுத்துக் கொள்ளுமாறு இயற்றப்பட்டுள தெனக் கொண்டு, பின் வருமாறு விளக்குகின்றூர் பேராசிரியர்.

“வையங் காவலர் வழிமொழிந் தொழுக’ என்ற மையால், இவன் தன் றன்மையனு யொழுகுவ தன்றிப் பிற வரசர் வழிப்பட மாட்டான்; மதியமாயின், ஒழிந்த கோளும் செல்லத் தானும் செல்லும் என்றும்; ‘போகம் வேண்டிப் பொதுச்சொற் பொருது’ என்றமையாமல், இவன் இன்ப நுகர்ச்சியின் பொருட்டுச் சிறப்பில்லாக் கட்டுரை யெய்தான்; மதியமாயின், இருபத் தெழுவர் மகனி ரொடு போகந்துப்த்து, எல்லார்க்கும் ஒப்ப அறஞ் செய்யாது, உரோகினி மேற் கழி பெருங் காதல் கொண்டு சிறப்பில்லாக் கட்டுரை யெய்தும் என்றும்; ‘இடஞ் சிறி தென்னு மூக்கந் துரப்பு’ என்றமையால், மதிமண்டிலம் எஞ்ஞான்றும் தன் னெல்லைக் கண்ணே.

* புறப்பாட் இரைகாரர், ‘பகல் விளங்குதி’ எனப்பாடங்கொண்டு, ஞாயிற்று மண்டில மாக்கி யுரைத்தனர்.

வரும் என்றும்; ‘ஒடுங்கா வுள்ளாம்’ என்றமையால், மதியம் தேய்ந்து ஒடுங்கும் என்றும்; ‘ஒம்பாவீகை’ என்றமையால்; மதியமானது நாடோறும் ஒரோவோர் கலையாகப் பல்லுயிர்க்கும் இன்பம் பயக்குமாறு தருவ தல்லது, உடைய வெல்லாம் ஒரு காலே கொடாது என்றும்; ‘கடந்தடு தானை’ என்றமையால், மதிக்குத் தானையாகிய தாரகை யெல்லாம் பகைக் கதிராகிய பரிதி மண்டிலத்துக்குத் தோற்கும் என்றும்; இவ் வாற்றால் உவணம் யடையெல்லாம் எதிர் மறுத்துக் கொள்ளப்பட்டன. ‘வீங்கு செலன் மண்டிலம்’ எனவே, மதியம் கடையாயினார் கதியிற் செல்லும்; பாட்டுடைத் தலைவன் தலையாயினார் கதியிற் செல்லும் என்றும்; ‘பொழுதென வரைதி’ எனவே, நாடோறும் நாழிகை வேறு பட்டு ஏறித்தி யென்றதனால், அவன் பொழுது செய்யான் என்றும்; ‘புறக்கொடுத் திறத்தி’ எனவே, தோற்றேர் போன்று ஒளி மழுங்கிச் செல்கின்ற யென்றதனால், அவன் பிறர் தோற்றேடுக் காய்ந்து சுடர் போல விளங்குவன் என்றும்; ‘மாறி வருதி’ எனவே, திங்கடோறும் மாறிப் பிறத்தி யென்றதனால், அவன் ஒரு பெற்றியே நிலை பெற்றுன் என்றும்; ‘மலை மறைந் தொளித்தி’ எனவே, மலைசார்ந்த வழித் தோன்று யென்றதனால், அவன் தன் ஞட்டு மலையினும் மீக் கூறப்படும் என்றும்; ‘அகலிரு விசம் பினானும்’ எனவே, அவன் இவ்வுலகத்து நிலை பேறு கையன் என்றும்; ‘பகல் விளங்கலை’ எனவே, அவன் இருபொழுதும் விளங்கும் என்றும்; பொருட் குரிய அடை யெல்லாம் அவ்வாறே எதிர் மறுத்துக்

கொள்ளப்பட்டன.” கபிலரது பாட்டு என்னும் மாணிக்கத்தை மதிக்க வல்லார் பேராசிரியரே போலும்!

‘ சல்லவுங் தீயவு மல்ல சூவியினர்ப்
புல்லிலை யெருக்க மாயினு முடையலை
கடவுள் பேணே மென்னு வாங்கு
மடவர் மெல்லியர் செல்லினுங்
கடவன் பாரி கைவண் மையே ’ (புறம்—106.)

‘ பாரி பாரி என்றுபல வேத்தி
யொருவற் புகழ்வர் செங்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்மன் இலகுபூரப் பதுவே ’ (புறம்—107.)

‘ நாளன்று பேராசிப் புள்ளிடை தட்பப்
பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
வறிது பெயர்குவ ரல்லர் நெறிகொளப்
பாடான் றிரங்கு மருவிப்
பீடுகெழு மலையற் பாடி யோரே ’ (புறம்—124.)

பதிற்றுப்பத்து.

எட்டுத் தொகையுள் ஒன்றுகிய இந்தால், முடியுடை வேந்தராகிய சேரர் பதின்மரைச் சங்கப் புலவர் பதின்மர் பாடியு நூறு அகவற்பாக்களை யுடையது. பப்பத்துப் பாக்கஞ்சள் பத்துப் பகுதிகளைத் தொகுத்த தாகளின், இது பதிற்றுப்பத்து எனப் பட்டது. இதிலுள்ள பாக்களெல்லாம் புறத்தினைக் குரிய துறைப்பொரு ளமைந்தன. ஒவ்வொரு பாட்டிற்கும் அவற்றிலுள்ள சிறப்புடைய தொடரால் பெயரிட்டிருப்பதும், வண்ணமும், தூக்கும் எழுதி

யிருப்பதும், ஒவ்வொரு பத்தின் ஈற்றிலும் பாடப்பட்டோர் வரலாற்றை யுணர்த்தும் பதிகம் கூறி யிருப்பதும் இந்தூஸின்கட் சிறப்பாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிறப்புடைய தொடரால்பாட்டுக்களுக்குப் பெயர் வைத்திருப்பது கொண்டு, பண்டையோர், பாட்டுக்களின் ஒவ்வொரு சொல்லையும் நன்கு ஆராய்ந்து, அவற்றுட் சிறப்புடையனகண்டு வந்தனர் என்னும் உண்மை புலனுகின்றது. இங்களம் பெயர் முதலீயவும், பதிகமும் எழுதினேர் இன்னுரின்னுரெனத் துணியக் கூடவில்லை எனினும், அவை மிக்க பழையயுன்னன வென்றே தெரிகிறது. ஒவ்வொரு பதிகத்தின் பின்பும், அவ்வரசர்கள் பாடி னேர்க்கு அளித்த பரிசில் இன்னவென்றும், அவர்கள் அரசு வீற்றிருந்த காலம் இத்துணைய வென்றும் தெரிவிக்கின்ற கட்டுரைத் தொடர்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து, அவ்வரசர்கள் தமிழினிடத்தும், தமிழ்ப் புலவரிடத்தும் எத்துணைப் பெருமதிப்புடையரென்பதும், எத்துணைப் பெருவண்மையுடையரென்பதும் நன்கு புலனுகின்றன. பதிற்றுப் பத்தில், ஏழாம்பத்துக் கபிலர் பாடியதாகும். அதற்குப் பாடப்பட்டோன் செல்வக்கடுங்கோவாழியாதன் என்னும் சேரர் பெருமானவன். ஏழாம்பத்தின் முதற் பாட்டிலிருந்து, வேள்பாரி துஞ்சியனின்புகபிலர் செல்வக்கடுங்கோவை யடுத்து இது பாடினாரென்று தெரிகின்றது. இதிலுள்ள,

‘புலர்ந்த சாந்திற் புலராலீகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
மூழவுமன் புலர விரவல் ரினைய

வாராச் சேட்டுலம் படர்ந்தோன் அளிக்கென
இரக்கு வாரே னொஞ்சிக் கூறேன்
ஈத்த திரங்கா ணீத்தொறு மகிழான்
ஈத்தொறு மாவள் வியபெணன நுவலுநின்
நல்லிசை தரவங் திசினே'

என்னுங் தொடர்கள் பாரியின் அருமையையும், கமிலரது பெருந்தன்மையையும், செல்வக்கடுங்கோவின் வண்மையையும் தெரிவித்து, உள்ளத்தைக் கரையக் கெய்கின்றன.

செல்வக் கடுங்கோவானவன் அந்தணர்க் கல்லது பணிதலறியான் என்றும், நட்டோர்க் கல்லது கண் ணஞ்சான் என்றும், நிலந்திறம் பெயருங் காலையாயி னும் கிளாந்த சொல் பொய்த்த லறியான் என்றும், நகையினும் பொய்யா வாய்மையும், பகைவர் புறஞ் சொற் கேளாப் புரை தீ ரொண்மையும் உடையன் என்றும், வேள்வியாற் றேவர் கடனும், கேள்வியால் முனிவர் கடனும், புதல்வராற் பிதிரர் கடனும் செலுத்தியவ னென்றும், அவனது மாதேவி காமர் கடவுஞ்சானங் கற்பினள் என்றும் இப் பத்திலே கபிலர் பாராட்டிக் கூறியுள்ளார். கொடு மணம், பந்தர் என்ற ஊர்களும், நேரி, அபிரை என்ற மலைகளும் செல்வக்கோவுக்கு உரியவாகக் கூறப்பட்டுள்ளன. இன்பமே துய்க்கும் வடபுலம் (உத்தரகுரு) இதிற் கூறப்பட்டுள்ளது.

இவ்வரசர் பெருமகன், மாய வண்ணீன மன னுற்ப் பெற்றவ னென்றும், அக்கடவுஞ்சுக்கு ஒகந்தூர் என்னும் பதியினையநித்தவ னென்றும் பதிகம் கூறுகின்றது. இவன் இருபத்தைந்தியாண்டு அரசு

வீற்றிருந்தா னன்றும், கபிலருக்குச் ‘சிறுபுற மென நாரூபிரங் காணங் கொடுத்து, நன்று வென் நும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான்’ என்றும் பதிகத் தின் பின்னுள்ள கட்டுரைகள் தெரிவிக்கின்றன. சேரமான்பாற் கபிலர் இங்ஙனம் பெரும் பரிசில்பெற்ற செய்தி, இளஞ்சேர விரும்பொறையைப் பெருங் குன்றார்கிழார் பாடிய ஒன்பதாம் பத்தில், ‘கபிலன் பெற்ற ஓரினும் பலவே’ என்று உவமையில் வைத் தோதி யிருத்தலாலும் நன்கு வலியுறுத்தப் படுகின்றது.

இன்னே நாற்பது.

பதினெண் கீழ்க்கணக்கினுள் † ஒன்றுய இந் நூல், கடவுள் வாழ்த்து உட்பட நாற்பத் தொரு வெண்பாக்களை யுடையது. இதிலுள்ள ஒவ்வொரு பாட்டும், இன்னது இன்னது ‘இன்னே’ எனக் கூறுதலின், இஃது இன்னாற்பது எனப் † பழைய நூல்களை மேற் கணக்கெனவும், கீழ்க் கணக் கெனவும் வகுத்து இலக்கணங்கூறி வருகின்றனர்.

‘ஜம்பது முதலா ஜெந்தா றீரு
ஜவகைப் பாவும் பொருளெனறி மரபின்
தொகுக்கப் படுவது மேற்கணக் காகும்’.

‘அடிநிமிர் பில்லாச் செய்யுட் டெகுதி
அறம்பொரு வின்பம் அடிக்கி யவ்வத்
திறம்பட வரைப்பது கீழ்க்கணக் காகும்’.

என்னும் சூத்திரங்களால் முறையே இருவகைக் கணக்கி னிலக்கணமும் காண்க.

பெய ரெய்திற்று. இதற்கு எதிராக, இன்னது இன்னது ‘இனிது’ எனக் கூறும் பாக்களை யுடைய நூல் இனியது நாற்பது என வழங்குகிறது. இவற்றுள் ஒன்று மற்றொன்றைப் பார்த்துப் பாடியதாகும் எனக் கருதற்கு இடனுண்டு. பதினெண் கீழ்க் கணக்கு நூல்கள், கடைச் சங்கப் புலவர்களாலும், சிறிது பிற்காலத்து விளங்கிய புலவர்களாலும் இயற்றப் பட்டன வெனத் தெரிகிறது. இவற்றுட் சில நூல்கள் அகப் பொருளாகிய இன்பத்தைக் கூறுகிற்க, பல நூல்கள் அறம் முதலியன பற்றிய நீதி களைக் கூறுகின்றன. அவை கூறும் நீதிகள் தாம், பெரும்பாலும் எல்லா மக்களும் மேற் கொள்ளத் தக்கவாயும், உறுதி பயப்பனவாயும் உள்ளன. தமிழ் அள்ள ஒப்புயர் வில்லா நீதி நூல்களிலிருந்தே

‘நாலடி நான்மணி நானுற்ப தெங்கினைமுப்
பால்க்குகம் கோவை பழமொழி மாழுலம்
இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே
கைந்திலைய வாங்கி முக் கணக்கு.’

நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாற்பது, இனியதுநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, ஐந்தினையம்பது, ஐந்தினையெழுப்பது, தினைமொழி யைம்பது, தினைமாலைநூற்றைம்பது, திருக்குறள், திரிகுடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம்; இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பனவாம். வெண்பாவிலுள்ள, ‘ஐந்தினை’ என்பதன்மூன் ‘நால்’ கூட்டி, நாலைந்தினை யெனக் கொள்ள வேண்டும். இன்னிலை யென்ற விடத்து வேறு பாடமோதிக்கைந்திலையை ஒன்றுகச் சேர்த்தென்னூவாரும், பிறவாறு கூறுவாரும் உள்ளர்.

தமிழ்ப் பெருமக்களின் மேன்மை மலைமிசை விளக்குப் போல் யாவர்க்கும் விளங்கா நிற்கும். நடுவுகிலை யுடைய மேனாட்டுப் புலவர்களும் இவ் வுண்மையினை அறிந்து கூறி வைத்திருக்கின்றனர். இவ் வாறிருக்கவும், திரு. M. சீனிவாச ஐயங்கார், M. A., அவர்கள், தாம் எழுதிய தமிழாராய்ச்சி (Tamil Studies), என்ற புத்தகத்தில், தமிழ் மக்களை வரம் பின்றிப் புறம் பழித்துக் கூறி வருமிடையே, ‘பழங்காலத்தில் தமிழ் மக்கள் ஒழுக்கத்தில் மிகத்தாழ்ந்த நிலையிலிருந்தனர்; ஆதலாற்றுன் திருக்குறள் முதலிய நீதி நூல்கள் பல தொன்றுவவாயின்.’ என்கின்றனர். நீதி நூல் ஒன்று மில்லையாயின், அக்காலத்து மக்க ளெல்லாம் ஒழுக்கத்தி அயர்ந்தவரென்பது அவரது கருத்துப் போலும்! அவரது தருக்க வறிவு தான் இருந்தவா ரென்னே! அவர் பிழையினை அவரது நெஞ்சமே யெடுத்துக் காட்டியிடை விடா தொறுக்கும் என்பது துணிபு.

இனி, இவ்வாசிரியர், துன்பின் மூலங்கள் இன்னின்ன வெனக்கண்டு, அவற்றையே தொகுத் தெடுத்துக் கூறியிருப்பது பாராட்டற் பாலதொன்றும். மக்கள் யாவரும் தாம் விரும்புவது இன்பமே யாயினும் இன்ப துன்பங்களின் காரணங்களை யறிந்து ஏற்ற பெற்றி நடவாழமயால், துன்பமே பெரிதும் எய்துகின்றனர். இஃது எக்காலத்திற்கும் பொதுவாக ஒக்கும். இன்பத்தின் காரணத்தை யறிந்து மேற்கொள்ளுதலினும் முதற்கட் செய்யற் பாலது, துன்பத்தின் காரணத்தை யறிந்து, அதனின் நீங்குதலாகும். ஆதலாற்றுன், அந்தண்மை பூண்ட கபிலர்,

துன்பின் காரணங்களைத் தொகுத்துரைப்பா ராயி
னர் என்க.

இந்தால், திருக்குறள் முதலியன போன்ற கூற
வேண்டும் பொருள்களை யெல்லாம் அடைவுபட
வகுத்துக் கூறவந்த தன்று ஆகவின், இதனை, அவற்
ஞேடு ஒப்பித்துப் பார்த்தல் பொருந்தாது. ஒரு
பேரறிஞர் ஒருவாருக உலகியலை விரைந்து நோக்குங்
கால், அவருள்ளத்தில் இன்னு வெனத் தோன்றிய
வைகள், இதில் அவ்வப்படியே வைக்கப் பட்டுள்ளன
வென்றே கொள்ளவேண்டும். இதில், நீதிகளே யல்
லாமல், சிற்சில மக்களியற்கை முதலியவும் கூறப்பட
நிலை. ஒரே கருத்துப் பல விடத்தில் வெவ்வேறு
தொடர்களாற் கூறப்பட்டு மிருக்கிறது. கள்ளுண்டல்,
கவருடல், ஊனுண்டல் என்பன இதிற் கழியப்
பட்டுள்ளன. இந்தாலில் வந்துள்ள, ‘ஊனைத்தின்
ரூனைப் பெருக்குதல் முன்னின்னு’, ‘குழவிக ஞற்ற
பினியின்னு’, ‘கல்லா ருரைக்குங் கருமப் பொரு
ளின்னு’ என்னும் தொடர்களோடு, இனியது நாற்
பதில் வந்துள்ள ‘ஊனைத்தின் ரூனைப் பெருக்காமை,
முன்னினிதே’, ‘குழவி பினியின்றி வாழ்த வினிதே’
‘கற்றறிந்தார் கூறுங் கருமப் பொருளினிதே’ என்
னும் தொடர்கள் ஒற்றுமை யுறுதல் காண்க.

‘பொருளுணர்வா ரில்வழிப் பாட்டிரைத்த வின்னு
இருள்கூர் சிறுகெந்தி தாங்தனிப்போக் கிண்ண
அருளில்லார் தங்கட் செலவின்னு வின்னு
பொருளில்லார் வண்மை புரிவு.’ (10)

முத்தாயனார் திருவிரட்டைமணிமாலை.

இதுவும், பின் வரும் இரண்டு பிரபந்தங்களும், பதினேராங் திருமுறைத் தொகுப்பிற் சேர்ந்துள்ளன. இவற்றுக்கும், சங்கப் புலவர் பாடிய எட்டுத் தொகை, பத்துப்பாட்டுகளுக்கும் உள்ள வேற்றுமைகள், ‘ஙக்கீரர்’ என்னும் நூலிற் காட்டப்பட்டுள்ளன. * ‘கக-ம் திருமுறையில் வந்துள்ள முத்தாயனார் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி யென்னும் பிரபந்தங்கள் மூன்றையும் அருளிச் செய்த கபிலதேவநாயனை ரெண்பவர் இவரே யென்று பெரியோர் கூறுவர்.’ என்று, மகா மகோ பாத்தியாயர், திரு. உ. வே. சாமிநாதைய ரவர்களும், † ‘கபிலர் செய்த வேறு பிரபந்தங்கள் சில பதினேராங் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளன’ என்று, திரு. அ. நாராயணசாமி ஐயரவர்களும் ஒருவாறு நெகிழ்ந்து கூறியுள்ளமையும் காண்க. ‘எனை யந்தாதி சொன்னவன் கபிலன்’ என்று சிவபிரான் கூறியதாகத் திருவிளையாடல் கூறுகின்றது.

இது, வெண்பாவும், கட்டளைக்கலீத்துறையுமாகச் சொற்றெடுத் திலையாய் மண்டலித்து வரும் இருபது பாட்டுக்களை யடிடயது. தமிழில் முத்தபிள்ளையாராகிய விநாயகக் கடவுளைப் பற்றிக் கூறுவதில் இந்நுலே முதன்மையுடையது எனத் தோன்றுகிறது. இதிலிருந்து இரண்டு செய்யுடுகள் இளம்

* பதிற்றுப்பத்து, தூலாசிரியர்கள் வரலாறு.

† நற்றினை, பாடினோர் வரலாறு.

சூரண வடிகளால் மேற்கோளாக எடுக்கப் பட்டுள்ளன.

‘திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்—உருவாக்கும்
ஆதலால் வானேன்று மானை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தங் கை.’

(1)

சிவபெருமான் திருவிரட்டைமணிமாலை.

இது, வெண்பாவாலும், கட்டளைக் கலித்துறையாலும் சிவபெருமானைப் பாடியதோர் பிரபந்தம். சொற்றெடுத்து நிலையாக வள்ளது. இதில் முப்பத் தேழு பாட்டுக்கள் இப்பொழுது காணப்படுவன.

‘அடியோமைத் தாங்கியோ வாடை யுடுத்தோ
குடியோம்ப மானிதியங் கொண்டோ—பொடியாடி
நெற்றியூர் வாளரவ நீள்சடையாப் நின்னாரை
ஒற்றியூர் ராக்கிற் துரை.’

(15)

சிவபெருமான் திருவந்தாதி.

இது, நேரிசை வெண்பா நூற்றையதாய் சொற்றெடுத்து நிலையாப், இறுதிப் பாட்டின் இறுதிச் சீர் முதற் பாட்டின் முதற் சீராக மண்டவித்து முடியப் பெற்றுள்ளது. இதன்கண் அகப் பொருட் உறை யமைந்த பாக்கஞும் உள்ளன. இதிலுள்ள பாக்க ளெல்லாம், மடக்கும், திரிபும் பொருந்தியன. சிவபெருமானைப் பற்றிய இவ்விரண்டு பிரபந்தங்களிலும் திருவொற்றியூர், திருமுதுகுன்று, திருவண்ணலூயலை, திருக்கோவலூர், திருவலஞ்சழி, திருச்

சத்திமுற்றம், திருவாளூர், திருப்பழனம், திருவையாறு, திருக்கொடுமுடி முதலிய பல திருப்பதிகள் பாடப்பட்டுள்ளன.

‘ஊரும் தொற்றியூ ருண்கலனும் வெண்டலையே
ஊரும் விடையொன் துடைதோலே—ஊரும்
படநாக மட்டார் பண்மாலை யீதோ
படநாக மட்டார் பரிசு? ’

(6)

கபிலம்.

தமிழிலுள்ள பிரபந்தங்களுக்கு இலக்கணங்களும் நூல் பாட்டியல் எனப்படும். பண்ணிருபாட்டியல் என வழங்கும் நூலிலுள்ள சூத்திரங்களின் பின் எழுதியுள்ள பெயர்களால், அவற்றை இயற்றினால் சங்கப் புலவர் பண்ணிருவ ரெனக் கொள்ளப்படுகிறது. இப்பொழுது பண்ணிருபாட்டியல் என வழங்குவது, பண்ணிருவர் தனித் தனி யியற்றிய பாட்டியல்களி விருந்து சிற்சில சூத்திரங்களையெடுத்துத் தொகுத்து வைத்த தாகல் வேண்டும். அது லுள்ள சூத்திரங்கள் சங்கப் புலவ ரியற்றின வென்பது துணிபாயின், அதனுள் கபிலர் பெயரும் காணப்படுவதால், அவரும் பாட்டியல் இயற்றியுள்ளா ரென்றும், அது கபிலம் என வழங்கற குரியதாகும் என்றும் கொள்ளலாகும்.

முடிபு.

இது காறும் செய்த ஆராய்ச்சியால், தமிழ் மொழியை வளர்த்தற் பொருட்டாகப் பண்டை நாளிலே மதுரையம் பதியிற் றமிழ்ச் சங்கம் நடை

பெற்று வந்ததென்பதும், சங்கத்து வீற்றிருந்த கல்லிசைப் புலவர் பெருமக்களுள்ளே கபிலரானவர் கல்வியிலும், செய்ய ஸிபற்றுவதிலும், வாய்மை, அன்பு முதலிய குணங்களிலும் ஒப்புயர் வில்லாராய் விளங்கின ரென்பதும், அவரது பெருமையை அக்காலத்து வேந்தர்களும் புலவர்களும் ஒருங்கு பாராட்டி யுள்ளார்களென்பதும், வள்ளலாகிய வேள் பாரிக்கு அவர் ஆருபிரத் தோழராய் விளங்கினரென்பதும், வேள்பாரி துஞ்சிய பின் அவனது பிரிவிற்கு ஆற்றிது பலவாறு புலம்பின ரென்பதும், பாரிம களிரைத் தகுதியுள்ள ஆடவர்க்கு வாழ்க்கைப்படுத்த வேண்டி மிக முயன்றன ரென்பதும், சேரமான் செல்வக்கடுங்கோவாழியாதன், மலைய மான் திரு முடிக்காரி, வேள்பேகன் முதலாயினுரையும் அவர் பாடியுள்ளாரென்பதும், குறிஞ்சித்தினை பாடுவதில் நிகரற்ற ஆற்றலுடையவ ரென்பதும், ஆரிய வரசன் பிரகத்தனைத் தமிழறிவுறுத்த அவர் பாடிய குறிஞ்சிப்பாட்டும், குறிஞ்சிக்கலியும் முதலிய செய்யுட்கள், சொற்செறிவும், பொருட் பொலிவும் உடையவாய், அனைத்தமுகும் பொருந்தி விளங்குகின்றன வென்பதும், அவற்றிலிருந்தே பண்டை நாளில் தமிழ் அடைந்திருந்த மேன்மையும், தமிழ் மக்களின் உள்ளப் பெருமையும் நன்கு வெளியாகின்றன வென்பதும், பிறவும் தெளிவுறுத்தப் பெற்றமை காண்க.

வாழ்க மன்னவன் வாழ்க மன்னுமிர
வாழ்க செங்கமிழ் வாழ்க செம்மையே.

குறிப்புரை.

- பக்கம். 3. பாணித்தல்-தாமதித்தல். பட்டிமை-வாது.
- ,, 8. இரீஇயினர்-நிறுவினர், இருத்தினர். நால்-இலக்கணம்.
- , 16. கட்டளையடி-எழுத்து வரையறையால் ஏற்படும் ஜவகையடி.
- , 25. பட்டிமன்-சங்கம் நிறுவிய மன்னன்.
- , 47. நொச்சிமறவர்-அரணினுள்ளே இருந்து அதனைக் காத்திருக்கும் வீரர். உழி ஞஞார்-பகைவர் மதிலை வளைத்திருப்போர்.
- , 63. மூத்த நாயனர்-விநாயகக் கடவுள்.
- , 64. முன்பு-வளிமை. தொடர்நிலைச் செய்-யுள்-காப்பியம்.
- , 66. மறம்புரிகொள்கை-(அறத்தினைக்காக்க) மறத்தொடு பொருந்தும் கொள்கை. உவலை-இழிவு. நனவிற்பாடிய-மெய் மையாற் பாடிய. செறுத்த- (பல பொருளையும்) அடக்கிய. வெறுத்த-மிக்க.
- , 77. அரசுகட்டில்-சிங்காதனம்.
- , 82. மதுகம்-இருப்பை. வகுளம்-மகிழ்.

- பக்கம். 104. குரைய-அசை. வியப்பு-மேன்மை.
இயல்பு-ஒழுக்கம். ஜெயர்-முனிவர்.
- , 105. தெரல் மருங்கு அறிஞர்-பழைய நாலை
யறிவார். அறிவுறுளின்-அறிவுறுத்த
லால். சாறு-விழா. சொன்றி-சோறு.
புரையோர்-உயர்க்தோர். கடும்பு-சுற
றம்.
- , 106. வாக்கிய-வடித்த.
- , 113. காழ்-சரம்.
- , 124. உந்துழ்-பெருமூங்கிற்பு. கூவிளம்-
வில்வப்பு. சள்ளி-மராமரப்பு. குட
சம்-வெட்டபாலைப்பு. எருவை-பஞ்
சாய்க்கோரை. செருவிளை-வெண்
காக்கணம்பு. பசும்பிடி-பச்சிலைப்பு.
வேரல்-சிறுமூங்கிற்பு. குாஇப்புளை-
சிறு பூளை. குறுநறுங்கண்ணி-குன்
றிப்பு. போங்கம்-மஞ்சாடிப்பு. அதி
ரல்-புனலிப்பு. குளவி-காட்டுமெல்லி
கைப்பு. குல்லை-கஞ்சங் குல்லைப்பு.
சிறுமாரோடும்-செங்கருங்காலிப்பு.
தாழை-தெங்கம்பாளை. சேடல்-பவ
முக்கான். மல்லிகைப்பு. செம்மல்-
சாதிப்பு. சிறு செங்குரலி-கருந்தா
மக் கொடிப்பு. வழை-சுரபுன்னைப்
பு. பாங்கர்-ஒழை. மராஅம்-வெண்
கடம்பின் பு. ஈங்கை-இண்டம்பு.

- பக்கம். 125. பகன்றை-சிவதைப்பூ. பிண்டி-அசோ
கம்பூ. தித்திகம்-பிச்சிப்பூ. சிந்து
வாரம்-கருநொச்சிப்பூ. நறவம்-நறைக்
கொடி. பாரம்-பருத்திப்பூ. பிரம்-
பிரக்கம்பூ. காழ்வை-அகிற்பூ. நரங்-
தம்-நாரத்தம்பூ. நல்லிருண்றி-இரு-
வாட்சிப்பூ. பரேரம் புழு-பருத்த
அழகினையுடைய மலை யெருக்கம்பூ.
- ,, 133. ஜூதேயந் தன்று - வியப்புடைத்தாய்த்-
தேயந்ததாயினும். மைதீர்ந் தன்று-
மறுவற்ற தாயினும். வேய் அமன்-
றன்று-வேபின் றன்மை நெருங்கிற்று-
பூஅமன்றன்று-பூவின் றன்மை நெருங்-
கிற்று. நுதல் ஜூதேயந்தன்று பிறையு-
மன்று என்றின்னனம் நிரனிறை யாக-
குக.
- தைஇய-பண்ணப்பட்ட. தூது உண்-
பருக்கைக் கல்லை உண்ணுகின்ற.
பேதுஹாழம்-மயக்கமுறுத்தும்.
- ,, 134. அணக்காகும்-வருத்தமாகும். வெறி-
மணம். வனர் ஜம்பால்-கடைகுழன்ற
கூங் தல். கண் கவர்பு-கண்கள் விரும்பி.
நகர்-மனை. எறிபங்தோடு இகத்தங்-
தாய்-அடிக்கின்ற பந்தோடேதளர்ந்து-
ஒதுங்கிப்புறப்படுதலைச் செய்தவளே.
- ,, 136. கொண்டுநிலை-ஒருவர் கூற்றினை ஒருவர்-
கொண்டு கூறுதல்.

- ககம். 139. முதுக்குறைவு-அறிவுடைமை.
- , 140. ஒரு திறம் ஒல்காத-ஒரு பக்கத்திற் சாயாத. வல்லார்-மெய்ந்தால் வல்லார். ஒன்று-மெய்ப் பொருள்.
- , 141. தளியின்-மழையினும். கைதூவலை-கையொழிந்திருத்த விலையாய்.
- , 145. உமிழ்பு இரங்கிய-நெருப்பை யுமிழ்ந்து ஒலிக்கும். கொடிவிடுபு-ஒழுங்குவிடு. செய்புன் என்பதனைப் புன்செய் என மாறுக. ஆசினி-பலாவின் வகை. பணவை-பரண். வடி-மாவடு. புய்க் கல்லாது-வாங்க மாட்டாது.
- , 146. மறம் திருந்தார்-கொலைத் தொழிலிற் குறைவின்றித் திருந்திய கானவர். விழுமம்-வருத்தம்.
- , 167. தட்ப-தடுக்க. பதன்-செவ்வி. திறன்-மொழியும் வகை. பாடு ஆன்று-ஒசை நிறைந்து.
- , 169. இரக்குவாரேன்-இரப்பேனுய் வாரேன். எஞ்சிக்கூறேன்-உண்ணமயின் எல்லை பைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேன். இசைதர வந்திசின்-நின்புகழை நின்பாலே தர வந்தேன்.
- , 170. சிறுபுறம்-சிறுகொட்ட. காணம்-பொற் காசு.
- , 176. பட நாகம் - படத்தையுடைய பாம்பு, யானை பட. பரிசு-இயற்கை.